

சிவமஹாத்ஸவ ஸங்க்ரஹம்



வெளியீடு

ஸ்ரீ சிவாம்ருத ஸங்கம்
திரும்புத்தூர்


நூல் விளக்கக் குறிப்பு

வெளியீடு எண்	- 2
நூல் பெயர்	- சிவமஹாத்ஸவ ஸங்க்ரஹம்
பொருள்	- சிவாகமம் - தீருவிழா
ஆசிரியர்	- சிவஹி அரு இராமநாத குருக்கள்
பதிப்பு	- 1960 முதல் பதிப்பு
	2007 இரண்டாம் பதிப்பு
ப்ரதிகள்	- 500
விலை	- ரூ. 25
உரிமை	- எஸ். பாலஸாப்ரஹ்மண்ய சிவம்
பேப்பர்	- டினன்பிள் காப்பியர்
எழுத்து	- ஆர்ஜிபி
அட்டை	- ஆர்ட்போர்டு
அச்சிட்டோர்	- ஆகாஷ் கம்ப்யூட்டர்ஸ் தி.ப.குன்றம்

வெளியீடு

ஹி சிவாம்ருத ஸங்கம்

2.8.1/எப்11, வீரபத்ரநகர் தீருப்புத்தூர்
சிவகங்கை மாவட்டம்



ஆசிரியர்
சிவாகம வித்வான்
சிவஸ் அநு. ரோமநாத குருக்கள்
கண்டனூர்

சிவதீசநா மலர்



சிவஸ்நி பாலஸப்ரஹமன்ய சிவம்
ஶந்தீ கல்யாணீ என்ற க்ருத்திகா

இடம் : இலஞ்சிகுமரர் திருக்கோயில், இலஞ்சி
நாள் : 15-05-07



2

K. PITCHAI KURUKAL
CHIEF PRIEST
SRI KARPAGA VINAYAGAR TEMPLE
PILLAYARPATTI 630207, SIVAGANGAI DISTRICT
SOUTH INDIA

11. 5. 2007

ஸ்ரீ கற்பகவிநாயகர் துணை
வாழ்த்துரை

"சிவமேஹாற்சவசங்கிரஹம்" என்ற நூல் கண்டனூர் சிவாகம விதவானும்
 தமிழகத்தில் சிவாகம சிம்மமாக விளங்கியவருமான
 சிவரீ. இராமநாதக்குருக்கள் தொகுத்து தேவகோட்டையில் வெளிவந்தது.
 தற்சமயம் பிரதிகள் கிடைப்பது இல்லை. அதை திருப்பத்தூர்
 "சிவாமிரதசங்கம்" மறுபதிப்பு செய்து வெளியிடுவது மகிழ்ச்சிக்குறியது.
 வேதசிவாகமத்துறையில் சமிபகாலமாக சிறந்த வளர்ச்சி காணப்படுவது
 உயர்வாகும். இலஞ்சி சிறஞ்சிவி.பாலசுப்பிரமணியசிவம்
 சௌபாக்யவதி.கல்யாணி (எ) சிறந்திகா தம்பதிகளின் ஆசார்ய அபிஷேக
 வைபவத்தில் நூல் வெளிவருவது சிறப்பாகும். வேத சிவாகமக்கடலில் பல
 அரிய முத்துக்களை தேடித்தரும் நமது கார்த்திகசிவமும். திருப்பத்தூர்
 சிவாமிரதசங்கமும் மேலும் பல வெளியிடுகளை தர எல்லாம் வல்ல
 ஸ்ரீ கற்பகவிநாயகரப்பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.

அண்புடன்

கி.பி.செக்குருக்கள்

பிள்ளையார்ப்பட்டி

சீவாகம சிரோமணி

சீவ ஸ்ரீ எஸ்.கே. ராஜா பட்டர் அவர்கள்
முதல்வர் ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயம்
திருப்பரங்குன்றம், மதுஞ்ச - 5.

அருள் வாழ்த்துரை

சைவம் சீவத்துடனே சம்பந்தம் ஆதலெனச்
சைவாகமம் உரைக்கும் சத்தியம் - கேள்
செவ்விதாய் நீங்காமல் உட்பறம்பு நீங்காத
நற்சீவனை நீங்காமை சைவம் நினை.

எல்லாம் வல்ல பரமேச்வரனால் அருளிச் செய்யப்பட்டன
சீவாகமங்கள். அவை உயிர்கள் சீவபெருமானை அடைவதற்கு ஸாதனமாக
விளங்குகின்றன. ஸாதகனாகிய ஆன்மா, ஸாதனமாகிய சீவாகமங்களைப்
பின்பற்றி ஸாத்யமாகிய சீவத்தை அடைகிறது என்பதே சைவ தத்துவம்.

ஸாதனமாக விளங்கும் சீவாகமங்களின் க்ரியா பாதத்தீல் கர்ஷணாதீ
ப்ரதிஷ்டாந்தம், ப்ரதிஷ்டாத்யத்ஸவாந்தம், உத்ஸவாதிப்ராயச்சித்தாந்தம், என
மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. அவற்றுள் உத்ஸவம் என்ற பகுதியை
விளக்குவது சீவ மஹோத்ஸவ ஸங்கரஹம் எனும் இந்நால். ஆசிரியர்
கண்டனூர் சீவ ஸ்ரீ இராமநாத குருக்கள் மிகவும் அரும்பாடுபடு உத்ஸவ
விஷயங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். சீவாசார்ய மாணவர்களுக்கு
இந்நால் பொரிதும் உதவும்.

நமது மாணவன் இலகுசி சீவாகம பாஸ்கர ஸீர. எஸ். பாலஸாப்ரமண்ய
சீவத்தீன் ஆசார்யாபிழேக மலராக இந்நால் வெளிவருவது மிகக் மகிழ்ச்சியை
தருகிறது. இது போன்று எல்லா நால்களும் வெளிவரவேண்டும்.

ஆசார்யாபிழேக விழா இனிது நடைபெறவும் நால் வெளியீடு
சிறக்கவும் திருப்பரங்கிரிதனில் கோயில் கொண்டாருஞ் தெய்வானை
மணாளன் முருகப் பெருமாளின் திருவடிக் கமலங்களை வேண்டி மனமார
வாழ்த்துகிறோம்.

அன்புடன்
கே. ராஜாபட்டர்
08.05.07.

சீவமயம்

ப்ரகவரை

தீருச்சிற்றம்பலம்

மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிக்கும்

அண்ணலாரடியார் தமை அமுதுசெய் வித்தல்

கண்ணினா லவர் நல் விழாப் பொலிவு கண்டார்தல்

உண்மையா மெனின் உலகர்முன் வருகென உரைத்தார்

ஞீ சேக்கிழார் பெருமான்

மஹோத்ஸவம்

சீவாலயங்களில் செய்யப்படுகின்ற நித்யம், நைமித்திகம், காம்யம் என்ற மூவகைப்பட்ட பூஜைகளில் நைமித்திகம் அல்லது ஆகந்துக நித்யம் என்றமூக்கப்படுவது, மஹோத்ஸவம் எனப்படும் தீருவிழா ஆகும்.

ஜீவர்கள் எனப்படும் பசுக்கள் யாவும், சீவமாக ஆவதற்கு உதவுமுகமாகவே சீவாகமங்களில் கவறப்பட்டுள்ள அனைத்து க்ரியைகளும் அமைந்துள்ளன.

அவ்வகையில், உயிர்கள் பல பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளில் கட்டுப்பட்டு உழல்கின்ற நிலையில் இறைவன் தனது தீருநோக்கினால் வினைகளை அகற்றி அருள்புரிவதற்காகவே உத்ஸவங்கள் செய்யப்படுகின்றன என்று சீவாகமங்கள் கவறுகின்றன.

அதையே : சாம்பவீ ஞானக் கண்ணினால்

சுத்தி என்றே துணி.

என்று சைவசமயநூறி கவறுகிறது.

மேலும்

உற்சவ விளக்கந்தனை யுரைத்திடில் உயிரதற்கு

முற் சென்னங்கள் விட்ட முகிழ்த்ததோர் கருணையாலே

தற்பரன் தருமமாய தனிக்கொடி கட்டியுண்மை

சிற்பரத் துபிர்கள் முத்தி சேர்த்திடச் செய்வார் மன்னோ.

என விளக்குகிறது உற்சவ விளக்கம் எனும் பண்டார சாத்திர பாடல்

சிவமஹோத்ஸவ ஸங்கரஹம்

சிவாகமங்களில் பலவகையான உத்சவங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்பது நாட்களில் செய்யபடுகின்ற தைவிகம் என்ற மஹோத்ஸவமானது மிகவும் ப்ரசித்தமான ஒன்றாகும். இதன் விதியையும், க்ரமத்தையும் மிகவும் அழகான முறையில் சுருக்கமாக எடுத்துரைக்கின்றது. சிவமஹோத்ஸவ ஸங்கரஹம் என்னும் இந்நால்.

ஆசீரியர், கண்டனூர், சிவஹீ அரு இராமநாத குருக்கள்

இந்நாலாசீரியர், கண்டனூர் சிவஹீ அரு இராமநாத குருக்கள் எனும் பெருந்தகை ஆவார். இராமையா குருக்கள் என்று அன்போடு அழைக்கப்படும் இவர் செய்த சைவசமயப் பணிகள் ஏராளம்.

இந்நாலில், கேள்வி பதில் என்ற பகுதியும், க்ரியாக்ரமங்களின் மத்தியில் ஏற்பட வாய்ப்புள்ள சில ப்ரச்சனைகளை அந்தந்த இடங்களில் “ஸங்கடவிஷயே கீம்காந்த்வயித்யாஹு” என்ற பெயரில் விளக்கி இருப்பதும் இவருடைய அனுபவ முதிர்ச்சியையும், ஆகம ஞானத்தையும் வெளிப்படுத்துகிறது.

சென்ற நூற்றாண்டில் இவர் அரும்பாடுபட்டு பல நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இவர் தொகுத்து வெளியிட்ட நூல்கள்

1. அறுபத்து மூவர் பக்த ரத்னாவளீ
2. மிச்ராக்ணி கார்யம்
3. பரார்த்த சிவாலய நிதிய பூஜா ஸங்கரஹம்
4. மந்த்ர ஸங்கரஹம்
5. ப்ரயோக சந்தர்கை
6. சிவமஹோத்ஸவ ஸங்கரஹம் என்பனவாகும்

கொங்கு தேசத்தில் வெளிவந்து கொண்டிருந்த சிவாகமவித்யா என்ற சஞ்சிகையில் பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது நூல்களில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் நூலின் கடைசி பக்கங்களில் நிதியுதவி செய்தவர்களின் பெயரையும் சௌவ விபரத்தையும் அச்சிடுவதுதான்.

தொலைதொடர்பு சாதனங்கள் வளராத காலத்தில் எத்தனையோ ஊரைச் சேர்ந்தவர்களை ஒன்று தீர்ட்டி இவர் செய்திருக்கின்ற பணி விஞ்ஞான வளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை ப்ரயிக்க வைக்கிறது. கருத்தாழும் மிக்க இவரது நூல்கள் யாவும் மறுபதிப்பு செய்ய வேண்டும் என்பது எனது பேரவா.

ஆசார்யாபிழேக விழா

எனது அவா நிறைவேறும் வன்னமாக திருப்பரங்குன்றம் எங்கள் ஸ்ரீ ஸ்கந்தகரு வித்யாலய மாணவன் இலஞ்சி சிவாகம பாஸ்கர சிவஹரி எஸ். பாலஸாப்ரஹ்மண்ய சிவத்தீன் ஆசார்யாபிழேக விழா மலராக இந்நால் வெளிவருவது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இந்நால் வெளிவர பாலஸாப்ரஹ்மண்ய சிவத்தை தூண்டியவர் காரைக்குடி சிவாகமபாஸ்கர சிவஹரி பாரதிஸாப்ரஹ்மண்ய சிவம் என்ற பாஸ்கர சிவம் அவர்கள்.

நால் ஆசிரியரின் புகைப்படத்தை தந்து உதவிய அவரது பேரன் சிவஹரி சுவாமிநாத குருக்கள் அவர்களுக்கும் அதைப் பெற உதவிய காரைக்குடி சிவஹரி காளஹஸ்தீச்வர குருக்கள் அவர்களுக்கும் எனது நான்றிகள்.

இந்நாலை வெளியிடும் சிவாகம பாஸ்கர சிவஹரி பாலஸாப்ரஹ்மண்ய சிவத்தீர்கும் அவர்தம் இல்லத்தீனருக்கும் ஸகல நலன்களும் உண்டாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நாலை நல்லமுறையில் அச்சிட்டுத் தந்த திருப்பரங்குன்றம் ஆகாஷ் கம்ப்யூப்டர்ஸ் நிறுவனத்தாருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

G. கார்த்தீகேய சிவம்

செயலாளர்

திருப்பரங்குன்றம்

ஸ்ரீ அகோரசிவாசார்ய டிரஸ்ட்

08-05-2007

சென்னை - 78

சிவமஹாத்ஸவ சங்கிரஹம்

சுந்திரமூர்த்தி வெளியீடு

18-7-60.

தொகுத்தோர் :

கண்டனூர்

சிவபீர் அரு இராமநாத குருக்கள்.

பொருள் உதவி :

தேவகோட்டை தனவைசியர்களும், சிவாசாரியரும்.

பார்வையாளர் :

S. சுவாமிநாத சிவாசாரியர் அவர்கள்,
வேதாகம பாடசாலை ஆசிரியர், தருமபுர ஆதீனம்.

முயற்சி :

வெ. விஸ்வநாத குருக்கள்,
வெள்ளிகுறிச்சி.

மு சங்கர பட்டர்,

திருக்செந்தூர்.



மதுரை, ஹரிஸமய திவாகரம் பிரவில்
பதிப்பிக்கப்பெற்றது.

1960.

விண்ணப்பம்.

ஒவ்வொரு வருஷமும் சந்தரமூர்த்தி ஞாபக வெளி யீடாக ஆகம புஸ்தகம் வெளிவர முயற்சிக்கிறோம். இப் புஸ்தகம் பார்த்த அன்பர்கள் நண்கொட்ட ரூ. 2—0—0 உடன் அனுப்புவதுடன் சினேகிதர் அன்பர்களிடமும் முயற்சிசெய்து புஸ்தகம் வாங்கும்படி செய்து எங்களை ஊக்கமளிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

விலாசம் :

மு. சங்கர பட்டர்,
சிவன் கோவில் தெரு,
தேவகோட்டை.

வெ. விஸ்வாத குருக்கள்,
தி. பிள்ளையார் கோவில்,
தேவகோட்டை.

முகவுரை.

“ மண்ணிற்பிறங்தார் பெரும்பயன் மதிகுடும்
அண்ணலாரடியார் தமையமுது செய்வித்தல்
கண்ணிலைவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்
உண்மையாமெனி னுலகர்முன் வருகெனவுரைப்பார்”

உற்சவமானது சமஸ்தருக்கும் பாசத்தை நீக்கி சிவத்துவத்தை உண்டாக்குவதாகிய ஞானதீச்வாகாலமா யுள்ளது. மகோற்சவத்திலே செய்யப்படும் கிரியைகள் சிருட்டி திதி சம்ஹாரம் திரோபலம் அனுக்கிரகம் என் னும் பஞ்சகிருத்தியத்தைக் குறிப்பனவாம்.

அனுஞ்ஜை மிருத்சங்கிரகணம் அங்குரார்ப்பனம் இரக்ஷாபந்தனம் விருத்பயாகம் துவஜாரோஹணம் சந்தியாவாகனம் பாகபூஜை கிராமப்பிரதக்ஷிணம் முதலிய கிரியைகள் சிருட்டியைக் குறிப்பனவாம். வாகனேற்சவம் ஹோம கருமம் பலி என்னும் கிரியைகள் திதியைக் குறிக்கும். சூர்யேத்சவம் தீர்த்தம் அங்குராவிசர்ச்சனம் யாக கும்பாபிஷேகம் அவரோகணம் மொனேற்சவம் இரக்ஷாபந்தன விசர்ச்சனம் சண்டயாகம் என்னும் கிரியைகள் திரோபலத்தைக் குறிக்கும். திருவூடலை சண்டோற்சவம் ஆசார்யோற்சவம் என்னும் கிரியைகள் அனுக்கிரகத்தைக் குறிப்பனவாம். இக் கிரியைகளால் மல நீக்கமும் சிவஞானப்பேறுமூலவாம்.

ஸ்ரீ சிவ மகோத்ஸவ சங்கிரகம் எனப் பெயரிய இந்த அரிய நூல் அனுக்ஞஞ் முதலிய கிரியைகளின் கிரமங்களை அடக்கியுள்ளது. சிவாசம வழிப்பட்ட பத்திதிகளின் சார்பாயுள்ளது. பெரிய மலையைச் சிறிய கண்ணையில் காட்டுவது போல அமைந்துள்ளது மாணவர்களுக்காக எழுதப்பட்டதெனிலும் முதியோக்கும் பெரும்பயன் தொத்தக்கது.

இதைச் சங்கிரகித்தவர் யாவரெனில் மந்திர சங்கிர சங்கிரகம் வித்திய பூஜா சங்கிரகம் பிரயோக சங்கிரிகை முதலிய புத்தங்கள் எழுதி உபகரித்தவரும், எமது சிவவிங்கப் பிரதிஷ்டாவிதிப் பதிப்பிற்கு வேண்டிய திருத் தங்கள் செய்து உத்தி புரிந்தவரும் ஆம் வித்துவானும் எமது நண்பருமாகிய கண்டார்த் திலை அரு. இராம நாதக்குருக்களாவர்.

சிவாசாரியரவர்கள் இன்னும் இதுபோன்ற பல நூல் களை எளியிட்டுதவுமாறு சிவபெருமான் திருவருளைப் பிரார்த்திக்கின்றேன்.

அச்சுவேலி, }
19-6-60 }

இங்ஙனம்,
ச. குமாரசுவாமிக் குருக்கள்.

திருச்சிற்றம்பலம்.

சமர்ப்பணம்.

“அரவகல்குலார்பா லாகைசீத்தவர்க்கேவீடு
தருவமென்றளவில் வேதஞ் சுற்றியதலைவன் நன் னொப்
பரவைதன்புலவிதீர்ப்பான் கழுதுகண்படுக்கும்பாலு
விரவினிற்றா துகொண்டோ னினையடிமுடி மேல்வைப்பாம்”
—திருவிளையாடத்துராணம்.

சிம்மோற்சவ சுங்கிரகமென்னும் இந்தால் தாமதமாக
வெளிவர கேர்க்கதை நேயர்கள் மன்னிக்க. கணபதி விருஷ்டப
தேவர் முதலாக நவசந்தி தாளங்களிலே கணபதிதாளம், விரு
ஷபதாளம், பிரும்மதாளமென அந்தந்த தேவதைகளின் பெய
ராலும் வேறு சில விடங்களில் நவ, சம, மல்ல, கொட்டரீ,
டக்கீ, பிருங்கிணி என பழக்கத்திலில்லாத வேறு பெயர்களா
லும் வழக்கப்படுகின்றன.

தாளங்கள் “மஜிவாவது... மணவதிதாவதிடு”
“பூர்வதாவதிதிஸூதம்” என்பது போன்றவைகளால்
கணபதிக்கு கணபதிதாளமென்றிருந்தாலும் “மண்டாயிஸூ”
தாவது நவதாவத் பூர்க்கிட்டுதம்” என்ற மூலாகம
வாக்கியத்தால் கணபதிக்கு வைதாளமென்று பெறப்படுகிறது.
பத்தியகானத்திலே சிறந்த சிவாகம வித்துவானெருவர் கணபதி
தாளமென்றிருப்பது ஆதிதாளத்திற்கு ஒத்திருக்கின்றதென்

நனர். மற்றொருவர் விளாயகர் முதற்சூசக்கு உரியவரான தினாலே அந்த தாளம் பர்யாயமாக ஆதிதாளமெனப்படலாமென்றனர். வேறு சில பிரதிகளிலே தாளமென்று (மஜிவாவசூ) கூறப்படுவைகளை அடுத்து “யரிகிடு கிடுயரி யரிகிடு கிடுயரி யரிகிடு ஜமங், ஶிரிமித ஜெளா ஶித ஜெளா ஶித ஶிரிமித ஶித ஶிரி ஜெளா ஶித ஜெலி” என்பதோன்ற சில பகுதிகள் ஜதிவரிசையெனத் தோன்றும்படிக்கிறுக்கின்றன. ஆனாலிவைகள் கணபதி கவுசுதி என்பனவாகியவைகளுக்கு ஒத்ததாகுமா? என்பது சுங்கிதலித்து வாளங்களால் நிச்சயிக்கத் தக்கதாக விருப்பதோடு இவைகள் மூலாகமப் பிரமாணத்துடன் பத்திகளில் வந்ததா? வேறு வழியிலா? என்பது சிந்திக்கத்தக்கதாகவுமிருக்கிறது.

சுங்கித விற்பனைரொருவர் திருஸ்ரம், சதுரச்சரம் முதலான ஐந்து ஜாதிகளிலே ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அக்கரக் கணக்கு ணஞும். ஒவ்வொரு சாதியினும் “ஆதி” முதலான ஏழு தாளங்களுள்ளனவென்றும் அதன் பிரிவாக (100) தாளங்களுக்கு மேஜங்களாவென்றும் அவைகளில் முற்கூறப்பட்ட தாளங்கள் எந்த தாளங்களின் பரிபாஷா நாமங்களென்று சொல்வதற்கில்லை என்றும் கூறினர். மற்றொருவர் பரதசாத்திரத் திலே விபரமிருப்பதாக யாரோ ஒருவர் ஏதோ ஒரு பத்திரிக்கையில் எழுதியிருந்ததாகக் கூறினர். அவரைத் தெரிந்து கண்டு கேட்டுத் தெளிந்து பிறகு இப்பிரதி வெளிவருவது இயலாதென சிவாகமத்திலே கூறப்பட்ட விதி வாக்கியங்களுடன் இதை வெளியிடுவதென்றும், அவ்விதிகள் தெளிவாகக் கிடைத்தபின் துவஜாரோகணுதி இராகதாள சூர்ணிகா பத்திரி என்று இதன் துணைப்பாடமாக தனியாக வெளியிடலாமென்ற முடிவில் இது வெளிவர நேர்ந்ததே தாமதத்திற்குக் காரணமாகும்.

சிலர் ஒவ்வொரு இடங்களிலும் “ மஜிவாவகூ ” என்பது முதலானவைகளை ஆங்காங்கு கூறப்பட்ட இராகதாளங்களிலே அமைத்து ஆசிரியனே கானம் செய்யவேண்டுமென்கின்றனர். இதை இங்காளில் வந்தி, பட்டு, மாகதாதிகளால் கூறப்பட வேண்டிய ஏச்சரிங்க, பராக், (கட்டியம்) முதலாள்களை ஆசாரியரே ஒதுவதுபோல, சாரீரங்யமும், சங்கிதப்பயிற்சியும் உடையவர்கள் ஒருவேளை விரும்பலாம். ஆனால் மன ஒர்மையுடன் பூசை செய்யவேண்டுமாதலால் அவருக்கு சங்கிதப்பயிற்சி இருங்கிணங்கிறது. கானம் சென்று ஓர்மை கெட்டுவிடுமென்பதனாலோ வேறொத்தனாலோ காரணகம் ஆசாரியருக்கு இலக்கணம் சொல்லும்போது பாடகன் நார்த்தகன் வைத்தியன் முதலானால் கூடாதென விதிக்கிறது. கானம் மேலான அறிவு பெறுத சிச, பச, பக்ஷிகளின் மனத்தையே கவர்ந்துவிடுகிறதென்பது பிரத்யை மல்லவா? இன்னும் சாக்தவிதியிலும் சப்தசதி பாராயணக் கிரமத்திலே விரைவு, சிரக்கம்பம், இசை இவைகளின்றி செய்யப்படவேண்டுமென்றிருக்கிறது. வேறு சிலர் மூர்த்திகளை ஆவாகனம் கெய்வதற்குமுன் அம்மூர்த்திகளின் சொருபுக்களை மனத்திலே என்கு பதியலுவத்துப் பின்பு புறத்தே விங்காதி களில் ஆவாகித்தற்கும், பூசை முடிவிலும் ஆலயதெரிசன காலத்திலும் ஆசாரியரும், பத்தர்களும் துதிப்பதற்குமென வகுக்கப்பட்ட தியானம், தோத்திரம் என்ற இருவகைகளில் பின்தியதை இசையுடனேதலாமென்ற சில அறிஞர்களின் ஏருத்தை உணராது பின்திய பகுதிகளை நாமமந்திரங்களாக அர்ச்சனை செய்கின்ற காலத்திலேயும் தமது சங்கிதகலா வல்லமையைக் காட்ட முற்படுவதும் விந்தையே. நிற்க,

உத்ஸவ விதியிலே விருஷ்பாங்குரம், உத்ஸவாங்குரம், தீர்த்தாங்குரமென மூன்று அங்குரங்கள் விதிக்கப்பட்டன.

ஒன்று பலவிடங்களில் உத்ஸவங்குரமொன்றே நடக்கிறது. மூன்றையும் நடத்துவதானால் ஒவ்வொன்றையும் எப்பொழுது விளர்ஜனம் செய்யவேண்டுமென்பது கிடைத்துள்ள பிரதிகளில் துவக்கமில்லை; அது வேண்டாமென்றால் “கங்காராடங்காராம் நாவி” என்கிற வாக்கியத்திற்கு முரணுக்கிறதே என்று சினைந்து சில வித்துவான்களின் கருத்தையும், அனுஷ்டானங்களையும் தெரிந்துகொள்ள முயற்சித்ததில் “கந்காராதங்காராட தத்திட தத்திட நிஷ்டம் ஈவைசு” என்கிற வாக்கியத்தினால் அங்குரம் வேண்டுமென்று விதிக்கப்பட்ட திருக்கல்யாணம் போன்றவைகளில் அது வேண்டப்படுவதால் “கங்காரா... நாவி” என்ற வீதி உத்ஸவ லிட்டரமானதல்லவேன்றும் உத்ஸவ விதியிலேயே மூன்றங்குரங்கள் விதிக்கீற்பட்டிருப்பதால் ஷூ வாக்கியம் அடிப்படையிடுமென்று சிலரும், வேறு சிலர் கும்ப பாலிகா தேவதைகளை ஹிருதய ஸம்மோஜனம் செய்து முனைகளைக் காப்பாற்றி தீர்த்த தினத்தில் ஜலத்தில் சேர்த்துவிட்டா மென்றும் தெரிவித்தார்கள். இவ்வாருண் சமயங்களில் சிற்டாசாரம் பிரதானமே என்ற முதிலில் இது வெளிவர சேர்ந்தது. தாமதத்திற்கு இதுவுமொரு காரணமாம்.

இப்பதிப்பிற்கு முதலாவதாக இருந்த பிரதி மேல்மன்கலம் சிவஞ் ஜடாதரேசவர சிவாசாரியார் அவர்களுடையதே. இதைக் கொடுத்துதலிய ஷூயாரவர்களின் புதல்வர் ஞி வில்வநாதக்குருக்களவர்களுக்கு எனது நன்றி உரியதாக. ஷூ பிரதியுடன் வேறு சில பிரதிகளையும் வைத்துவிடவேண்டியவைகளை விடுத்தும், சேர்க்கவேண்டியவைகளைச் சேர்த்தும் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஷூ பிரதியில் ஒவ்வொரு உத்ஸவ விதியிலும் பிரயோகமும் காரிகையும் காணப்பட்ட போதிலும் சிலவிடங்களில் காரிகையை மட்டிலும் ஏழுதியிருக்கிறேன்.

உத்ஸவத்திற்கு பூர்வாக்கமான அலுஞ்ஞஞ் லிக்கினேசுவர பூஸ முதலானவைகளைப் பின்னற் கிரியாகிரமாவளி என்றும், யங்கபூஸைய கணேசாதி யாகபூஜா சங்கிரகமென்றும் வெளி வருதல் தகுதியென விடப்பட்டது. அடுத்து திருக்கல்யாண உத்ஸவத்தில் அக்கினிகாரியத்துடன் வெளிவர விருக்கும்.

பெரியாரென்ற முறையில் ஆசிர்வதித்து அருணாசலபத்ததி முதலான (கையெழுத்து) பிரதியைத் தந்து, என்னை இத்துறையில் ஊக்குவித்த நண்பரும், சரஸ்வதி வித்யாசாலை அஷ்பரும், வேத சிவாகம சித்தாந்தசபைத் தலைவரும், திருமெய்கண்டதேவ அர்காலத்திற்குப் பிறகுதான் சைவசித்தாந்தம் தோன்றியதோ? என கிருத்துவ மதத்தவர்கள் என்னம் செய்ய ஏதுவாக வேத சிவாகமங்களை ஒதுக்கித் தாங்களே சைவ சித்தாந்திகளைக் கூறி அலைகின்ற போலிச்சைவர்களை வாய்டக்கி வேதாகம நிருபண மென்கிற நூலை எழுதியும், கணேச பாந்துவம், முப்பொருள் விளக்கம், சிவபூஸை விளக்கம், சிவபூஸை விதி, மகோந்தசு விளக்கம் முதலான பல நூல்களைத் தொகுத்தும் அனுட்டான அகவல், பிரசாதத்தீபம் என்னும் நூல்களுக்கு உரை எழுதியும், சிவாகம சேகரம், சிவலிங்கப் பிரதிஷ்டை என்கிற ஸம்ஸ்கிருத நூல்களையும் வெளியிட்டவர்களான இப்பதிப்பிற்கு முகவரை எழுதிய யாழ்ப்பாணம் அச்சுவேலி சிவழுஷ் ச. குமாரசுவாமிக் குருக்களவர்களுக்கு எனது வணக்கத்துடன் என்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னும் நமது தபால்களுக்கு பரிசீலனை செய்து உடனுக்குடன் பதிவெழுதியும், பிழை திருத்தியும் உதவிய திருவாவடு துறை ஆதினம் சிவழுஷ் க. சுவாமிநாத சிவாசாரியாரவர்களுக்கும், தருமை ஆதினம் சிவாகம பாடசாலை தலைமை ஆசிரியர் ஃ. சுவாமிநாத சிவாசாரியாரவர்களுக்கும் எனது நன்றி உரிய தாச.

இப்பிரதி எழுதிவருங்கால் பார்வையிட்ட ஒரு நண்பர் முற்பிரசரங்கள் போல கேள்வி விடை என் இல்லை? என்றனர். இது இரண்டாவது பாடமாக வருவதால் இதிலுமது வேண்டா மென விடப்பட்ட தென்றதற்கு அவர் நன்குச் சில சங்தேகங்களிருக்கின்றன அவைகளுக்கு மட்டிலுமாவது விடையிருக்கட்டு மென்றனர்; அவைகளே அடியில் வருவனவாகும்.

கேள்வி

1

பலித்திரவியங்கள் ஒவ்வொரு கினத்திற்கும் வெவ்வேருக்காறப்படுகிறதே அவைகள் கிடைக்காவிடில் என்கென்றது?

2

பலியிடப்பட்ட அன்னம் சாப்பிடத்தக்கதா?

3

“யதிண்ணஂ அராவையை

விடை

1

“ விநாயிவுசி தருது
யீர ஶாலைநம் உயிஸூ
யாது. அதுபா மோகைசு
தருதுயீர... ” என்றும்,
“ குருவாண்ட சிவுஞாமை
தா காலை மதுவைப்பாது ”
என்றும் கூறப்படுவதால் சுத்
தான்னத்துடன் தயிரும், அல்
லது வாழும்பழமும் வெல்ல
மும் கட்டிச் செய்யலாம்.

2

“ ஹாங்ஜிபாச. வைலிவீ
ஊநம் வாராகைசுவை ந
தொஷ்ட்ராக் ”
பாரசைவர்கள் சாப்பிடலாம்.

3

மேலே “ வாயிவும் வை

ஒந்தீர் கவுரத்தீ வாது
கோவூரமாசு”

இதை சாப்பிடுவதால் குழங்கையில்லாதவள் புத்திரரைனே அடைகிறார்கள் என்றிருக்க பாரசைவர்கள் தாம் சாப்பிடலா மென்பதென்ன?

தெராஷ்டையும் பூர்வையுமில்லை.....”

“ மஹாதூதி திலி தங்கசௌரையிற்குப் பூர்வையென்று வாய்த்து பூர்வையென்று வாய்த்து ஜாயாதையென்று விசிஹாதையும் வதையும் வதையும் வதையும் வதையும் ”

என்றிருப்பதால் துவஜமூலத்திலே பலி யிடப்பட்ட விருஷ்டாசிள்டான்னம் புத்தி சோத்து கிழித்தமாக சுமங்கலிகளுக்குக் கொடுக்கவேண்டுமென்றும், அது சகலதோதங்களையும், வியாதிகளையும் போக்குவரதாகுமென்று கூறப்படுவதால் கூடாதென்றது திக்குகளிலிடப்பட்ட அன்னமாகுமென்பது கருத்து.

4

உத்ஸவ மத்தியில் யாத்திரை கல்யாணம் முதலியனை கூடாதா?

“ ஜீஜாரோஹண கிடெயுதா கந்துதெஸ பூர்வதா கீங் கவரோஹாதெந தது வாநாமாதிந வந்தெரசு ”

துவஜாரோகண மத்தியில் வேறார் சென்றவர். அவரோகதினத்தில் திரும்பி வந்திருத்து

தல்வேண்டும் என்பதனால் யாத்
திரை கூடாதென்பதாயிற்று.

“கலூரணம் தெவகலூர
பெய் ஏப்பது எனது திரை
ஶாதி, தலூரந்திரையாதிரை
வாடுதூராமாசம்பெய் லூர
வநாதிரை। கலூரணம்
வஜ்டுபெஜ்டிராஸ் ...”

கொடி பேற்றப்பட்டிருக்கிற
தேவகல்யாண மகோத்ஸவத்தி
லேயும், பிரதிஷ்டை முதலான
காலங்களிலும் புத்திமானங்கள்
வன் கல்யாணத்தை வில்க்க
வேண்டும் மென்பதனால் கல்யா
ணமும் கூடாதென்பதாயிற்று.

ஸாஹி

ஒடு ஸிவஸாந்தராமாயரா-அவ ஸிவாபத்ஜீஹா |

சமூக ஊழியன்

அரு. இராமாதங் குருக்கள்.

வியாப் பூர்விகா ॥

விடையம்.	பக்கம்.
ஈ-அரசுடீஸ் கண்பயாதூர்	... 60
விரெங்கேவாயாராலியிஃ	... 61
9-வது தெதார்மூமோதவ விபிஃ	... 62
வினாக்களாதவம்	... 63
ஏதுபொதுவம்	... 64
8-மயாதூதவம்	... 66
நபோதவம்	... 67
- மயவாழா முபொம்	... 68
ஒளதாக தீயைவியிஃ	... 72
10-வது சாமினை-ாதவ விபிஃ	... 74
உள்ளிவலபை-முஜா	... 75
8-மாதீயை-ாதவ வியிஃ	... 78
11-வது மாமகா-மாவினேக விபிஃ	... 79
உண்ணாதவ விபிஃ	... 81
12-வது மோகவா- விவை-நபொ-முவ-க	
ஜஜாரோஹன விபிஃ	... 82
கெனை-ாதவ விபிஃ	... 84
குஹபை-ாதவ விபிஃ	... 85

ஸ்ரீவாழங்கல் நகர்:

ஸ்ரீ ஸ்ரீவாழங்கல் வைத்து வாழ்வது பூர்ணம் ॥

சுத்திதாபை வீஜாபடம் வாழ்க்கெதாய்வூரோவி
வைத்து வீவியிடுத் தடையை மணாயிவதைப் பார்த்து
காதிகாலி ஸ்ரீவாழாய் குப்யாகாண்டா வாரதம் ।
வாரதாநாம் வாரவையேயை வழாதிருத்துவ வங்கு நிறம் ॥

குப்யாகானாவாதாகு 8:

பூர்ணம் பார்த்துவை வீஜாபட வாழ்க்கொவூரை
ஸாந்தி குப்யாமுறை யூதங்காராவட்டம் வ௃ஷாயி
வாவந ஜிங்காராத்து செரீதைந் தெவத்துவாமந
வெங்குவாதந் உத்துவாங்காராவட்டம் த்துவாங்காரா
வட்டின் குணவ வங்கார குப்யாகானாவாயந குதி
ாபை செரீதை வெலிபூர்தாந் உத்துவெங்காராவாயந
வாழ்க்கொலி வைவட்டம் முருபுத்துக்கிண டாரிவெநி
நிரங்கந் உத்துவெங்காவாஸு ஸாந்திசெரீயாதை வைந
வாழுவட்டம் விசெந்துவாழ்க்காந்துதாந் வெஞ்சாகந் உத்
விவெங்கந் தெதாந்தும் விகாட்டுதெந்துவ நடெபூர
பூர்ண குப்யாகுரு 8 மாரபோதுவ குங்கி திவவெங்கு
வாழ்க்காந்து வாதம் கெளதாக வெயந்களதாக

தீர்மானம் வாடுகெண்டாது கிடையாது வாடுகெண்டாது
யாழகாலமாகவிடுக கிடுமிடுவதையு விடுவது வாடுகெண்டாது
அண்யாம் சீரைவராகவன் குஹபெட்டாது கிடையாது
வலி தொகவால விவசைநாட்சிக் குழுமம் தாமாநி
வங்கி ॥

1-வது கிடுமிடுவது விஜுகாவத வாடுகெண்டாது

குஹபடுக் கிடுபாலுஜவஸாதெ ஶிவாதுக்கூவெ
ஸ்ரீகூ ஸ்ரீவத்திலீகி ஸங்கார கிடுபாலுவ கூ நாது தூ
காராணவு அமவதக் கு தீராக்கி கூங்கிரை வாடுகெண்டாது
வாடுகெண்டாது கிடுமிடுவது கூக்கு பாக்காவது காவி
யேசுப்படு..... ஸங்கவதா நிபதெந ஸங்கவங்கு
ஶதுா ஸங்கவத்திராவ நாடுகொருக் காவிங் கீர்க்கீக்காவத
வாயக பூராவுக்கெண்வை கிடுமிடுவது கூக்காரிகெடு
தாடுாள (துவுவதிவட்டந) பூராவுக்கெண்டாஜுகாவதார
வூரா கிடுமிடுவது விஜுகாவத வாடுகெண்டாது காரிகெடுகி
வங்கடு வாண்யாம் ஸங்கபூராக்கண தீரி குவா
வக்குக்காண கு யா குக்காவது கு பூராக்கண * துவு
வதிவட்டந பூராவுக்கெண்டாஜுகாவு காருபெக ॥

பூராவுக்கெண்டாஜுகா ।

“யாத்து வாடுவதுந..... கெடுதாகவிராஜாதி”
வாடுகெண்டு ஶிவபூராவுக்கெண்டு நகி உதுக்குதெ
ஸங்காஜி, “உந்திலூதெ..... நகி பூதிகெவு” .

* துவுவதிவட்டந பூதிக்காவிடுபசிகி கெந்திக ।

கலைஷ்டு கெவரிஷ்டு தவதூதி முபை சியாஸீபீடு
காம் உரை வெள்வண்டும் யச்சிலநுத்தக்கிழவும் பட்டிரை
உச்சினாக்கிய வீட்குதூசவூ..... தீந்தெருவதூங்விகா
வாட்டுத் வாஞ்சிரொஸ்ராவு) விரசீஜர்ராத்தமனை
நீயாக்காஞ்ச இதோதவு 80முற கடிடுக்கத்தூம் பொழுதா
வாசி 8நாற்று மரண உதி வெந்தக்கிழவைக் காம் தூங்வை-இும்
ஒவா பொழுதா விசிராக்கி பூக்கிவுவநா—நதி
குஞ்சப்பும் பூய்கி வாவாஞ்சுக்காஞ்ச ஸ்ராக்ரா கீ-அுமு
தெவங் வாங்மா மாங்வா-இஙு, பூக்குப்பேசு ॥

ஶ்ரீவ பூக்குஞ்சா ।

தெவ தெவ இதோதெவ வாங்சு கஞ்சா ஸ்ராவை ।
நதெரைங்கா வாவாதீ காஞ்ச வகுவியிய இதோதவங் ।
குஞ்சுதெ சியா தது வாஞ்சில்லும் காங்கா ஸங்கா ॥

தெவி பூக்குஞ்சா ।

(தூங்வை-வைக்கவாங்மா மாங்வா-இஙு) பூக்குப்பேசு)
இதோஞ்சு நீ இதோதெவி வாங்சு கஞ்சாவை ஸ்ராவை ।
நதெரைங்கா வாவாதீ தெவி ஸங்கார்க்குவங் இதோதவங் ।
குஞ்சுதெ சியா தது வாஞ்சில்லும் காங்கா வாவாதோ ॥

விவேகார பூக்குஞ்சா ।

(தூங்மா மா மாங்வா-இஙு) பூக்குப்பேசு)

வியூராஜ நக்கெஸரங்கா நெளரீ மாங்கை நாந்த ।

வியூங் வாபோஹு காவை-காலி நாவிதைகும்

பூவீத்தெ ॥

வாய்ப்பு வழியூது விடுபெய் தம் வாரம் முன்வடிக்கை
பூர்வபெயக் ।

தெவதெநாவதெ வாசிநு வழிஸ சிவி வாஹந !
நடவிழைத் தீமணாய ராதாஶக்தி தெஹாதுவம் !
தூஷாதெ தீய தது வாநிச்சு கார்மாஷணாவ !
உதி பூர்வபெயக் ।

சம வகைதோன் திர்யாகுதோவங்குத பூர்வாரண
வாஸுஶாணி தீபதாம்ரு ஹண கங்காராவட்ஜோதி தி
காரபெயக் ॥

வழி யாதாயிவாஸ விபிஃ ॥

பூர்வபீঁ : உத்தமங்களெபவதம் யூஜிபடி தீவார்த்தி,
சிலிநா வழி வழி நயதொந்தினம் காரிகூர,
சிலிந தீதாவா, வண்ணிய தயம் கூர்கா வனக்கலிநு
படி சதுஷ்ளிது வைப்பீடு தீய வ வங்காவு, பா
லூஷாதி ரெபுராக்கனம் கூர்கா, செமைத்துமிகபா
தீபதாம்ஜீய தீது தீதுவாநு மார்மா : நயதொந்தினம்
வியாப, தக்கின வாதெததுபொரு குடினை வைப்படி
வொறிநு வங்வடிக்கை, வைப்பீடு தீய வ வண்டு தாம
வட்காங்காராஷுமாம் வழி நாயதி தீபதெநை தா வாத
ததுபொரு மெவபெயக் ।

கது : வைத்தாம்ரம் பூர்வாஹணாநு கந்துமா : பாந்து
ராபர்சீஸு தூஷாயிகூர ஶாகி துவட்ஜை வீங்கெவ ஜாயி

வாஸநம் காப்பாக்க-சயி கலூர் 80 திருண் கட்டாய
வணங்கு பெருக்குமென்று சாசிங் வியாய, ஜிஜுவட்டு
கட்சியுடைய தலைப்பு திலங் வாஸுபெசு மார்ட்
யாதோத 8ணவர்க்காலாடு, வகையீக்குதறு, கமர்காம் சாம
கிழன, மாங்ஸாவாடு, மாங் காரிட்டுக்காண் 8தொ
துவ ஜிஜாரோ மண கீட்காமம் வருஷாயிவாஸநம் கடு
காரிட்டு ஒதி மாங்கலூர் மணவத்தின் மங்வாடுகளு,
வருஷங்குமென்று பூப்தாதித் தாண்டாகமம் குக்கா, மங்
பேருக்கால் வாகீநங்காவட்டு வாது மண்ணுக்கு 8ணவ வருகி
ஜோக பூகாரோண ஜிதாந வட்ட வரிவட்டணாகமம் கீட்க
நியக்குதறு,

வருஷாயிம ஜாதாய ரங்க மதாநாகமங்காப்பா !

யாமாக்க 8து மமவநு குப்பா ஷா தவுக்கில்லா !

ஒதி ரங்காப்பா 8வெல்லு), நிரோவாவட்டும் உக்கா,
வா யென 8தொமணவத்தின் அக்கும் சென்சாநாகு பாரிடு
மங்காராடுநு மாவோடுக்கெயக், 8கெடு பாரிடாதி
வா-முவட்டங்கு ஷாணியதுயம் குக்கா, பாரிடு குஶா-
அம் 8கெடு ஷாக்காயாம் பூதீவட்டு வா-முவட்டு வருஷாதி
நவகாமங்காநு விநாவாடு, தாதிதூ 8ாங்ஸாநெ வா
கா-ணெ ஷாணிமெவா செமாக்கி காப்பாக்க-தாஶாக்கிலம்
நாஸாதிவி மங்வாடுகளு ! ஜிஜுவட்டு தா மாம் குப்பா
ஶக்கெய நக்கி ! 8வெல்லு கந்தாவாஸநாய நக்கி ! குதெயாதி
கொண்டுதா பாக்காதிகு மங்வாடுகளு ! தா வருகாம் வருஷ
நாவாஸநாய நக்கி ! தா வருகாம் வருஷாயிதுத-கெய நக்கி !

பூர்வாணி விநாஸு), விடூரதெழும் எஃகுறு, ஒசுது
சீட்டுரம் உஸட்டிக்கு,

வருஷம் பெறுதவண்டியூராகாலும் தார் !
விதக்குறி இப்பன் ஊஷன் அஶ்வமங்கள் ரகங்கூட்டுகள் ||

கண்ண் தூரத்துக்குள்ள வீதலாடுத சொலிதா !

வணா பூர்மா ஸாவண்டுமா விதம் வா ஶபநஞ்சு வா !

பதா ! வூரெஷாவருஷாக்குதி ஸூரியாராட்டிருக்குமத
கீஷலி ! ஸாக்காலிதிலூராடிவபாற ஶாஜிஷபு கந்திதுகள் ||

ஓ ! வரு஗ம் வருஷமாய நகீ : உதி கீஷிதுநாவாறு !

குவாகுதாதி வதாகிட்டாத்தூரம் உஸட்டிக்கு,

ஷாமதாவுடும் உகுவா ! உதுமாதி விநாஸு) திருப்பு
நாவக்காணா ஸாராதிட்டுரம் புதுரம் ! தகழுக்கு

தகவுபாராநுவெக !

தகவு தகவுபாரா !

ஜாங்கு : ஓ ! மராம் வருஷாதுதகவாய நகீ :

ஓ ! மராம் வருஷாதுதகவாயிவதபெ வருஷுதெண்டகீ :

மராவு : ஓ ! மீம் வருஷ விடூரதகவாய நகீ :

ஓ ! மீம் வருஷ விடூரதகவாயிவதபெ விடுவெ நகீ :

மராத்துவெக்கு : ஓ ! மீம் ! வருஷ ஶிவதகவாய நகீ :

ஓ ! மீம் ! வருஷ ஶிவதகவாயிவதபெ ராத்துயநகீ :

உதுபுருவுரு ! புதிவண்ண வாடுவடாதுவடிக்கு -

ஓ ! மீம் ! வருஷ கூரிமுதுபெ நகீ :

ஓ ! மீம் ! வருஷ கூரிமுதுபெ விவதபெ உரை நகீ :

- ०० மாம் வூடு வந்திடுத்துபெய நடி
१० மாம் வூடு வந்திடுத்துபிவதபெ மொவதபெ
२० மாம் வூடு யஜரைத்திடுத்துபெய நடி [நடி]
३० மாம் வூடு யஜரைத்திடுத்துபிவதபெய ஸ்ரீ
४० மாம் வூடுகாக்கிடுத்துபெய நடி [னெ நடி]
५० மாம் வூடுகாக்கிடுத்துபிவதபெய சநிரெத நடி
६० மாம் வூடு ஜங்கிடுத்துபெய நடி
७० மாம் வூடு ஜங்கிடுத்துபிவதபெய வூடு வதபெ
८० மாம் வூடு வாயாசிடுத்துபெய நடி [நடி]
९० மாம் வூடு வாயாசிடுத்துபிவதபெவிஷ்டரணீது
१० மாம் வூடு உந்தாசிடுத்துபெய நடி [நடி]
११ மாம் வூடு உந்தாசிடுத்துபிவதபெய † ஸங்கா
१२ மாம் வூடுகாக்காசிடுத்துபெய நடி [னெகாயநடி]
१३ மாம் வூடுகாக்காசிடுத்துபிவதபெ

† தெங்காராய நடி

— துலையுடை, இடுகெந பாடுகாத்து அக்வா மங்கவாடு
யாகிட்டில ரெநவெடு தாங்வெழிணு அக்வா கிரோய
யெக |

தகஃ காங்கெ வாக்குவக்ஸஸாங் ஸங்கடுக்கு
காங்காங்கெ வாக்குவக்கு உக்காக்குவது திடுக்கு
உக்குக்கிவா ஸங்கவாடுக்கெயெக |

தகஃ காங்கெ ஸுண்ணிகு வா காங்கெ ஸங்கஸாங்கு
க்குக்கு ஸிவாதி ஜநயிக்கு | கதிஹூதுடெ வூடு

† ஸங்கன்காய நடி — வா |

வங்கம் வங்பு-அடியு வழி-குதை வாசிடாகிழுஷராண்ட
புதெடுக் கிடெட்டாதா ஸதம் மூக்கா, அபங்காத்தா
பு-லோாங்கெமஶு மூக்கா, உக்காடியுடை பாரிவாராண்டா
புதெடுக் காத்திய-குதை தந்தை வா மூக்கா, வ அ
ண்டாங் வியாய, காண்ணவல்லெண் வழி-கானு 80 திதை
ஸாங்கி காங்கெல வழி-கானு 80 குதை வங்பாதா
மூத்திய மூக்கா, தகு தங்குபாநா 80 திதை 80 தீடு
ஸ்ரா 80 குதை மூக்கா ததி திதை வண்ணம் சொல்யெசு |

பூ-வூ மாமஶாசி யங்கு மம் |

குத்தன் குலாராக்கி கிலூவட்டு கந்து குணாமூத்தி
குமயம் மூக்கா தது வழி-காது தகும் வேஸ்ராங்
க்கமுவட்டு, புதெடுக் காஸாமூத்தி மூட்டாக்கா, பு-லோ
80 குதை வேதுக்கணம் வா-முண்டாங் வியாய, கவஶிவட்டா
க்கு ஸ-க்கு-ஸ-வகாங் ஸாங்கி காங்கெந்தங்கவடு
வா-க்கு கெந்தங்கவாங், ஜாநுப் வங்கெப்ராங்) காஸ்து-குதை
வூ-வூ கெந்தி வங்குயா ஜூர் கங்காவட்டாகிழு
கெந்தத்தி மூக்கா |

மாங்காவும் கா-ஸ்து-குதை வூ-வூ, குது தகு விட்டு
தகுவாமூரா ததந்திவாமூரா வூ-வூவிட்டு-மூரா நகீ
உதி வங்கு-குது | காண்ணவல்ல மக்கா |

விட்டு-மாமஶாசி |

ஓ மூர் மீங் வழி-காது தகு விட்டு தகுவாமூரா
நகீ உதி வங்கு-குது குமூத்தித்துயம் மூக்கா | வழி

விடூரத்துவம் பெஸ்ராம் குடுக்கி குடுத்தீபூரம் வை விடந்து
ஸ்ரீ | வட்டுவட்டுவக் குஹாதீமட்டாக்குவா விண்டீ 80
தெருண் செல்துக்கும் வட்டுன்டாம் விலாப வருத்தவளிவும்
நக்கா வட்டுவட்டுவக் குடுக்குவா காஸரிடீந் கிடீஸாமங்
ஸங்ஹூஸ்ரீ செஹாசிவங்வழியா ஜீவா, சுநாசிவஷ்டி காஜீய்
செஹதீக்குஹாக்குவா, மரிலாசீஷ்டி காஸராம்ரூண் ஸங்
ஸந்தூர், இது மீண்டும் விடூரத்துவம் சிவத்தக்காஸ்ரீ 90
நடிக் விடூரத்துவம் சிவத்தக்காஸ்ரீ விண்டீ ராதூர்
ஸ்ரீமாமங்கி உதிவெங்வடுக்கு காண்வளிவும் நக்கா |

ராதூரஸாமாசிஃ ॥

ஒது மீண்டும் வருது விடூரத்துவம் சிவத்தக்காஸ்ரீ 100
நடிக் குதிவெங்கு, குஹாதீ குயம் மூக்கா,
வருது சிவத்துவம் பெஸ்ராம் குடுக்கி குடுத்தீபூரமு
விடந்துஸ்ரீ | வட்டுவட்டுவக் குஹாதீக்குஹா ராதூர்
80தெருண் செல்துக்கும் வட்டுன்டாம் விலாப, வருது வளிவு
வங்குவா. வட்டுவட்டுவக் குடுக்குவா காஸராம்ரூண்
ஊஜ்டீஸாமங் ஸங்ஹூஸ்ரீ, செஹாசிவங்வழியா ஜீவா,
சுவாசிவஷ்டி காஜீய் செஹதீக்குஹா |

மஹத்திரகாரெஸாம் கண்டு கிடீதெருண் பூரகார
துவெண் ரங்காம் காய்டாக |

காயி காண்வளிவும் நக்கா குவொரெண்டாவெதூர
தாராதம் பூரபளித் தெஹாதி விலாப வட்டுன்டாம்
நக்கா (பூரிவட்டா திருஶாமுறையாத்துவெந்குச் வருதுவட்டுவக்

வெள்ள காரணமாக) படிமும் வடிமும் ஏழேடும் மாதாக
மூன்று முறையாக நாட்டான் தாமிழ்மூலம் நிர்வாகம், தொழில்
பெற்றி வழங்கியிலாவநவயில் ||

2-வகு பாடம்.

କାଣ୍ଡାର୍ଶାନ୍ତବିପୀଃ ।

தெலுங்கானா திட்டத்தை நடவடிக்கை வாட்டும் போது அதை முடிவு செய்ய வேண்டும் என்று நான் நினைவு செய்து வருகிறேன். அதை நான் நினைவு செய்து வருகிறேன்.

ஒண்ண) கூயாக்கும் நடவிடம்

ஒண்ணத்திலே ஒன் மராங் சூத்தகவாய் நடவிடம்

ஒண்ணத்திலே ஒன் மராங் விளூாசகவாய் நடவிடம்

ஒண்ணாலே ஒன் மராங் பளிவதகவாய் நடவிடம்

ஏண்ண மக்கவை நடவிடம் ஒண்ண பளிவாய் நடவிடம்

ஊரிலிட்டு வழங்கும்பை நடவிடம் வறுபை ஸாக்குப்பை நடவிடம்

பட்டிலே வழங்கும்பை ஒன் மராங் வழங்கும்பை நடவிடம்

கஷ்டி திற்குவத்து-

ஒவ்வொன்றை ஸாக்குப்பை நடவிடம் பாகுங்காங்கெம்

ஒவ்வொன்றை வழங்குவது நடவிடம் யாது

ஊரிரோ வாய்வை நடவிடம் ஸ்ரீவரதேவ விஷ்வை நடவிடம்

ஸஹிதெரா காங்குராய் நடவிடம் ஸாவை சங்குராய் நடவிடம்

தீவை வந்தபை நடவிடம்

யூஷவதிகாயாகி சூத்தியாஷி கொடுவத்து-

பக்கும் நடவிடம் ஜூநாய் நடவிடம் ரெவராமஞ்சாய் நடவிடம் வெஶாய்க்குப் பக்கும் நடவிடம்

பாகுங்காங்கும் நடவிடம்

கயங்காய் நடவிடம் காங்குநாய் நடவிடம் காங்குவராமஞ்சாய் நடவிடம்

காங்குநாய்க்குப் பக்கும் நடவிடம்

பாகுங்காங்கும் நடவிடம்

வாக்கெயை நடவிடம் ஜூஷாக்கெயை நடவிடம் ரோக்கெந்து நடவிடம்

காங்கெந்து நடவிடம் காலவிகாக்கெண்டு நடவிடம் வெலவிகாக்கெண்டு நடவிடம்

வெலவிகாக்கெண்டு நடவிடம் வெலவிகாக்கெண்டு நடவிடம்

ஒண்ண வாஷாபளிவாய் நடவிடம்

“தீக்கிழங்காய் விடுவெம் வெளவாடாய்தீவி ;
தனொவருஷ் பூசெநாடுபாகு” இதி ரஜீ காட்டுவாணா
வளிமாகும் யுஜிவடும் வெறு துவாடுனை காவிவெழுகும்
கூருவா வருஷிகாங்காதி ஜில் வளிமாய் வருஷிவடு முதியெ
நூலா காங்காஜிலுந வெங்குபூக்கு | வெங்குலம்
சுவாரா சாமங்கியன் காவா..... கிரெஹாதுவ பூஶாரோ
முனை அநாபெக்காயா இந்கா வாயாகரா காஜ வெஏய
மாஶா உருமா ஸாதெநஸாரா மா கெதுநாம் கிரெஜு
யெ பெ மு-மாஃ சா-மெ தாவாஸாதெநா- ஹி-தாஃ
தெநாம் மு-மாணாம் காதுஞ் காதிசயித சா-மங்கு
அபுநா ஒ-க்கு விஜு-பா- பக்கின்கிச ஹிரண்யாநம்
காரிவெஷு-தி வெங்குலா !

“ஹிரண்யாமா- மங்குவெங் கெமிவீஜில் விவாவ
வெங் | கநஞ்சுவாணா- மங்கும் காதாராண்தி பூயாகி ”
ஒது குதெயம் வெ தாங்வா-கும் காவிகா வெகித
..... எரங்காவா ஜிஜாரோ முனை காட்டுணி குதுநா-
நவம் மதெவதா வீ-தி-ம் கா-மியா-ந-ம் கெதா-கெஷமா-
(தா-ந-ம்) காவம் வெங்குதெதி | இதி-ம் துஶா-நநு
யாகாகி கூருவா ||

உ-குணி-த்தா |

“புதி-தா-நா-வா-நா- பா-நீவா விஜ விடு-நா-யகு
நாகு-வெ மா-நா- மங்கு-வ- கின்ர கிங்வா-நா-ந- க-புத
பெ-த விஸா-வ விஜ்வொ-ம-தி நாகி-தி நாகி-தி வூ-ந-

ராக்ஷஸ வீதாம விஷ்டிரெங்காவந நர பீஷ வஶா
 வக்ஷி ஸ்ரூவர ஜம்பி சாமுனோக மாவுகெட்டாக வஶாவ
 கெட்டாக பீஷமுனோக ஜமுனோக துவொமுனோக வது
 முனோகாஸப பூர்வாண செவுவாண ராமாதீர்த்தன சுநூரண
 வெந்திரண சுதமு விதமு மாதமு பீஷாதமு ராஸாதமு
 தமாதமு வாதாஸாவு வஷ்ட முனோகாம் சுநைத வாஸாம்
 தக்கக காகெட்டாடுக வது பீஷமாபது ஸங்வாப மாயி
 காஷு பீஷமாதாமாம் | பீஷமாதிராம மீதிய கெள்ளு
 உடய நிஷ்டிய பீடய பீநா விஸு) கெகஞ்சாலி வஷ்ட
 தாம் | அவணகத்து வஶாரா ஸவிடு அபி கீர்த ஶாமுனோ
 துக்காவு வஷவஷிடுமாம் | ஜம்பொகுவூக்க ஸாக்ஷாமுல்
 காஸகெள்ளு வாதாஸாவு வஷ்டிவாம் | மாஷா
 யதிநாச மெநாதாவர்த் வஶாவுதி நடி நா மீநுமா
 காவெர்தாவு வஷ பீஷாநாமும் | வாஸ வலியு
 விஶாலிது மெளதம் காஸுவ மாரதாஜ ஹ்யமா பீஷ்ட
 ஜேப யாஜு வது நாசு நவமு சும துஶதிக்கூக்குது
 வனகாதஸராது தாதஸாலிதாவதி வஶாது துந்துபாக
 கொடுக்குவதாமணாஸ வதாத்துபா மாவுகெட்டார வஶு
 பூர்வ ஏதுங்க வஷாதஸவகு கெட்டுஷாவுபி து
 பீஷாபி து மாநாகார மத்தார வாமாகார வஷா
 நகீர வஷ்ட சென்வஷ்டதாராவுமாம் | வாவ தாவு வஷு
 ராஜ லூகீராமாண வாகா வாத பீஷத்துமாகார பூயிவு
 பேவஜா வாயுகாஸப பூர்ணா வாத வாரெநா தாந
 வாராந பெறாது குக்காது ஜி மூர வான வஷு ஸஶ-
 பு

ராத்திரை வாடு வாய்க்காலி வாடு வாய்க்காலி வாடு வாய்க்காலி
 மதிந் தாந் விவரம் சென்ற பொய்யுமெங்கார
 அதோக்கு: காரண காறு நியதி கலா விடூர் ராம வா
 ராஷ்ட் தீயா ஶாங்கி விடூர் ஸாதாவுபு ஶதி ஶிவ ஷட்டீ
 திரும்பதீகெவஸ்தம் நாம காடுபு குங்கா தெவதித
 யநாலைய உலா விளங்கா ஸாஷ்டாதீநாலீசுய கங்கு
 ஜிஹா அம் வாதிதா யஸவிநீ ஜியா ஶாந்தா ஶாந்த
 திரும்பார ஷாபிதீந தினீவுமிரகா நாதுத
 விஶாங்கி குஜுர பூஷாந்து ராமாதமு விடீபும
 விஶ்வாபதாயீடுபூஶாதீஶா, மதூர வதூர வெளாஜாதமுத
 தெவெஸாதிக ரெபுமிக ரெங்காயத ரீதிங்வக்க
 (ஶாவட்டிஶாவு) வாவட்டான மாத ராஜிகமுங்க வாக்கு
 பந ஸாவாடுவ கஷ்டாங்க ஸுாதிவிக்கலா தெவதா
 வெஹாவாராண யதீஶாந்து தகட்சாந்து ஜீர்தி
 சாந்து தெவாவாதி தெவஷ்டி ஸுநிக்கண் வாவட்டீ மக்க
 ஜந பூஷாவ நிதூரநந் நிதூக்கருாண மங்காயா மண
 நாயக விடுபிலாவந தெரு ரெங்காகு ரெங்காபா: ।
 ஸுநிதூஞ்சுதெஸ வெஹாத் நந்தூவீரோ ஸுநிதூத்தீயா
 அங்குத திவு தெவாதெபவினு । ஸு ரீநாகாஞ்சுமிவின
 வெக்க வாந்தாபாஸாவுபு யஜாரோதமணாதி தீயாகு
 திந கஞ்சாண தெஹாதவ வெஹாத்து ஶீவுபு
 வாந்தாமுத தாம । உதி ஸாங்கா வெநாயிவதெ ஸா
 தெசாக குஜுரம் ஸுவமிக்கா ॥

வீணாவெண்ட வணக்காட்சிகாமல் பெர்த் தீர்ம
ஸங்க பட்டங்காதி ஸல்வாக்டி பாராஸராஂ வழாதி திரு
தீர்த்துண யூஜிவட்டி பீரோவு ரத்தீர் திற்கோமான
புதிக்கிள் குடிரெண்டாவெட்டி யூஜிக்குண்டிரெற ஸக்கிக்
ஷயா | உயர்யூடி மாதிரெமைத் : யூஜிக்குறெற ஸக்கிக்
வர்த்துணாஶக்டி வழாதிகாங்கூதெதரெபெந தின்கிடுதெ
கங்கிலியு | கஷ்டார்சிவார காங்கங்கெற ப்ரதிவட்ட
க்குஷ்டாத்தெந்துக்குதியு | நாநாந்திராமங்காது | பட்டங்க
வழாதா ஸாங்கா ஸங்காதுக்கு | யூஜிக்காங் வருக்கெபக |

ஓம் மஹா சூபாரமக்கெய நகி : ஓம் மஹா சந்தாய நகி :
ஓம் மஹா நாலைய நகி : ஓம் மஹா ரெகவாய நகி :
ஓம் மஹா கண்ட்காக்கெய நகி : ஓம் மஹா வழுதய நகி :

ப்ரதிவட்டாக்குத்துதெந்து கண்ட்காயான ஏர்க்காதி நவ
ஸக்கி ஸங்காதுக்கு | ஸிசம் சூபந தீர்த்திக்குதீறெற ஸங்
ப்ரதுக்கு | ப்ரதிவ தீவ ரெந்வெது | தங்கொதுது
ஸங்காதுக்கு | கஷ்டாத்தெமெது | உக்கா, செங்குதி
ஸங்காதுக்கு வழாது விவ்தானீ ஸங்காக்காது | தீர்மா
நாாது தெவெது : ஸாநாநு தீர்த்து பட்டலி தங்கா |
தக : தாநநந்தாபாத்து ஸக்கி ஸங்காதுபெக |

ஐதி யூஜிகோராமணவியிஃ |

3-வது பாடம்.

ஶ்ரீ விடாப்பக், வாபுறைணு, வூதங்குடிவீ,
கெவலமாத்தீநாம் உதவ விஷ்டபெய மகைப்பாஸு) சிருஷ்ட
பாமா, வாபுறைணுவூஸு) சிய-சிரயாமா, வூதங்கு
ஶக்தி: வழஷ்யாமா, கெவலமாகே: விலுர்யாமா, வெஞாச
யாமா வா காய-திதி சுதவுங்! தெஷாம் சிரெ
சிருஷ்டக்யாமெ ॥

8-காஷ்க யாத்து

முடிவண்ணலூர் ஊவும் ரகசிந்துவாதம் விவாதம்
தீக்கவையில் பாதைநாதம் கிள்கிள்ளாகி முடிவிதம் |
முருதவெளுர் மார்ஜனா சுக்கர் மண்ணராபுவரமுறைத் துறை
துறை முடிவு தீர்வுகளை நடைபெற்று வருகின்றன.

தன, மூடு, காபாகவை வரிவராகி !

ପ୍ରକାଶକ ପବ୍ଲିକେସନ୍ସ

வித்து வணக்கம் செய்யார்களே அங்கூரத்து மாண்பும் நலம் குறைப்பெறும் கிடைக்காமல் இடமுடிரத் துண்டிரம் !

ଡି ମୋହ ପିଲାଇରାଯ ନେଇଁ

ശ്രൂതിയഃ പരിവാഗഃ ॥

ஸ்ரீவ ஷதங்கு ஶக்தி வழிபாடு |

குடும்ப அவர்களும் கூடியவர்களும் வாய்த்தும் ரகசு அரசாங்கம்

மூதி ரதவண்டு ॥ ஸங்கப்பு சுல செதியாராம டியாது
யாரெசு வரெசீ வழாடுவுடிவுகில் ॥

ஸெஷம் ஸ்ரிவயாதுவக் ॥

கெவுஸந்துதூதுவெ விழு யாது ।

ஸ்ரூதவண்டு வழுவாடுது உமாதூருவதி வாகிது ।
வத்ராவகு திமாகாமம் + ஊறுப்புவாதுவு வகுக்கு ।
ஸவாராஹாண் ஸங்யாகு விவராடுவு விளாவுயெசு ।
விழுயாதுவு உமாதூருவாடுவாரிவாரா ।

யார் வெதாலை யாது ।

வனகுவகாம் அவிநந்துதூது கருவுவண்டுகாம் இமா
வெலாம் வட்டுவெடு அவிமஸுநு அவிவாதுவாதகாம் தார
ஈடுகாடுமாபு அராராமெறு அக்குணாதிசிரவாம் வராம்
ஒம் கீம் ஸ்ரீம் ஸ்ரீ செஷுர்ஜே ஸுநா (தகி)

ஸாரி, ஸாதா, ஸுமாரா, வமாரா, ஸாரா ஸீ, நிதிஸீ,
நாரினி, ஸாகெக்கிநி, ஸாராவுதி, இமாடுக்கிநி: வனதா
புகுஜநீயா ।

+ தீவாடு வாது — வா ।

கிஂච | விநாயகர்ஜு தவை யூஜினே தத்துஞ்சிடி
 தத்துஞ்சிடி முறை சுவடுதலெஷ்டா கணிப்பாயான
 தத்துஞ்சிடி நவஸங்கப் பாடுங்நீயா
 தத்துஞ்சிடி நாயகவே யூஜிடிடு

ஒன்றாம் தீவிரமெய நாயி | ஒன்றாம் ஜிலிரதநு நாயி
 ஒன்றாம் கந்தமெய நாயி | ஒன்றாம் மொமாதமெய நாயி
 ஒன்றாம் காங்காமுவிரினேநு நாயி |
 ஒன்றாம் உழுநாமெய நாயி | ஒன்றாம் தத்தோவரதெநு நாயி
 ஒன்றாம் உதகுரமெய நாயி |

ஒன்றாம் கணிப்பாயாம் முகூரெதநு நாயி |
 பதார ஒன்றாம் விவாதாப்பிரதெநு நாயி | இதி நவஸங்கப்

ஸாலூர்ஜூ யூஜிடிடுங்குதலெஷ்டா

ஸகாநி ராவதி வாடுதா ஓஹாவுதா ஸிரீயித்தி
 பெலிநி ஸீதாங்கா ஸாங்கா ஓபூரெதா ஓங்கி |
 இதி நவஸங்கப் *

உதா ஸகாநி யூஜிடிடுங்குதலெஷ்டா கணிப்பாயான
 ஒன்றாம் ஊாமெய நாயி | ஒன்றாம் கிழியெமெய நாயி
 ஒன்றாம் வாசெய நாயி | ஒன்றாம் வாநிஶுமெயடி நாயி |

* ஒன்றாம் உதா வீஜவாடுவட்டம் உதாங்குஞ் தத்தா
 பானி: நடவடிக்கை வாடுங்கபெச |

ஓட உரிமையெடு நகீ | ஓட உரிமையெடு வாசிக்கேயெடு நகீ |
ஓட உரிமையெடு ஜெதூமையெடு நகீ | ஓட உரிமையெடு பொன்னெடு நகீ |
ஒதுவடிச்சுதப்பீ |

குறீவட்டாடி |

வூவி ஓதுராய்தோ வைதூர வைமார வூக்கி சில வைதோ
கிரூரெதோட்டநாமாய்ணானோ - பூதிவுவநாம் தயாலூரா |

கேராப் பிஞ்சா நிடிய நீலாலி காராஷு தடாஞ்
ாரால் விதூரண் வைய வைகாமத வக்கு வூராவாவார
கீநாடு தடு வடித வரணாரவிந்த யாசுலீ : விதூரஸு
கார வைக்கும நிவாரண திவாகரா : தராணாராண
கிரணவண்டு | கொலங்வா கூலஸங்கீத காங்கிராந்தகீ :
கவுளிநு கிசோதவ கசிட்கீ | வைடு விதூ நிவாரண
பொராசுமியாலிதி | வைந்த : கூ |

கநெநோல் கசிட்கீ வைவாநு வைட்டாதுகீ :
நிடிம் தடுமலித விஹாகுதி கடித வடு தநப்பிடாவ
கீநி வடும் வடுதாதா வூராபொறி வூந்த வந்தத திவு
நீவாணாரவிந்த யாசுலீ : கங்கிர வைகீத வாரங்கூரா :
வைக்குத வூந்து வைதோ வாதீர மாகுவா | கவுளிநு
நூடீசீ நிவங்காம் வைவதூதோம் மாகுவார மாமு
வைதோ ராகி பாட்கோநாம் வைட்டாக்கீது பூதீ
மாகுயா கிதி கூ |

கவித கடினி இயூ ஸமஸ்வித டீது குபா
தொவாதி ஸவெட் ரொஷ்டாஃ ஸட்டுபாநாஃ மானிபாஸ்
ரிதி ஸவதெநா இஹாதெநா தா ॥

கூட்டு நூரெலி விடுதிடாநாஸவெட் வி அநஹாஜநாஃ
நிராவழுதுரா ஸட்டாநாஸ ஸங்கநாஃ ஸாதி
தொதாஃ ஏட்டுக்கீநிரதாஃ காவெட்டுப்பாதாஃ ஶத
ஸமவதா ஜீவி கா வைதா ஸாவாதுவந்தப் பாயர
ஸாரிதி ஸவதா தா ।

சுந்தராயா நட்டது வூப்ரிகாஸி யாதாநாஃ
ஸொகஸாஞ்சிப்பார, வகாட்ராண்டுகீது, செஹாவா
அப, மீரங்கயபார், கூற கி நாயக நிவாஸம்-து
தந்தபார், நிபசிவார, ஜீத்திவார், வெர்வந,
காட்காட்டி நவசிவாபு விசக்கியாதாநாஃ ரத
கீகாட் பநவணிகாநாஃ கநத கருங்கணமாண மனா
வாவி, சுதநந் ஸம்பாரவாவி, உட்டாவா-தி-தி,
ஒரங்கணாது ய நிவாதி, உத்துந்த ஶதி, உள்ளித்த
ஏருவஹாரிக ஶதி, சின்கு ய விதீகி, கங்கோமயர
ஸதி, வெங்கப்பாவட்டுகவிசி, நந்தஸாமாஸாவுத
யதி விதவர்தி, உள்ளாய்ச்சதி, கங்கீகர்வ தி
முஸாதவிசி, கங்கீ நந்தஸார ஏவர்தி । அதா
வித்ய மறுவாராவட்டுவிசிஸ்த லானிபாதி... தா ।
பூஜீ ரொஹண காமாது ஸாதியாமாது தாஸ்தா

* குபா-நமிவாசி - வா ।

4-வது மௌர்தாடுநலியிஃ ।

கொழு சிடுவெ வச்சிக் பாகுவதே ஷணிதுதயெ
ஷ்வாதாவநம் ஸங்வ-அகு । வச்சிக்கீ தபுஸா-அகு
பாகுவதே ஷணிக் பாகுவதோயதாம் மௌர்தா ஸங்ஷாவு ।
குமங்குதூ, சுங்விகாவெகித ராங்பாரவா
தெஹா-க்கெவ ஸகில் வியுதுத விஶார்சோஷாடுந
உராரா ஸகுதிவதாகாநாய்கு மௌர்தாடுநம் காரி
கெடுக்கி ஸங்கமு । பாண்டாகு பங்கங்குக்கும் ஸங்க
தபுாக்கு । சுதுதெவஸு ரங்கங்குமும் குக்கு
மௌர்தா ஸங்வா-க்கெவக்கு ।

மௌர்தா கெலு சுமாங் ஸங்வகெ நகி: ।
உக்கிளை சுமாங் விஷ்வெ நகி: ।
வர்க்கீ சுமாங் வர்க்கெ நகி: ।
கீடுகுஷ்டா சுமாங் கீத்துமௌ நகி: ।
உக்கிளை (ரஜ்ஜன) நாமாய நகி: ।

ஒதி ஸங்வ-அகு । அராகெக்கு ।

ராஜா யதிதெக்கிஃ புஜாஸா-வர்ணி தா: * பாகுக்கு ரா:
பநாவுக்காங் ஷட்டுக்கு புவரா: அரிஜா: புத்திநம்
தித்துரா-நவத்துாவாகா । வாணீவாநி வரி தா வாநா கவி
காவெவஸாகந் கீப்பாகாகா வாகெவதே வாகா சிவாய-
நாகி நிரதா மேளங்கு வகெஞாவினஃ ।

* பாகுக்காயநா - வா ।

விடு஗ாமம் மார்முவதி ஶபரிந்து விதஜைதெ
கேஸ்விதம் । விஷாரப்ரவணம் விஶாமுதயம் விஶாலம்
வியூவுவும் ॥ விவூதன விநாயகம் மஜிசினவு
வீணாதி வாசுக்ரீயம் । வந்த அந்துவாதஜம் † விபி
நதம் நாடுங்கி தீதவியம் ॥

† ஶ்ரீதீத்துக்கிரோதவ தூஜிமதா ரஷ்ணவிவென
தீக்குதிதாக் கட்டுவா விவரை கிரை ஶந்திரதெ வைத்தா
கீராஹாநகை । கல்லீடுகள் தால் காங்கை கர்ணீஷ்காதி
காங்கூர்திரெகை வீணாவெண்ட கீழ்த்து ஶாஂவு வட-
கெஶமராவெராந்தனம் காட்டுக்கெற ம ॥

கெர்சிபெரு க்குதினை வாசிஞாமை ஶாஂமாவிட்டுவூட்டு
யாத்துக்குத்துக்கொரி । கிருஷ்ணவெடு கொதாபாடு நாம்
யாதெத் தூக்கு அந்துவாமுபட்டு அ தெவளா ।

கெர்சிக்குதி ஸமாது தங்குதி தாநம் குதிதாபாதா
ஏந்தவாலிநாதன விநாசமுகைதொ ஸாரவிதிஷாது
கெர்சிக்கும் ஸங்குதி தாடுயாதி ॥

குத்தாத்தாஸ மணதெவதாஸ அராவாரா ஸமுத
மணாஸ தூபா । குத்தாநா ஸகெவடு பிவயாமதீயடு
யாவகீஜம் ஸங்குதி தாடுயாதி ॥

† குமபாதம் - வா ।

‡ பிரதியிலன்ளபடி எழுதப்பட்டது. திருத்தம் வேண்டும்.

1. பூஷைத்துநம் முப்பே விவரி ।
2. உடம் விடைய் வாரோ ।
3. மொ ராமத்துநம் கணவர் ।

ஒதி 30 து குப்பொன் செர்வ் தழுவாரம் தாடுமெசு ।

வஶாக் வாரமெறவும் வாட்டுக்களீமூடுப், தீர்க்கு
ணாலி ஶாக்கி வியாப், வஸு மங்களமாம் உட்டீடும் உவ
வீதனு தகவா । தல்லெபு காவாகிம் தகவா தெந
நெல்யெடு வாட்டுக்கலிம் காரமெசு । ததவுவட்டால்
தீர்க்கு வாட்குக் கெஶ்வர்காஞ்சியா செர்வ் வூபெஸு வாக்க
கொவு மணவதி தாடாதிகும் வாடமெசு ।

மணநாமெஸு தாடாக்கு நவதால்திதி ஸுதம் ॥
ஒதி குடிசை ।

5-வது தெவதாஹாநம் ।

சுதி ஸஂஹ்ரமவகை

ஸ்ரீகிரிவாஸு-ஹு ॥ கீழுடுதூ ராத்ரி ॥ தகவின
வடிகு பூஷை ॥ வாகிவடிகு விடைய் ॥ வாலிகாயாம்
வாவட்கி ॥ தகவினாத்தெலை வாஸுதீ ॥ வாகித்தெலை அகத் ॥
வாமுவட்கெலை 8: நாம் ॥ வாக்கித்தெலை ஜெஷுந்தா ॥ 8: நாம்
ஶாநாத்தெலை நாமாகா ॥ காமாவெஸு மஜாவுக் ॥ காமா

§ உதாத்தெலை - வா ।

தெய்ச் சூந்தி ॥ இணோமெடு இணைசாலூர் ॥ இண்டியே
அண்ணங்காம் ॥ இண்டிமுடிமெ வரண்ணாலூர் ॥ † ஶாமுரமெடு
ஊந்து ॥ ஶாமுமிலை-ஏற்ற வள்ளாதஸாராந்து ॥ தத்ரிதஃ
ஊந்தாதித்து ॥ கஷ்டதிகாப கஷ்டவஷவி ॥ தத்விதஃ
கஶரிநூதிநக்குது தெவதாம் ॥ கஷ்டத்தஸ மண்தெவதாம் ॥
தெந்துநாலக வெவிதாம் ॥ வெவாவாமநாயாஸ வரி
வார கீவிதாம் காநு ஶரிவாதேடு வானியும் கீர்வா
புஸாதம் காவட்டா ॥

கஷ வெங்கு வெவக்கூ

தாநா தூதிலை கீயே, தவங்கினியே தூதினை
தும் கலைவாதஸ-முலம் கஷ்டிரமாம் ஜெடூமெயேடு ॥
மணி ஶஶி வலிதந்து வாவட்டீ ரூபன்நாயும் வரி
வியி ஶிவா-முவ கீழு ராஜம் நாகி ॥

நாந்து-குத்தீ ஶரிவாதேடு கிழுஶ-முல கிழுவக்கூ
ஏனிஹித புஸாதம் கரோதா ।

தேநி-நிலவெந்தகாவெந் காவயாகம் கா-ண்ணிகவரா
நய வை வை-முது ஜெபாலம் । கங்க மீதி மா-முத்தன
விதி-து நயநம் ஸா-த-ம கொடூஜை விதா-தீ வை
வா-ர-முவம் ॥

புஷா ஶரிவாதேடு கிழுஶ-முல கஷ்வினை வட்டு
புஸாதம் கரோதா ॥

† ஶாமுரமெடு ஊந்து - கயிக வாம் ।

கங்கயாதி மஹஸம் ஸங்கஷதும் தியாநம் கிரண
கூடு மாதம் நீலவண்டும் அதெந்தும் | மராஷமாகி
வாஸம் வகுவிராஜி யூகம் தம் ஶிவவஸாவும் தவாபும்
ஈவபெய் அதிலூடு அத்தும் ||

விழுத்துமிகுத்து ஶிவவானு திவுஸமும் வாவிப்பதே
புவாதம் கரோதம் |

ஸாராம் அதெந்தும் அதிலூடு தாங்கமீடு வைஞ்சாவு
வைஞ்சாவு காநிதமீடு வீர் | வைஞ்சாதம் வத்தும்
ஸாத்தீ ஸாராக் அங்கார்த்தும் மஹா வாரசீஸ்ரீ வா |

வாவுத்தீ ஶிவவானு திவுஸமும் திவுபதூதுமிகு
வாலிகாயம் புவாதம் கரோதம் |

காரா காரா ஸஶிலியின்பகாப்யுதவாதுக வா
காரா | மூடுபெய் வாய்மா ஸாமாதா ஜிவகாலிகபாய்மா
தங்கநா |

நிகரணப்பாதா வஜிடாக்காடுப்யுதவாதுமிகு கால
உநிதா | யாமதெந்துயாதா வாவா வாநா 88 வாநி
உநிதா ஒமயா |

வாவுத்தீ ஶிவவானு திவுஸமும் தக்கின வது
திமிகுபு புவாதம் கரோதம் |

பூர்யெஷ்ஜெஹாஸபவிவாரம் உத்திரம் தியாநம்
உரைஸ்ருந்தமாயிவாப்யுமாம் கநக வட்ஜெஹ வீஞ்சு
தீரதெந்துமீமாமா | ஸாப்ருமாமா ஸாப்ருவானுமா வீத

ராவிராதீவீஂ ஶாக்ஷமுஷாவி ராதீஸ் ஸ்தாங்கா
கீர்த்தி ரொவாஂ வீரவிதவிலவை தேவீபெங்காரிலீஸ் ॥

ஸ்ரீகீதவீ ஶ்ரீவாதூர் திவுஶாமும வாசிபதுரிமுனை
பூஸாதம் கரோதா ।

விடு கந்கவண்டு வாழிணு அக்ஷிவமஞ்சம் மஜ
கீவவாதம் தா வந்துதன்யாழம் । கம்பவராதநலூபம்
வாஸராதாம் காஸராஜம் । தீர்மிரக்கிழுபெயு வாவடுபெ
மியூராஜம் ॥

விநாயகம் திவுஶாமும காங்கவாதந பூஸாதம்
கரோதா ।

காங்காவிவண்டு வதாஷ்டாஜிபாதம் ஶஷ்டியாதா
மப உக்கிண்ணஹலூபம் । வஜிவாரம் ஸ்ரீதீதாவமதீ
ஸ்ரந்காரிரா தீரு குறுவஸும் ॥

வெப்புவழனு ஶ்ரீவாதூர் திவுஶாமுமகாங்கிமுனை
பூஸாதம் கரோதா ।

ஸ்ரீவிவண்டு ஶர்வரபெனவநம் தாங்கவாங்க வாம
நத காண்டம் । பெ஗ாமவட்டபா தினபூஜைவங்கம் வாகி
உக்கிண்ண வழிண்டு வாட்டும் ॥

தீஹாஸாஸா திவுஶாமும உண்டியெ பூஸாதம்
கரோதா ।

வாக்காவங்க ரத்தநம் அதெந்தும் பெற்றாணு
பாழாம் கிதவாஸபாழம் । ரத்தாங்கவாரமெவந தீரு
ஶமுஷம் ஹிதம் வை மூங்கெட ஶ்ரீவாஸ்துபதி தீரு ॥

குதிது ஸ்ரீவாலூ திவுஶாகும இணை-அமெ புவா
ட் கரொத்ர் ।

வங்ஸார தாங்வ விசிற ந கூடி ஈாங்ராம அணைஸா
ரா மாவி வினாவித வங்வாட் ॥ வந்தார் ரெளங
கஷதீய மறவுநாந் வாடோரா-ராஜி த அராவோ
ராநம் நாசி ॥

அணைஸார ஸ்ரீவாலூ திவுஶாகும இணைபாடு
புவாட் கரொத்ர் ।

ஓரங்கத்தூரா-நா வெரா வாகி ஸாங் கு-கேண
தூ । ஸ்ரீதயமு ஸ்ரீரதெவ ஸ்ரீவாகவு கேவ வ ।
நாது சிமூரதியாந் வ வங்கப்பு-வூ ஒதுமகங் ॥

வங்கப்பு-வூ ஒதுமகா-வ ஸ்ரீவாலூ திணை-அமெ
வானிபூ-ந காவ-ந்தூ ।

வாகி ஜீஷா வ ரா-நீ உ காலீ விசாண தா ।
வங்க-அவா விகாண் வங்க-வாந் தா ।
வங்க-வாந் தா-நீ சிந்தா-நீ ந ஶதப் ॥

நவங்கயம் ஶானிபூ-ந காவ-ந்தூ ।

கநகெண்காலூ வ-அகு ஸ்ரீவாத-கெகெக நாது கா ।
வங்கா-நீ ஆ-கு-கு-கு ஸ்ரீகண்ஸ ஸ்ரீவங்கி-ந் ॥

கநகு-விகெஷா-நீ வானிபூ-ந காவ-ந்தூ ।

நா-ந கெவ-வ சிஹாகா-லோ ஸ்ரீ-கெவ-வ விநாயக் ॥

வழி ஸ்தா தெவீ வ அண்ணானிபாநகஃ ॥

உதி நண்ணாராசு வாணியு காவட்டா ।

ஒந்திரமிழு யாதெயாவ நீதிதிலாண்ணஸ்யா ।
வாயா சொத்தெயாதெயாதெயா விதை யுத்தா வ
தெயாகாரஃ ॥

திகாரா வாணியு காவட்டா ।

ஒந்திரமிழு நண்ணு வட்டம் வாராங்காமா ।

நாரா தூபாகும் அத்து வட்டதெதி அபாயாயம் ॥

தவட்னம் வாடுகாது காங்களு வழித்தம் யாழுவாதிரம் ।

மீவதம் வெல்திகம் மாங்கு தீவோ தெங்காடு தீரமும் ॥

உதி அபாயாபாடு தீரமாதி வ வாணியு காவட்டா ।

தெவாதெவ சீவோ ராத்ரி மாங்களோ தீரமெலாவி தஃ ।

ஏராங்காதெயா விஜயாதி தீவோ தெவாதெவ வஃ ।

கவார்மிஶ உதி தெபூதா ராத்ரி வாகாதஸஸ்யா ॥

வாகாதஸராத்ரி வாணியு காவட்டா ।

தெவகத்தெநாவிவலங்காத்ரீதெண்ணாமாவெராரவிஃ ।

தெங்கலுகாரகதெயாவ தெங்கவாக்கி தூவித்ரு தஃ ।

குதித்ரும் தெமாவாகுமியட்டா காங்காத்ரீ திவாகாரஃ ।

உதி அநாநாதித்ருா வாணியு காவட்டா ।

கந்தெநா வாவாக்கி தங்கி வட்டகாகெட்டுக் கூபா ।

ஸாவ்வாடு கீலாந்தர் விலாந்தர் : |

ஒத்துவுடு கீழாநாமாஸு ஸாந்தியும் காவட்டனா |

கூறுவேடு வலிவுசூ ஸாராதாஜிஃ பூராஸரா : |

தெளத்திஃ ஈஸுவபெரோ கெளசரிகஸா விலாந்தர் : |

ஒத்தி ஸவுட்டுயஸு ஸாந்தியும் காவட்டனா |

ஹிவாநிஷபேர விசெயூர ஓருங்வாநு வாரிபாதுகா : |

பாஸ்திராதந ஒத்துவம் தெமிகாமிடாதிபலூலா |

ஸபதி மாகாடு வவட்டாஸு ஸாந்தியும் காவட்டனா |

பெராய்வுசூ மொசிசூ காமிவஶாபோத்திமலூயா |

ஆத்துமிஷு சூ மாவுசூ வஸவோ வெட்டுலுக்கிட்டா : |

காட்டுவஸவூ ஸாந்தியும் காவட்டனா |

தெங்ராவதி : வாணூர்கொ வாதிநி : காதிரடாங்கிநி : |

பாஸ்துகூ ஸாவட்டுதெளதி ஸாபுத்தீகூ திறஜா : |

காட்டுத்திறஜீஸு ஸாந்திபும் காவட்டனா |

ஸாவது சரிவிவதூசு காபணாதா கீதெமாதா : |

தெரிவது கூஜிடாவ தெல்கூவாத கூபொதீவா : |

ஸிவ மாதுதமணாபிவா : ஸாந்தியும் காவட்டனா |

காவிதாமெநாநாமெபெருவகூபதொத்துதெலூவலி : |

கவாலி ஏதுண்ணெபெருவ ஸங்ஹாரஸ்ராவுடு தெலூவா : |

காட்டுதெலூவா ஸிவாதூரு ஸாந்தியும் காவட்டனா |

தெவாரெட்டுமண்ணாஸ் தீர்நவ மண்ண ஸவாஸ்திரம்
நாகங்களாகி ।

மாநிதலெடுத விஶாவ கிஞர மண்ண விடையாபார
தீர்நாதாகி ।

மாநிலாஸ்தீர்நவ மண்ணாஸ் விதரோ யாகங்கள்
கிங்குடியாந்தாகி ।

பெ விஜீ வந்த தீர்நாதாஸ் தீர்நவெபை வங்குர
திசாராத்திரணாகி ।

காந்திராதாஸ் மண்ணாஸ் வாந்திபும் காவாத்தா ।

உதியாக்கா தத்தங்களெடு ஸங்பாதிஷீபாத்வாதிராவ
ஊராம் கூக்கா காதிரைபெக் உதி தெவதா வாழுந
து 8: ।

யாழஶாதாபா 8-தவாங்காராவான்னே காய்க்காக

தகுாயம் து 8: ।

6-வது பாடம்.

உதவாங்காராவான்னோதி விழிஃ ।

யாழஶாதாபாம் உதவாங்காராவானே து 8: ।

புஜாங்காராங்காங் பூத்தியீ அதீயம் செவாதவாங்காராம் ।

தீபாங்காராம் தூதீயங்காங் உதவாங் விழியீத ॥

யூஜாராஹணவடிவட்டாரெந்ராஜநூஷ்டா யூஜாங்காரா
யாமாராம திருவடிவட்டாரெந்ற உதவாங்கார தீர்மூர்தி ।

தீர்மூர்த்தி ஒவ்வொரு திருள்ளதீர்மூர்த்தி தீர்மூர்த்தி பட்டணம் ।

யூஜிவாடுவட்டாத்தெவ வெங்கலம் கங்கார துரிதீர்மீதம் ॥

ஶ்ரீ கங்கா வடிவிதம் ஏரங்காரஸு
..... வ௃த்தெமாதவ யூஜாராஹணாதி தீர்மூர்த்தி விவ
ங்காநம் பூர்த்தவாயாநம்போக் கரிஷ்டிரை யாம யாசிந
ஹவந தெமாதிவேலி பூர்த்த யாந வர்திவெந்தாதி தெமா
தவ கீட்டாநம் உதவாங்காராவட்டண கீட்டாரிச்சு ।
உதி வங்கறு । வடிவட்டவக வங்கு பஜந வாலிகா
ராயந (கங்காராவட்டண) ஒட்டபிலாமுதீ ஜெ வீஜா
வாவதாதி வெந்த விடுபுரிதி உதவாங்காராவட்டண
விபிஃ ।

நாகாவனந பூர்காரா: ।

தாழை ஸ்ரீகிருதியாவகறு தாழையாதிரெ
வரிரெமைாதி வாது ஸங்காவு தண்டிரெகா: வா
து வட்டாரிக்கா வாது ஸூ தெஸ்வாவரி செளவண்ட
ராஜிதம் வா காவட்டாவதநூ நாவா நிதிதெ பூதிவா
வாமிது தெவஸங்வாயா விநாவு தாங்வாமு நாவி
கொஹ பூதிவாவாமிது வெள்ளிஹாதெ விநாவு
தெயு வாங்காநம் ஸங்காவு । தீர்மூர்த்தி

கடிகாரம் உடை ————— சிவமஸ்ரபியா^க
 உதவுவெங்களோம் பீ வ புதிஸர வெநுந கடிகாரி
 வெந்துதி வங்கலு, வாண்டுநம் வாக்யிக்வா, வர்ணன
 காங்கெ மாய்தீ^க குவாஹு^க । புதிஸரவுமிகை ஜிவங்
 ஜவிக்வா । செபுந்துவூண்டு எது தாம் குயாராசக்கிப
 நகி^க ய புதிகாபாம் குது, விடு^க, சிவதகூகு^க ய வங்
 வாக்கு, மாதுது புக்குதிதகூம் தண்டு வெறுவாம்
 சிமிலீதெது^க கங்குவடு^க । மஹாவாரே ஓயாதகூய
 நகி^க । மஹிவதமுகாலீஸ்ராய நகி^க । வாக்குது^க சு^க
 சுந்தாழிஹெ^க நகி^க । உதி வங்குமிகு^க । உங்குமது^க ம
 சுநாசிகாஹு^க மாகாவாமிது^க மங்கா து^க ய வக
 சிமிதுண வங்கிப்பு^க தெதெநவ செவலு^க உங்கின
 மஹெ, செவ்நாம் மெகர் மாய்து^க வாகிமதெ,
 குஹய்தெ^க உக்கினமஹெய யாந யெது^க நாம் வெங்க
 ளோம் வ கெளதாக்கு வயா, வயுஹதாரெதி சிமிதுண
 வாக்கு தெருள்கெளன மஹவிதிவெஶமெக ।
 உதி கெளதாகவெநுந விபி^க ।

காம புயகிவவஸ வாய்க்காகெ யாமஸாமா புயகி
 காமாநுநாழிக்கம் காநிவெந்துதி வங்கலு^க,
 வகு^க வாண்டுதெண யாகெமஸாராய்நாழிவங்குவியாய ।
 செஹாக்குது^க து^க விபி^க ।
 மாயம் புராதநம்தாதம் காய்தாக செஹாக்குவு^க
 வாயாமாதம் ।

வஸ்திடாஜீவராடுபு அாஜோநு வஸ்தி-வெங்ஸ்ரயவாநு திமாநு
வெண்ணதிடாது ஒன் ஶாலின் சமாத்ரவு கிரெஹாவுதெ |
வஸ்தியங் வஸ்திடின்பெறுண குஜீய் வாக்ஷிந்ஹம்பெதெ |
காவ்யாக்ரேண வராம் ஹ்ராக்வா அாஜோந்தூத்ரா-
ஏஷண தா |

வஸ்தி-வெ கூவையின்பெறுண பவாநு ஹ்ராய் 80துதெ |
திமாக்ரெநெஸ்ரிவபா ஹ்ராக்வா வெண்வம் கவுதுந தா |
ஏஷபெறுண்டிடாம் ஹ்ராக்வா தா ஶால்நபெறுண
கிரெஹாயெக |

குவெட்டாதா-ஶாதம்வாவி வங்மாசக வங்மவிலங்கதெ |
ஹ்ராக்வா வெஷவவிலெஸ்ரெஷண குவும் புதிலெஸ்ரெதெ |
குவுரெஷ வராஹரதெ ஹ்ராக்வா வாரிதெஷுந
காஸ்ரெக |

...
யாரெஸ்ராமி செவாநாம் செத்ரெவாதும் காவுயெக ததெ |
காய்டாத்ரயதநம் தது உக்வாக்ரோ வெஷ்வாரமாம் |
புதுவாஷ்டிடும் ஜிஞ்சாதா செஷா-கும் ஜிபாவிலெஸ்ரெதெ |
வாயம் டூத்ரப்பெல்லீம் காஷாக்க கிரெக்ரோகெஷ தா
விலெஸ்ரெதெ |

7-வது பாடம்.

வஸ்திரவாஹந புராமஹ : |

பாரநாமெ தக்வாடுவெடு வா வெஹியெ-மீம் காஷாக |
ஸ்ரிவாஷ்டி, வலிநாடகம், கந்திஜ் ஒன் வஸ்வெ-கிழி |

வெளி நாட்கள், சுதாஜன ஶரிவிகாதன வார
கொவு), சுந்தரி பூர்வாக ஶரிவங்காவமயிக்கார |
மாது சாரோசி வாவுவாடு) வாரஸ்ராம = வெளித்ருவு
வகுநி தங் செல்லிக்க; ஶரிவாடு) வா தீராவலிடீம் விதா
அரங்காலி நிது) வெளிப்புதாதம் கூகூர யூஜிங் படுவிவி
வங்குமுகபை |

*வெளித்ருவும் கிரெதின வூபக் வூபநிதி உறுதை |

வெளித்ருவு) தீராவல்கூ) மு-ஞா-ஷ்டக்கி-மாவந
ஸா-ஷா-ஞம் டபிஸங்யா-தம் கூப-டுவம் மு-ஷா-கா-ஙி-தம் |

பு-ய-க-இ-ஹ-ந-த-ா-த-வ-ு-ம் வியாட- த-ா-த-ா-ஹ-ா-நு
வ-த-ு-வ-ா-ஷ-ி-ந- ர-ஷ-ி-ந-ா-ஜ-வ-ா-ய-வ- ஸ-ங-ய-ா-த-ம் |

அ-த-ீ-ய-ய-க-ஹ-ந-த-ா-த-வ-ு-ம் வ-ா-ஷ-ி-த-ு-த-ம் வ-க-இ-ா-ஹ-ா-நு
வ-த-ு-க-இ-ம-ம-ம் க-ா-ஸ-ா-ஏ-ந- ஸ-ா-ஏ-ந-ம-ம் வ-ா-த-க-ிப்ர-க-ம் |

த-ா-த-ீ-ய-ய-க-ஹ-ந-த-ா-த-வ-ு-ம் ம-ா-க-த-ி-த-ு-த-ம் வ-க-இ-ா-ஹ-ா-நு
வ-வ-ய-ய-ா-த-ம் ஹ-ரி-த-ு-ந-ம் ந-ா-வ-ய-க-ா-வ-ம-ர-ய-ய-ா-த-ம்

ஏ-த-ா-த-ீ-ய-ய-க-ஹ-ந-த-ா-த-வ-ு-ம் ம-ங-வ-ட- த-ா-த-ா-ஹ-ா-நு
உ-த-ு-வ-ா-ம் ஹ-ரி-த-ு-ந-ம் ப-ா-ய-ய-த- ஸ-ங-ய-ா-த-ம் |

வ-ந-ந-த-ீ-ய-ய-க-ஹ-ந-த-ா-த-வ-ு-ம் ஒ-த-ு-த-ா-த-ா-ஹ-ா-நு
வ-வ-வ-ய-ய-ா-ம-ா-ங-ல-த-ன-ந- க-ா-ல-வ-த-வ-ா-ங-ித-ம் |

ஷ-த-ு-த-ீ-ய-ய-க-ஹ-ந-த-ா-த-வ-ு-ம் ச-ஷ-்ன-ா-ம் த-ா-த-ா-ஹ-ா-நு
ஸ-ா-ஸ-ா-ந-ம் வ-ா-த-வ-ங-ய-ா-த-ம் வ-ா-த-க-ீ- ம-ா-வ-ய-ய-ா-த-ம் |

வழி வழி வருணிகோம் பறிகுா !

வந்த வழி மதிவாய விதவண்டி ஸ்ரீ அவிவென்
 “ தீக்ஷஶர்யாமாப நாமஹாய வெந்வாநாமதெ நங்கி : ”
 உதி பூர்தா சீலிதெந ஸங்வாடுகூ, பீநாநாந் நிலெந்து,
 பூசை அதெ கணிகோபாம் வழி மதிவாய, பாடுவடை
 கூடுதலெந்த, உங்காதிமூது வலிம் தகுா, தொட்ட
 பெக !

30 து “வழி மதிவாய ஜாதெஹ” தாண்ட, வழி ம
 தாண்ட, வண்ணெகாலி, ராமாந் வராவெ, நீந்த ஸங்வா
 நீந்த, வாதும் காம்மவாது !

+ கய ஶாகார வெந்தாபிவதெதி வதெண்ணாஸாஸு ஸகிர
 தெபாந ! வீணா வெண்ட வணவ தாண காந்த

வந்த வதெண்ணாதவும் வெவேலும் 30 து சீந்து
 சீந்தாநாம் வழிவங்பாத ஶாக்கிராஸ ஸகிநிதம் !

கஷ்டிசெந்த நிடாதவும் சீவ்திணரம் 30 து சீந்து
 ஶாக்காநாம் தபிவங்பாத நாஜாவாபு பெகிநிதம் !

கஷ்டிசெந்த நிடாதவும் வழிதெதெவ வரிபுதம்
 நவதெண்ணாதவும் சீவ 30 து சீந்து ஸாஸாது !

காத்தாநான் பூர்தெண்ட வலிம் தாது திலெந்ததி
 பூவூத்தாநவயப்பதெ வலிவீடே வலிம் கூவெக !

ஸாவுபுவுதெண்டுதுவ

+ கய ஸாவுபுவுதெண்டு வெந்தாபிவதெதி சீந்து ஸு !

ஸங்க பட்டம் வாரிடத்தில்லை ரெயர் ஸங்கவாடி ஜங்
கூஷா பூஷ ஸ்ரூதந் பூஷபெசு ;

காய பூஷாஸுாவாதம் குடி : 1

“ ஹம் ஸாரா-குல் ஸூக்குதி-நிதி வரிச நாஸு-
பரெணுக் கெவெருாநிதும் ஸாவளிஜஹவுக் றாங்ஸாரா-க்குர்
விபாதா ” ஸாஸாராமெ வகுத்தா 1 நிரிஜாவத்துல்லெஸுா
துவெவ்விது கெவாக்கெதா ராவி கிதஜ்ஜெந ஸாங்
பூதந் யாறவ-குதெடி : 1

“ பூஷாஜம் குடி-குணம் நாகி விதவ குணாக்க
கோசுபாரம் கெரெடி : மாதுகீபாங்பா-கெஜ ராப
நாத கிடுகெவெஶு தாகி-குதெரோ : ” வாஸு-கெவே
கிடுவித்துக்கெண குடி-நிவகெரா ரீஸும் வநக்காதி கி
கூதங்ஸாரா-குல கிடாதி கெத்திவகுதெஸுந் வாகிஸங்வ
வரா !

“ வகந்த வத்த-குவம் கெவம் பூஷாஜம் குகிடமா
குவம் ! நிரங்குமக-குல பாதாராம் ஸாஸாவ-கா விதா
குவம் ! ஹம் ஸாரா-குல ஸ்ரீயாதா 2 சரிவஸுா-க்குது
குதெயாதவ ” ॥

“ கிவுக்காரிகூ கெ கெவாக் கா-குபாதாகே 2

1 நிரிஜாநாத்துக்கெஸுாதுவை ! 2 நாக்கவஸுாவதிகு !
3 பூத்திவகுவித்தா வங்க்கியசிதந் கெஶாக்குயம் !

வியெ ஸ்திதாஃ | குருதும் குவிமதெட்டாஃ உதவெ
விது தீ சரிவவைதுதா | பூறை ஸ்ரூபதெ வஸுவிருதெஸ
வெவடுவெபுதெ வாசாமதாஃ | 4 சரிவொதுவம் ஸ்ரீ
வெவுராக வலின் நூற்றாண்டு வெவடுதா ||

வங்கம் ஜமத்தூபதி ஸ்திதி வங்கமார தீராகமாவ
நாறு ம காரணயை வரவதாஃ ஸ்தி..... கங்காவெடி த
..... ஏரங்காவை பூஜைராகமாதி தீயாஞ்சு கெஹா
துவ வெவாயடு..... ஏரங்காராஜீதூ வாரிவாழகோ
பூற்றா ஸ்தான வரிவுத வாசாஞ்சுதா |

குவந யூந கீர்த்துதுஃ பூற்றாண்ட தாகெ
பூயிதிந வலிதெவம் விவுராஜிவி வீடெ வா மொக
பெதநாவலிதூ மாதுதமெல வா நகீதெநநாலுதூ,
வாதாகெநந வலினத்துாக |

30கும் பூறை ஸ்தீஞ்சநம் |

பூறைணா பூறைதாண்டு கெயராமம் தகெயெவ வ |
நூத்து கீர்த்துதூ தீதம் கியூதெயெவ வ | வாதும் வ
நிவாடும் கெயெவ பூறைவெஸுன தா செராவுதெ |
காய வெவடுவாது வாராவாஸம் ஒதுநூதாநம் பூவயெக

காய ஒதுநூதுவெஸுவி வாலிங்காது : |

குருதிசோ மஜிப்புதீயதீம் வக்கும் வங்கம
வாணிநா வெவடுவெபுதெஸுவ கிமைவிதுவி வாராகெண

3 நாமைவைதா |

4 நாகெஹாதுவம் |

வட்டாராமநாசலிலே | இந்தி 1 பூந்தி குறைபாஸி சிம
தாம் நெதாக்டைமது ராதைவ வெவாயட்டன ஸ்ரீவதி
ஸ்ராஸ்திநெ ஸ்ரீவு 2 ஸ்ரீமதுதா ||

இந்தி 3 வஜித்ராம வாராவஸாரமதெண ஸ்ராவெ
வுக்காநம் சாங்கம் தெவாந் பரிவாரி சம் ஸ்ராநவங்
நாயம் கைவீட்டுபுதம் | வரெந் வாரணாஜி மத்தாக
ணம் நாநாவிதெபாக்கிவிதம் நாயாதெடு ஸ்ரா
க்குதம் வாரவாம நெதெநு ஸ்ராவெஸுபாநம் |

வெந்ராவத மஜாராமதெளா வஜித்ராணி ஸ்ராத்ர
தா : விவிதுவண்டாரதெண நாநாமதெஸாமங்கு
தா : மஜாராமின ஸ்ராயாதா 2 ஸ்ரீவங்காவலிது
தெமாததெவ |

திசூக்ரரிதெஷு வெளி 1 திசூக்ர
ஸவாதா | ஸகா ஜிமத்தைவியிதிவெந்மாரதி கொங்காவா
நாம, மகாரணவா மஹதம் ஸ்ரீ காங்வாவெதை
..... ஓரங்காவா பிஜாதொகங்காதி தீயாநத தெமா
தெவ வெவாயடம் ஓரங்காவாஜுரா பரிவாரதெநா
இந்தி : ஸ்ராவெவரிவழுதம் வாரிமதுதா !

குவத யுங்க 30தெநு : |

இந்தி 0 தாதெ முபதித வெளிதெவம் விவாரங்

மாதெமாததெவ

1 இந்தி பூந்தி யாத்திலே ! 2 மாதமங்காவலிது !

தவிஷீலன வா நொகியெநாவலிடு கூடுதலே வா
நடோட்டநாஸுவட்டு, ஸாஹரட்டந வலி டாக்காச் ।

80கு 0 சூதாஸ்தின்டு 0 !

இந்துஸு வைதான்தா ராமம் மாஸுராடீவ வு |
நாதம் சாஜிங்மாபிதம் மிதம் காஜரி ஸஂயாதம் |
வாதுங்ச வூவாடு ரெநாவ இந்து வெஸள்வைங்குதெ !
சுய வைதுவாது வெடோவெதம் காத்தெஸுபி பூஷவெக்க

காதி வாஸுவாதமந கு 80 : 1

கெஷ்டார-கு 80 : வெமண்வெக்கி தவாக்கீதிய வத்துர
ஸாம்ரா தெலுரா காரயுத கீஷாஸக்கிரதி ஸாம்ரவு 80 :
வெஸள் வீபெ வலதா தீரிஜா 1 உறுமெஸுதைவெ
வீது, வெவாம் கத்தை வக்கலஜமதர்தீஸ்ரவஸுக்கு
யாத்து ।

தெலெ தாஸுதிடம் நடோட்டா வைகு வாதை
வாபாநிட்டெடி வொஞ்சாத்திஸ்ராக்குதித்தை-மித வவாதெடி
கெஷ்டாலுவெததைவ । ரெநாவஸுக்கண்டிபு பெஶவ
நாவநம் மெவுாதி கவுாஸநாச கூவுாதாதி அராவரா
துக்கிடம் யஸாத்ரஸாதுதெ ।

காதி பிரக்கில்ரோஷ்டிட்டாநு வாவெகா கெஷ்டவாத
நாத ஜாரங்காரோ 8மாதிரெபூ நாதாஸகி வரித்து
தா : 1 யஜுகீ-திட் வையாதா 2 மீவெஸுவாவுது
கெநாதவெ ।

நாதெஸுதைவ - 1 நாதஸு ॥ 2 நாதவஸுவுது ।

திவுஞரிக்கை பெ தெவாஃ வலி நூற்றாண்டை
கொ வெவட்டா | ஸகுமிழமத்துவிலித்தெங்கார அரோ
ஸாவாந்தாறு சூரணனவு சுமாதாஃ கெவா
வலிதெ ராமஸ்ராவு யாராமணாதி தீயான
இதெநாதவ வெவாய்டு ராமஸ்ராஜா வரிவா
கெனா காறி ஸுமாவரிவுத ஸ்ரீஒழுதா |

சூவந புராந் 80 தெதுஃ |

வலி நூற்றாண்டை தெவாலி தெவவவி சூழுவு |
வலி நூற்றாண்டை தெவாதெயை |

80 தூந குவெநா கதீ |

தொவாரணகம் தாடை ராமம் கொழி வங்கிதம் |
கோந்தாநூத்து ஸுரியாதம் தீதம் நட்டுப்பதேவ வ | வாநி
கொ வலியூத்து கூத்து குவெநாவுதா |

காய வெவட்வாநி வராமாநம் செர்வீ வங்கவெநான
கூக்கா யி ஸுரநம் ஸுராமுதெயை |

யி ஸுராவாதமந்து 80 |

கூட்டுக்கா யி விதிவடம் விதிவண்பாமலை தீங்காவொந
தெபுதாடை விதிவடை யிவண்டு விதிவட மாதெண்
வீதெயைதெண்ராவுதா | ஸுராமாதெ வெதா
மிரிசா | வதுக்கெஸுராதுவெதுவுது வெவாம கதும்,
ஸகுமிழதாஸுரவுராஜுபாது |

மாதெஹாதுவ - 1 நாட்டுதெவு |

வாண்டுவாண்டுக்குதாம் கூதாமயமால் உண்ணா
ரா அண்டப்பால் உண்ணாமென்று பீடி * இண்டும் வெறுப்பு
விய மேலுதெத சாவோதாந்திகம் । ஸுங்மொதாது
விராஜிகாந்திமிடுதூதாவிராஜியூஜம் வெநு வங்குகளும்
வது : பீடியஜநம் அநந்த கூதாந்தம் ஸநா ॥

அண்டப்பாலோ நலிலாடுதொ பர்த்தி கீழ்விட
வாக்கநம் । பக்குத்திடு ஸாயாதா 2 சிவஸ்யாவுவினு
கீழ்மாதுவெ !

திவுக்குசிரெடு வெலின் டையின்தா ॥

ஷக்கு ஜமசவூவிடிவீதி ஸங்மாரா தீராமாவா
நாமுஷ காரண்டு மஹது : ஸு, கூயோ ஸ்ரெது
..... பாங்காராவுப்பு பூங்காரா மண்ணாதி தீட்டுதா கீழொ
தவ மெவாடுது : வாசெஸ்ராஜ்தூ பரிவாரகொ யா :
ஸ்ரூபாரிட்டுது : ஸ்ரீமது தா !

குவந்தாதித்து குமுகென : யாது திநயலிடுவது
வெவைக்கு வெலின் குவா தொட்டுயெக !

குது : ஸாமநந : டாநாஇமயம் டஜாகி ॥

பதிவா ஸுங்மினீ தாலும் ராமம் கெளஶிக்கிவுவு !

அண்டுவாதுவாந்துது தெபாந்தித் த ஸங்குகம் ॥

அ இநாகம் வாட்டுகும் தெவை யதிவெனுள கூதாமந்துது ॥

கால ஸங்கர மெந்தாயிவுதெ : + உண்ணாவாவு

* குது : வா ! 2 மாக்குவு ! + வ குதுவு !

வளர்திசாக பீடமாறி வங்கவாதிப்பாவரவாங் கெர்ஸ்
வங்கவாங்கை குக்கா ரெந்திகி வாந்திரப்புயேசு |

நிச்சிகி வங்குவாந்த கு 8: |

ஈடுநாய்க் கூதியி வக்குவென்று ராக்குவெங்காத
வக்குது: குப்பாமொ ராக்குவெந்து நிச்சிகி ரிதி
பெருளை வாவு வங்கவாங்க: குராமிஜோயம் விசா
ங் மூதிசிந்த குப்பா ரெந்துவெங்கின் 1 வாராரோ
வெங்காங் குத்தாங் வக்குவெந்தாலீஸ்காவாக்கியானு |

ஶாசுஷிருப்பும்காரங் உரிவுது வெந்தால் ஒத்தால்
கெக்க: | வழியும்கா ஜிஞ்சுதி ரெள்ளி கித்தாலும் நாவாங்கு
காரங்குதி: |

முசோவீந் * கவியுதம் வஶாவுக்குத் தா வாக்கா
விந்தாங்கு: | ராக்குவாங்க: குவு நாசங்காய்க்கிலும்
வக்கு வாவுதாய்கய: |

வட்டமூல்: காரங்காமொ ரெந்திகிஃ மூத
வாந்தா: | ராக்குவாந்தா அட்டுவெங்கு வெவித்தா
ராக்குவாங் வர்க: |

*பீடமாறாவிலிப்பாமொ திவுதி: கெற்றுவுவு பொனி
தக: | திவுருவுவாவுப்போர் ரெந்துகு நாநாங்காண
மு-முதி: |

மாதோதிவெ - 1 மாவுவெ | * வரியுதம் - வா:

(இவு) ஜாரிக்கூட உய தெவாக்..... வைத் திட்டம் கொண்ட
வைத் திட்ட)

2050 || சுவா-ஈடுகள் தொகுப்பினா!

வர்த்தனை வாய்ப்புகளும் கீழே |

கூடுமிகிலை இகாரம் வெறிவை வழவீரா யாத்திர
விர்சாசுதையா வாசரீஸங்குதி வாவட்டீ | வத்திவா

காலைத்தவ

+ ക്രായ് ഓട്ടേറ്റേർ (വൈദിക) ദൈനന്ദിനപരമായ ഒരു ശാഖിയാണ് ।

| வாதாகி |

அங்கு ஹராத்தநவஸ்! குமது வெடிசி லூப்தா மவதா
தவிதவாய்டு இன்குத் தவெ வெரெவடு விசிவிராதவதி
ரவிரெல வெஜாவரெர வகுரா! அ

வெசிபுக்கியாதவி துவவந் வாஸம்யாய் யாத
வாம நாய் வெயாப நிதாந ஶாய் கீரார்முய் வ
நகு யுக்கி! மாய்த்துவின் ராதின்யே விளவக யெர
நாமாமநா வாடுவெமாவாய்த கோததொவி
வராண் மூக்கு + வெஞ்சாவரா! வராண் மூக்கு + வெஞ்சாவரா!

வராண்யை கீரா ரமுய் மூடுவதா + வாஸதவுகள்!

சாதமானாத்துவிபாங்கொ கீதாமாண வாடுவிதி!

கீதாமாதந - ஸ்ரீதீஷ திவுத்து வரிசௌநிதி!

வராண்தூ வெஞ்சாதந * பரிவவாவிந்துதமாதவெ வெ

திவுத்தாரிகூ யெ தெவா + வெலி மூறுதா
வவட்டா!

வகுலஜமத்துவட்டுராதி உநுக்குது காரணு மந
வதி: புதி காங்கா வெகித ஓங்காரவு
கீதாதுவ வெவாய்டு ஓங்காராஜு வரிபாக
கொ வராண் ஹரண வரிவாத ஹங்காதுதா!

குவந ஜூந கீடுவெலுவட்டாண் திதவி தெவ
வதி தா வாமாஜு + மாமவுர் ! * மாமவுர் !

மாதெஹாதவெ — + மாமாஜு + * மாமவுர் !

30 தும் இதிலெல்லாம்கூட சூபாம் முனிவீரி :
 வாசிரெநா நவதாங்கூர் எண் பூதாராமாயுரதெ
 நடுத் தாங்கித இவருக்கம் வாராட்டிநால் ஏதும் !
 விழுநாதாவு வாழும் வாராண்ஸ் உரிச்சித்துதோ .
 உதி ஶங்கர வெநாபிலுதெல் குதீபா வகு
 வாழுமெற்ற வங்கவாஷின் பாராவாரம் வரடூரா வா
 ஓவிலெஸ்க !

வரப்பா வன்று) வரதம் கீ ३८

உநே மஸவதம் தகிண்காரிவொடுத்தம் வா
தெலுாத்துக் கரைப்பாணித் திருச்சியைக்
காராம்யூஜிங் | ஒம்புதூரெங்கு விதாசிதமாறி விவூய
தெருப்புக்கு ரக்காகாரம், தெருப்புக்குவி யான
கோண வாட்டி வெந்தாவி ஒநேநால் |

யுஜியாவூர் பீமார்த்திரோ பீராட்டதொகிர்தாங்குவத்தில்
வாய்வு: வவைக் கூவிலித் தூங்குவர் பெருவதித் ।
நாதாஹமரன் வங்பாதொரத்திலோ விழ்சுவித் ॥

ହାରହୋତରେ — * ହାତ

ஸாதாரணமிலவி தஸுங்காலி வெள்ளிராகு செய் கொடுவது :
கீழ்மாரு ஒன்றை நூலாக பிரபு நூல் கீழ்மாரு தலை ||

(திலுக்குள்ளிடை பெட்டுவால் வலின் முதல் தலை வெவ்டுங்கா)

ஸ்ரூப்துங்காலி பறந்துது காரணவு மஹதக்
பூரி கால்பா வெட்டித எரங்காரவு கீழ்மா
தலை வெவ்வால்து எரங்காக்குங்கா பரிசுவாக்கு : வாய்ம
ஸ்ரூப்துங்காலி பரிசுவாக்கு வெகாமுதுதலை ||

குவந்த ஸுநாத கீல்து : வாய்ம் திந்புவிடுவது
வல்வுக்கு வலின் புதுவெய்க்க |

80துங் || குதெந்திப்பாத்தி : வந்தாது : |

வாபெராஸ் வைதுதாக்காத தக்கூரீ வாரிதிவ வு |

கத்திக்குங்கும் முதலைத் தாதுதாதி தாதுதாதி பிழிலூரா |

வாதுதாது பறந்தாசிறு வாய்ம் வெள்ளு உதிஸ்துது :
உதி ரெந்தாபிலுதெ ஸு வெக்குதிசொக்க
வெவ்வாதுக்கெரீ வெவ்வாதுக்கெவாராவாஸரா எாவெரா
வாந பாமுதுபெக்க |

காவேர வெங்காவாதமந குதி : |

குதுமிசொ மயவாதமந பந்வத்தி வித்துப்புத்துதாங்
வெவ்விதோ மாயவாபூராவாஸராமதெண மாரித்தாதெவஃ

மாதாய் : வெட்டு — § மாதங்கா |

ஏதாலிலி மட்டுமலிதங் ॥ பரெஞ் சுரங்கிலெத்து
 வாந்து கல்கா + அ-அப்பூ லிவெராத்தில வெவாய்க்
 ஸ்திரியிலிருதா முவதா ததாகாஙபே-ஜின் மாஸ்யன் ॥

‡ ଭେଣାତୁଲ୍ଲୁଙ୍କ ପରିପାଳନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପରିଚାରିତ ହେବାରେ
ଶାଖାମଂଦିରରେ ପରିପାଳନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପରିଚାରିତ ହେବାରେ

காலையோ கந்தார-கிளை விவரங்களை விடுதித் தல்!

ரத்தவுரைண வங்பாக சூநிதொ ரத்துண முடி

வித்தாங்கூரை தெடுவோ வித்தாங்கூரைப் பகுதி ।

*மூயார்-இல்லைகியாதா நீசரிவவஸ்ரவி நு கிரெதா திவெ

(இல) காரிசெ மெ டெவாஃ டு ஹைக்-
ஹவ (தூ)

வயல்துறை வத்துக்காரணவை மறவது
 ஸி சுமீவாஸர்ஜிது ராமபால்.....
 உதவுவெள்வாட்டு ராமபாலுக்கு பரிபாகுக் காலை
 ரா : வயல்வரிவுது லூசியது !

ଶ୍ରୀରାମା କବିତା

† வாழ்வதைப்போர்த்தவே ! † வாழ்வதைக்கிட்டு - வா !

*நாராய்னவேளியாகத் - வா | § மூன்றாவது

குஷந யூந கிட்டத்து: காரவாங இநவலி
தெவங ச வங்பாடுகூ வைலிஂ தடாகச |

30து: || வயந் வொகிவூதெத தவ முஜா
வதோ சவீகிவி |

வொகிவூ கொட்டாலே தகாரம ஸாங தயா |
நாஜிங்ராங்வி த ந௃த்தன ஓலை மு'வ வங்வ ச |
காஞ்சுவாகூ வங்யாகூ வொகிவொவாலி தி லூதமா |
ஒதி வெநாயிவதெ: வூ ஸரிதெஸாச
வங்குவாகூ கெஹர் வங்வொஷண பாரஸ்ராங ஓராஸாந
ஸாந ஓப்ருபெக |

ஓராஸாந வாஸுநாவாகு கு: |

ஓராஸாந ஸரிமலுஷன வீ'ததநா விபுஷு ச
தபுமா-அங கிட்ட வூ-வூ கெது: வரிவெலி தஹூதயந
1 லுவெ-பூரஸுராஜ்யா || குரு-கூ வா-வாகு கு
நிஜகிஶி மு'பாவ-கீ வங்யா-த: | மீராநு வங்கிவ
வெக 2 சிவவூ-வததம் வெவாய-க கிட்டுத்தவ |

தெவங ரா-கு: வங்கு தெவாயிநாயங் கிட்டுதெ
கூரஸங இவூரா-அவங் கிட்டுதெஸங் | உக்காரா-அஜங ஸ-அ-
வாணி வரோணங் வதெந நாயங் கீஸரா-அ-
தபுநெது: |

மா-கெஹா-தவ வித்தபெ

1 மு' ஸா-கிவதாரா-க்ஜ்யா | 2 ம-கெஹவூ |

ஏரங்காட்டுத் தூஷாரா-அமிகெஜா மஹவாணாவி தி மத் ।
வர்மாவுடு வகிர்த்தாங்காலவரா ஶா-முடுத்தூஷாவுப் பெருவதங் ।
விசாராத்துகொ லிசாரா-அமிகெ விசாரா லிசாரா வர்மாவு வர்மாவி தி ।
திவர்மாவால்தூஷாட்டுவரா வங்கா வயவசொனாவி தி ।
வர்மா-அமிகெஜாயாத்தா 3 சரிவங்காவி நட்சதொத்துவை ॥

(மிலு) ஜாரிக்கூட பெ செவாக் ஷ-அவாதா ரெ-வி-ய
வி-தாக் கு-த-ா-ங் கவி-ஹ-த- செ-வாக் கு-த-வ-ல-வி-நு ஸி-வ
ஷ-ா-த-ா- | ரா-ஸ-ா-ந வ-ஸ-பி-கெ-ஸ-த-ா- வ-வ-ல-க-வ-ா-த
வ-க-ா-ம-த-ா-க் ஸி-வ-ர த-வ-ங வ-க-ா-வ-வ-ா-க-க் வ-ல-ல-இ-ந-ய-
த-ா- வ-வ-க-ா-)

வங்கு ஜிமத்தூவிடிவீட்டுவங்கார திரைக்காவாந்
நிறுத்தம் காரணவு மறவது: மீண்டும் கால்வீகா வெளித்
..... பாங்காவு புஜாகாராக்கணாகி தீயாக்க
கிடைத்து வெவாட்டு பாங்காக்கிரா ஏரியாக்கெக்க
பாங்காந்: வழன்வரிவழகு வழிமுறை |

குவந் கீட்டி பிரமிடெலும் எருபாந் தான் சிறவுதி
தெவ விவராஜிவி நகோதெந்தாலும் ஸுவா
குந வாலின் காப்பாக் ।

80கு 0 || “த^டதீஸாநம் ஷஸ்யெ”
 ஒத்ரீதாநகம் செய்வ ஸாராவரணி ஷாபி தகம் |
 செஸர்க்கிளாஸிராமனு நூத்திலியஸ்வந்தம் தலோ |

நாட்டுக்கால விஷயம் - 3 நாட்கள் ॥

காங்கர வரதுகம் செலவு கீழாடவூ மூக்கித்துதாம் ||

4 உதி பாங்கர வெநாயிவுதெதி அண்ணெராலூ ஸரீர
தெஶாகச் சீடும் வீணாவண்ட வண்வதால் காலங்
பாங்குட்டும் வாதெநு ஸஹமெரோ ஸங்கொஷங்
காஶ்ரயசு |

உதி நவங்கூவாதந து 3: |

காங்குதை அாதெசம் தொவாடு), பாந்துகால
நம் கூர்க்கா, சுஞ்சுவிலை) 3 இக்காவலியீரென திடுவகச்
கணித்காயாம் சவிவெந், பாந்தாதிதெட்டு குதோக,
ஆதேநு, மூதிரவ, தாதிதாவாநு, பாங்காதெ விவெந
க்கத்தாராலூ ஸபவுமுஜு), வாஹாதெதந வெலின் தகுத,
ஏங்குதை தபாதிக்கா வஜீாதிலையா வெலின் தகுத
பெயரங் காஞ்சுதித்து வாஹாதெ வங்கூலூ கந
லீங்கூங் திடுதிதந ததெதுவ விவைஜு) |

ஐரெ வ சுமுதகாயுதெடு வாவி கநலீங்கவிவைஜுதெயசு

உதி வஷதிவாம் ஸரீவுதை

4 உதி மாஹமெநாயிவுதெதி ஸாதிதூவூ | பதா
ஸாந்தவாநாண்காரதைவாதுது மெநாயிவுதி வீ-நா
வாஹாரிதி வாங்கவி கவநி |

* “குதோகுநு மூதோகுநு வாதிரவோ தாதிதாவ
ஷயா || சவிவெந்சுதெயதா விவெதை கணித்கா
யூடுகெ” உதி - வா |

8-வது பாடம்.

உதவெஸரா யாநவியி:

பூர்ணாமணாதித்தீய-நால் வாயம் பூரதீ வாராதிகெ
உதவெஸராம் யாநக்ருதினே பூர்ணமெசை।

விவியங்கு வரிஷ்டத் வந்தகாரகாலி கவட-மிர
கலை-முரிகாலி வாழங்கு திருக்கிலை வூவிற்காகும்
வாழங்காவாலி முனித்திராமாலமங்குதாம் வாய்தெரா
ணாதி கிளைதாம் வைவட்டாவாண வைவிதாம் உதவெஸராம்
சுதூரீது பேரூக்குத் தாமை வா சரிவிகாபாம் வா
குளிராவும் கிடோநத விவஜீதகவீயிகாயாகம் கவகும்
காலை-நாலை-நாலை வெங்காலை-நாலை விராஜிதாம் விவியஜி
தீவதாகதொராண பட்டின-காலம் பொறந தீதா
கெட்டு ராம-கூதம் தீவஜ-கெடு விட்டாஜித பூதிமவந
நாரெ தாம்போ-மினநாவிகொரோதா-மாம் கடலை-மாலாதி
கெந்தவெந்தயாம் பூர்ணாதிகம் பூவிஸு)। விவிய மது
ஊரிர விழங்காலை கெவங்கீ பூதீவ ராகஜாவ
ஊரெந்தாநாவிய ந௃தீத வாந்து-வோகெஷி-கெஷ
பூநி வலிது திஜகந வாராவு-வெரெர நாக்கு-பூதக்கிணம்
காரயெசை। வங்கிகிடு-வெஷ்டா தீத ந௃தீத வாந்து-திதி
வூங்கெதாஷு, ஶர்வெந்த-வோகுயந்தீக்கா, குஷாந் கண்
வம் பூவெஶு, தஞ்ச விழோ-வந்தங்குய கெவாய
வாந்தாவிதாவ-நாவ-நாவும் தீக்கா, கூஷாந் வாக்கீ
ஜி)। ரெளக்கிகொவங்கொண பூதீ-நீ-வெந்தாநா-நா-நா

நாவிலைராதி க்குடலீமதாகு வாய்மாரா அக்வா ததஃ
உரிவெல்லாவும் கிடைக்கப்படாக |

இராக்கல்லரீ கீழெதாடி வைவாசூகானு இவ்வஸு
வாராஹாமூர்தி சிரிக்கை அக்ஷினெண்மாமூர்தி நாட்டா
ங்கை தபொஃபு யூத்தாமூர்தொஃபோஃபோ சிரிசூகானு ஸ்ரூபாங்க
வாஸுதேயா ராமயோஃபோ உத்திக்கெண் ராத்து மணிகாஃப
தத்துச்செயு அக்ஷிணை இரெஸ அண்டோத்து செஸவாநு,
உத்திர அண்டோத்து காவாமு வர்த்தயாரிணை கூக்குவா,
சிரிவாறூராடிப பெனவ நவங்களா ஸாவாராத்திக்கா
வெநிதா ராத்துக்கந்து நாட்டுத் தகாரியைக | தக்கா
ய-அவ்விவாதிக்கம் அக்வா, உத்துப்பாராணா ராத்துக
கீதாயடி, குஞ்சிநாவட்டும் அக்வா, வண்டுவ-அத் தீங்கு
கூப்பாகுராதி ஸாமங்கித மஹாநாந்த்குவா இவ்வஸு
அமாடெ தினகம் அக்வா, அவட்னை மாது அாதிராதி
ராஜாவாவாரோ ஸ்ரெதோத்து, வெந்தாதிது விஜ்ஞாபு,
தாங்கையும் அக்வா, மகஜிதநம்புஃபு : ஸங்காநம் கூக்குவா,
ததஃபு ராத்து மணிகாந்தி : ஸங்காநம் நிஜ்ஞாநம் வா
வாத்துக்கானி வாந்தியிக்குவா வாத்துப்புந்தி ஸங்கிதம் வீராமெற
வர்த்துவா வித்துவெசக |

காடு ஸாஞ்சிதெராதிய-அத் யாத்துாயடி ஸங்கந வ-அ
விட்காவிவெத்து செதநவத்து செதநத்திக் வ-அக்காங்யா
விலவலவிலூரா இவ்வெல்லாம் விசெந்த ஸங்வ-அடி, நாட்டுத்
வர்த்து வாராவாரா சிற்காவுராத்தின்வாக புராவாந்

பூர்வெஸு), இந்திரவெட்டியாக் கணமாகம் பாகிஜாங் காய்டாகி ।

(இநம் பூதி உதவநாயகவாகிஜா பாதி மாங்கி, வாழநநியி, வாழுமானியி, வாசிவெஷ்டாது ஸபந, உதவகாறநியி, சநுதிவொதுவ வஜ்டுமி லிஶோஷி ஜூவநாய்டு குமதிபூதினாநி லிவுபெஞ்)

உதவெஸம் பூதி நா !

“மஹநாயியாஸாய்டு தீநாதவாய்டு ஜமக்பூதிமா”

குதின்திருதொலி ஸ்ரூதவும் யா வ ஒருமாவலாநகம் ।

முராகிபூதிக்குவிண அக்கணம் ।

வாயம் பூதாதுபெய் கர்செயாநம் முராகிக்க பொதும்

யாந குதின்ன செவெஸம் முராகிபெய்டுத் தவெஸராம் ।

விசிதுவதுமூலம்யாதம் வாசநுபிறுவநாவிதம் ।

நாநாலும்காராவஸம்யாதம் நாநாகிமாகிருதெநாவராம் ।

பொதுதெராணை தீயுவுபூத்தவெஸம் தீதெஸராம் ।

நாரை சு சரிவிகாதிள வா பெருக்குவிதெ கல்தாவதெந

காபிரெராவு யூஜிவது விழு வாகிராவஸம்யாதம் ।

நாநாவராம் வாய்பாகம் நாத்தமித வாநிதம் ।

முராகிபூதிக்குவிண எங்கு பூர்வெஸுர ஸ்ரூதிஜூவும் ।

வாதுமி காதுதயம் அகவா வாநடுபாதுவிக்கபாதுபெயக் ॥

கெளக்கிருதெநாவதுவாரெணை பூதிநிமாநாய்டுகம் ।

தாவிக்காதிநா செவதிவப்பாரெணை தொதிபெயக் ।

முராகிபூதிக்குவிண பெருதும் பாதுயடுவெபநம்

முராணம் ॥

யாற அராவு கீதெழங்கா அஜவாஷங்கலி கு 8:1

யாற அராம் வஸரிதூ செவதெவம் கீதெழங்கா ।
 குசுநாரி-அதிகீ-குதெலெஸு மஸவாஷாதி வியடுபெஜக்
 குவ-புவங்குலவணாதி நூபெசக் வண-காதிவாது-கெ ।
 குந்தியுதிஸ்டநம் காய்தாக் குவட்டுவாதுராதிகங் உதெக்க
 யா-குவத்திவம் ததொத்துரக் தாங்வா-குதெந வா-கினிதா ।
 பஜ்ஞாக்கா வா-வங்யா-காம் கீதெழங்காய புதாவபெக்க ।
 குவாய்த்தியுது-வங்யா-கெதெதொதா-தார-வெவகாது-கெக்க
 பாதெத குதெத்தி கீதெத்து-கை கீகா-லீக-குத்தியுது-யா ।
 அ-கீம் பு-தி பு-தொ-வெதம் ய-கெ டெலவங்கு

கு-கு-கு-கி ॥

ஸ்ரிவாஹந கு 8:1

பு-ய-கெதிவ-வெக் கீதநம் விழுவீ-10 அதீயகெ ।
 கெக-காவ-தா தூ-தீய-தீ வத-க-ய-கு-மா-கு-தவாஹநம்
 ப-நந-க-கி ம-ஜ-ய-ா-த-ம் ஸு-ா-க-க் க-க-ஷ-க- வ-ய-ஷ-க-வ-க-ஹநம் ।
 வ-ஷ-க-க-க-க-க-வ-10 ஸு-ா-க-க-க-க- வ-ய-ஷ-க- வ-க-ஹநம் ।
 ந-வ-க-க-த-ா ர-ய-ா-க-ர-ா-த-ம் த-ப-க-க-த-ா வ-க-க-ா-ந-க-ம் ।
 வ-ன-த-ஜ-ந-த-ந-ந-ந-ந-ந-ந- வ-ய-க-க- த-ந-க-ந-க- த-ந- ॥

தெளர்க் காஹந கு 8:1

பு-ஷ-க- வ-ய-க-10-வ-ம் ஸு-ா-க- வ-த-ீ-ய- ஶ-க-வ-க-ஹநம் ।
 த-ூ-த-ீ-ய- வ-ஷ-வ-க-ா-வ-ா-த-ம் வ-த-க-ய-க- வ-ல-இ-வ-க-ஹநம் ।
 ப-ந-க-க- ச-க-வ-க- வ-ப-க- த-ம் வ-க-க- வ-ய-ஷ-க- வ-க-ஹநம் ।

வைப்பிடி சுடையீட்டின் காட்டு கூடி வெந்தாகா !
 நவரெடி ரயிபாது மூரக அமரிசிகவிட்டு வர்வாட்டகம் !
 தெவுராஸு வாஹநம் பெருத்திடை தவஸு திரந்திருவ !

வௌபூற்றணு வாஹந குதி !

பூர்யதிசமநி தீங்கு ஸுரா ஶ்ரதீபை மாடு தவாஹநம் !
 இதிவாஹம் தருதீபை ஸுரா அதாயேடு தீங்கு வாஹநம் ;
 பாதுகீ மஜவாஹம் ஸுராகை ஒருஷ்டி தீங்கு மாடு அதுவுதெ !
 வாப்பிடி கனு வர்வாகம் ஸுராகை ராஜிஃ ஸுரா ஒருஷ்டி வெந்தா !
 ஏவரெடி ஸுநிதநம் பெருத்து அமரிசி ஶரிவிகா மவெகச !
 திரங்காரு வைதாகிலும் ஸாதிருகாருதா வாஹநம் !

வாஹநா மாவகாரு !

குவாவிட்டாயக்கவெங்கு வைதீடு மாடு அதன்பவெங்கு வ !
 வாலூட்டர்தானு தெவுராஸு ஶரிவெங்கு வர்வாட்டம் மவெகச !
 வாஹநா நாகிமாவெதா கெவாம் வீடு அதுவுதெ !

ஸ்ரீ வாழியாரக விவுதம் !

கஸுஞ்சாம் வதாபெந்தெண் ஸாவிதம் யதாக்கிலகம் !
 ரெவஞ்சாதஞ்சு அயம் தெந யெர ஜிக்காதா பவெமயக !
 நிவெஸுதெவம் தநுபெங்கு கீமாமெஸுதா வௌஜிகாநு !
 கநாமெலாகி விதெரிளன வ நாராவெளன யெருமெதுப்பு !
 விலி துவரெலூரா மாதுவாஹமயெ ஶரிவாரகெக்கி !
 திக்காவிராஹிரெத விடுகெலே ஸாகிரெநு !

உடோஹநுதெ யதி !

விரைஷ்டவுபரெநாவெதங் ஶாங்கிரெஹாஸி வஸீஷரக |

ஷ்ரீவெய்யா திஶாரெஹாஸி செவுபெஸுஷா பிரதிபு
ஶஹாஸி |

புரோதாவாஹி ரெத ஸு-மு-வெத்ரி ஹடாநிவாரத்ராஜ
ஶாஷ்டியெஸி |

வங்பேருஷாஷனம் ததி: கருப்பா பிரஹாவ-ஷாங்கா
வஸீஷரக |

வாஹம்ரெநா தாஹம்ரெநா பெயாமாரு புரதெநாஶாநா
பெஹாஸி |

மஹா-த்ராஷு வங்யா-கா தீக்காதாய-திரத வாநி :
ராயாகஷ-ஷன பெயாமாரு-வஸு-பு-தி ரெஹாஸி வாஞ்ஜாலு
குக்ரு-வெத்ராயி அணா ரெணி : தாா தக்லாஷு ஶாங்கயெ |
வங்பேருஷாஷனா ரெத வஸுதங் கா-பதா தவதாயிகம்
ஶதம ||

பா-தா தாநம் |

உதவெய யாநகா-நா-தி-ன ராஷா-ரொ-ஶமன் க-ஷ-ணி |

யா-தா-நா-ம் பு-க-த-வ-ய- சொ-சி-தி திகா-நா-த-ந-
பூ-ரா-த்ரி-ய-ய அ-ரி-த்ர-ய ஶ-வ-க-ா-ய அ-வ-ப-ய-க |

கா-ம வியி : |

வாயா-த-ந ரெஹா-த-வா-ர-ங-ம பு-ர-த-வ-ஸ-வ-ய-த-ங ம-வ-க- |

உ-த-ய-ா த-ய-க-ய-ா-க-ந-ம பு-ர-த-க-ா-ம த-வ-ஹ-ய-த- |

ந-ா-த-ா-ர-ஷ-க-ந-வ-ய-ா-ம-த-ய-ா-க-க-ம த-ா- வ-ர- |

வ-ா-ய-ா-க-ா-ய ப-த-வ-ய- ப-த-வ-ய-ா-க-ம த-ா-த-வ-ய-ா-த-க-ம ||

யாக்காலெ மதுவாடிரத்தாகு 83 :

பூயி 80 மதுவாங்கி ஸ்ரூபாக ஶதியம் வாடியபூர்த்தி 1
 தீக்கியம் மணிகா * பாஜிங் அதாயாக கெதாவுபூர்த்தி
 தீவ்சாதுவில் வந்து டிடி 30 தீர்வ வந்து
 வாடி 30 தீர்வாவியேற்றம் மதுதாக பாடுபாடு 30 |
 உதவலெழுவாவகாணம் நவி 30 வரிக்கிடுதா !
 அஶி 30 ஜிநவங்வதா மதுவாடிபூர்த்தினை ॥

உதவ நிது கியாக்காவாநாகு 83 :

கியாக்காவும் வகூரி பூபி 80 நிதுவாடுதா 1
 யாமலுவெசநம் வாராக ஸ்ரூரத்தாடுபிரோஹணம் ।
 முபிபூர்த்தினை 30 தீஷு 30 தீநவங்புரத்தாகது ।
 பாநாயி ஸுவநம் பாடுகாதிமதி தீதுதாபுநம் ।
 வாய்காமாவத்தாக யாமலுவாணம் தெவயநகம் ।
 பாடுவடுவக ஸுவநம் ஸாம்பொ லிரெஷாஷபங்கநம் ததி ।
 விநொளவித்தாணம் மூதி 30 பூவெசாப ஸாந்திரோ ।
 ஸகூரவங்மலி திரோதி திரொபாது ஶராத்துகம் ॥
 கூத்துக்காய்த்தாடுபாகாலம் வாக்கெக்கூரூப்புக்காகம் ।
 கூத்துக்காய்த்தாக தத்தாரெண்டுவ ஸாந்துரோக ।
 வாஸா லிரோபெந கூத்துக்கெவாதுவெங்கெயாகி ।
 நிதுவநாஷிகம் காய்த்துக்காலெ யத்துரிஷ்டுதா ।
 கஞ்சாநாரெண்டுவிக்காரொஹாக கூதுதாஷவிநித்துருதி ॥

* பாடுபாடு - வா !

வொசிவுமிகுவை தோஷமு பூயப்பிதம் நகருதெ
தலூதுவட்டு செதங்காரை காரை ஸ்விவட்டுபைக் |
தெந ராஜ்ஞாமலை அப்பிரந்துா மாநிதம் யூலஂ ||

அலூநகின்றவை தெவொவதார வியிஃ |

நதவிழாவநவை தெவதேஷமு தக்கிரண |
குஸ்தா ஶிரிவெஷ்டுவ மாவாபெட்டா வாசிமாமெசி ஒர்வதிஃ
வரிவார ஜிரெநவாசி டு குடிமாந்து குமாரவர்ண |
வாதுவாயிலூந்தா தெவாறெ வெலே நதட்க கிட்டுக்கள் |
மாட்கொ வங்கிகொ வரடி வாஸ்துபோ ராமபெர்ரவி
நாவுப யனவந ஸங்பநா ராதுவு மணிகா ஸ்தா
திஷ்டுந்தா செபவா விபூஶ கிடை மதாதூர வாதிதம் |
தெவவை வனியெள நாதம் கார்ரபெட்டுாம ஸங்பநதம் |
ஸ்வட்டுவத்திவெங்யாத : நீராஜந கியரவராச |
தக்காரை மணிகாதிவ வாது மதா திவாஸ்துமர |
வெவட்வாது ராவொவெதந திஷ்டுந்தா ஸகார கவி |
தெவநுவாதம் தாங்வை மதுவாராயவெலுபைக்
குஸ்தந்துவாதெவதெவ 8ஞ்ச பூவெபைக் ||

நாதாவதெகநம் ரூக்கிலீலம் ராதுவமந்துவி
உதவெ இநம் பூதி கந்தாந்தாநவியிஃ |

பாமிஜாரெமாக வெலிப்புகியாநா நாத்தியட 8ஞ்சராச |
தெவவெஸ்துவநாவை நிதநநாதெஷ்ய காதவ ||

யாதுரை வெவநம் தினம் பூதி வாயம் பூதி
கதவேஷித்தூஹம் ।

உதவெஸ்ராயாடென தா எங்கவ சேஷாந்தெயை |
வை படிவாயா நாவாயா நிராகாரம் விரோகநம் ||

நாராணம் மாவஜம் தொஷம் ரேணாவாதாதி வெங்கதம்
கந்ஜாதி விரோதியை வீநஜாதி பூதுமநம் ||

வனதாத்துபாநம் தொஷாணம் மாந்துபம் வெவநம் |
ஶாமம் |

வனகொந வந்துவிளங்கி : கந்தெய நாவெசெத்துவா |
யாதுரை வெவநம் காப்பாதூதவெறாவலு திதுமம் ||

உஷாகந்தன பாஹம் |

தேவாம மஹாஸூ ஶஸ்ஸங்வார தாவாதேஸா விதெஸஷதி :
தெவெவாவ நாவாஸார அட்டாவாதேஸா அட்டாஜாதி : |

நாநாவாயா வாயாதொ நாநாவெஸா வையித : |
உதாவாக பூஸதம் மாக விவர்தெவதொம் ||

பூவூதுவிஸாங்வாஸா செஞ்சுதித்துவியீதெ |
கந்தெயாதி வாதேஸாந ஶாமித்துவாஸாந பாஹுபம் ||

தலீநாபிதூதொ வாஸாவீந ஜித்துவியீபுதெ |

கு-அ-ர-த-ெ-ஸ-ஸ
இ-ண-வ-ப-ய-ா-த-ு-ர-ய-ா-
வ-ஸ-ய-ர-க-ா- ச-ஹ-ா-இ-க-.

பு-ர-த-க-ா-க-ல-ே-வ-க-த-வ-ல-ு- த-க-ா-ம-.

தெவ-பா-ந- வ-ய-ி�-ல-க-ே-க-ு- ஸ-ர-ா-ண-க-ல-வ- ஜ-ந-ா-த-ந- |
வ-ஸ-வ-ப-ப- ண-வ-க-ா-ங-க-ல-வ-ஸ- வ-ஸ-ர-ா-ஸ-ர-ன- க-ா-ல-ா-க-க-; |
க-ா-ல-ா-க-ா-த-ு- ந-க-ல-வ-த-ா-ங- ய-ா-ந-ய-க-ா-ந-க-ல-வ-ஸ-ர-ா- |
வ-ல-ி�-க-ஹ-ா-இ- ந- த-ு-க-ு-ம- க-ா-ந-த-ா- வ-ல-ஜ-ட-ப-ய-க- |
க-ு-அ-ர-த-ெ-ஸ-ா-ஸ-ர-ா-த-ி-ம- ய-ா-த-ெ- ப-ு-ர-த-ய-ட-ா-ம- வ-க-ா-வ-ர-க- |

வ-ஷ-ட-ா-ம- வ-ஸ-ங-ட-வ-ஷ-ப- க-ி�-க-த-வ-ல-ு-த-க-ா-ம- |

ஸ-ர-த-ப-ு-ர-க-ா-க-ா-ன-ா-த-ா-வ-ட-ா- வ-வ-ட-க-த-ா-த-ு- வ-க-ா-ந-ி-த-ா- |
ய-க-ா-ப-ு-ர-க-ா-க-ா-ன-ா- க-ா-ந-ி- ர-ா-த-ெ-த-ா-வ-ய-ா- ந- க-ா-ந-க- |
க-ு-த-வ-ா-க-ா-ம-ய-ா- வ-ப-ு-ர-த-ா- ர-ய-வ-ா- வ-ண-க-ா-ர-ா-த-ா- |
க-த-க-த- ய-த- க-ா-ந- ய-ா-ந-ந-ந-ந-ந-ந- க-த- |
ர-ா-த-ெ-ன-ப- த-ய-ட-ய-க-ா-வ-ங-ங- ந- ய-ா-ந-ந- வ-க-ா-வ-ர-க- |
வ-ஷ-ட-ா-ம- வ-ஸ-ங-ட-த-ா- வ-க-த-க-ா- வ-ஷ-ட-ா-த- ய-த- |
வ-க-ு-வ-ா-க-ா-த- ந- த-ப-ு-த-ா-த- க-ா-ய-ட-ா- வ-ல-இ-ா-ந-க-வ-ஸ-ா-க- |
க-ா-த- த-ஹ-ா-க-ா- க-ா-ம- |

உ-த-வ-ய-ா-ந-ய-ீ-ந-ஸ-ர- த-வ-ட-க-ா-வ-க-ஹ-ா- த-ந-ஞ-ா-ங-ா- |
வ-வ-ந-ந- ஸ-ா-ஞ-ந-க-ஹ-ா- க-ா- ப-ு-த-க-ா-ந-ந- வ-க-ா-வ-ர-க- |
வ-ப-ு-ர-த-ா-க-ா- க-ா- வ-க-ா-க-ா- வ-க-ா-க-ா- வ-க-ா-க-ா- |
ஸ-ர-த-ப-ு-ர-க-ா-க-ா-ன-ா- த-ந-வ-ட-ா- இ-வ-ட-ா- ய-க-ா-ப-ய- |
ஸ-ர-த-ப-ு-ர-க-ா-க-ா-ன-ா- த-ந-வ-ட-ா- இ-வ-ட-ா- ய-க-ா-ப-ய- |

ஷபநம் ஶரணிசொல்லு தாக்காய்டா விஜோதி ।

உதவ இபெழு கந்துதெவாது யாது விஷயம்

வைகளாலேனதா விபேருத்துவத்தோரென ஶரிவொதுவெ

கந்துதெவாதுவம் தசுக்குத்தெனுக மூர்திவிலூ ஒஃ ।

தட்டுவது விதிவுத்துயே ஶரணிசொல்லு ஷரீராவராக ।

ஶாத்துவாஸாருத வையியாந தொழுப்பாணி து ஒஃ

ஶாத்துமூர்த்து ஷரீராபுரிது வையியாந பூர்த்துவித ।

தாராவது கூயங்கிருக்க கூத்தெழு யாணிக்குவராக ।

இதெழுது இபெழு ஓரெவாது வியாநம் ।

வத்ரோது காரெதா யாதிசொதுவொ ஷபெக ।

வையிசொல்லு ஷபெக வையாய்யாது அதிகம் தா ।

ஷபெக அதெயெக வையாய்யாது ஓர்து ஷபெகி வா ।

ஷபெக அதெயெக வையாய்யாது ஓர்து ஷபெகி வா ।

இபெழு இதெழுது கூத்துதுவம் நக்காய்டாத்துதும்

ஷபெக இதெழுதுவமேநும் ஷபெகக் கூத்துதுவம் யாதி ।

ஏஞ்சாவாமுதும் யாமநு தீஞ்சும் செங்காயிவாஸநம் ।

ஷபெக்கீயாநி ஷபெக்கீதெநாதுவம் ஷபெகது ।

உதவ விஶொதூவாவரா விபி ।

கதி: வராம ஷரீரெவந வகை செநகி திகாவுத்துநம் ।

மாஸுவாழ்வாதிகம் நிதும் செநவெக்குதுநம் பாதுநம் ।

தீவு அமைன் காய்காது தவிர்வெளி திளாவுடுநம் ।
 கூர்நந் வியிநாக்குவல் ஸங்பாடுக்கு) பரிமாடுக்கு) வ ॥
 தெருவெடுக்கு) கீர்வெடு) கூதிரவெடுவங்காம் தக்கி ।
 பாடுவதிவாலிகம் திங்கா ஸவிதம் வணு சொயிதம் ॥
 கூடுமிர தெதக்கி கூடும் மங்கு) 8க்கிபாண்டம் ।
 கூறுண பேர்க்கு) மூந்து 80க்கிதம் வந்தபெடு ॥
 நில்கும் உபநீணம் மூந்து அங்கிர வாஜநாநி வ ।
 ஒங்காராக்காவாராணி தாங்பொழுதுநவசிபோபெதம் ॥
 விஶாஷயங்கும் பேர்க்கும் தெதாக்கும் டக்கும்புஞ்சா

9-வது பாடம்.

தெதாக்கும் தெமாக்கும் வியிஃ ।
 பாந்தி வூடுதெவாதி காய்காதும்) ஜெநாக்கும் ।
 தெவயாத் வரிவெடுக்கு) காந்தாம் ।
 தெவாது மூண்டும் கூக்கா தந்தபெடு) மங்குதெக்கும் ।
 பாண்டும் பேர்க்குணம் கூக்கா வாடுக்குப்
 பாதிவு) வாது) வாய்மாக்கும் தாங்பொழுது தாங்கும் ।
 தாங்கும் வாது) வாய்மாக்கும் தாங்பொழுது தாங்கும் ।
 தாங்கும் வாது) வாய்மாக்கும் தாங்பொழுது தாங்கும் ।
 தாங்கும் வாது) வாய்மாக்கும் தாங்பொழுது தாங்கும் ।

கட்டுணரவட்டு ஜிமெந் ஸம்பிரதூஷ் ஸம்ஹிதயாலி
80க்கு), மாஸாலி வர்ஜா ஸம்பாடுகள், மஹவஞ்சம் ஸாம
80க்கு), பட்டும் ஒக்கா நகர்கான் சரிவதகவாலி
80க்கு: 8-ஆம் குழுத் வ ஸம்பாடும் ரெதலம் தெவஸ்
8-ஆம் குழுத் அமாட்ட ஸாஹங்கம் தெவஸ்: கண்டாக்கம்
காக்கு: ।

வாட்டுத் த ஸர்காபேதம் மது ஊரிர ஸம்யாதம் ।

அதும் குவட்டினாபேதம் காரவாடு ஸர்கிதம் ॥

ராஜாவாபாரோ ஸம்ஹாவு ம-அஷ்வபெத்து-ஷ்வங்கா
மத்திரெக்கி ।

மாஸபாபெத்தும் மாஸபாபெத்து 8-மாஸமலிநி-பெதுமெத் ।

யாமிவத்திரைவாபாபாரோபெத்து) யட்டிஜத்துவ நாயகம் ।

8-அமாமயமுபெயராணாம் ரெதுநா ராதி-ஷ்வுண்டுகம்
ஒக்காது விபிவத்து-கு) ததொயாநாலிகம் உரைத் ।

பெளராணாம் ஜிநஸம்பாநாம் ஒத்து ரெதுநா

ஷ்வுண்டுகம் ।

ரெதுநாஸும் மொதுவம் பெத்து பூ-ஷ்வா விக்காடு

நொதுவம் ।

விக்காடுநொதுவ விபிஃ ।

ஸத்து லிவெஸ ரெவெல காய்டா திக்காடுநொதுவம் ।

தது-முவட்டித் தொய்ராதெந் காய்டாதெதன் தாகவுந்தம் ।

தது: வாலிகு லிவெஸ ஸுபநாதெத்து-பெத்துமாம் ।

ஸர்வட்டாபாபாரோபெத்து வலிகாநாடுநானம் ।

விகாரை நடைமேட்டை யாதவீயுரை ஸ்தாவரோக |

குறுமண்ட புவிசாலை ஹவநாரெதிருஶ தொஷபெக |

கால நடெஸராதுவ விபி |

ராபோல் துவதிநா து-அவ-திதெ மஹவதொ நடெ
ஸராவெயுரைதுவ காய்தாக |

து-அவ-தித ரஜிநுரை கெளதாக வெங்கந
கூக்வா, வூஷாநால்லி-மட்டு), பூங்காட் புதுக்குவின
வாராகச் சூஷாநால்லினெவங் புதுவெஸு), நூதுவ ரெலாக
நெந ராத்ரிசெஷாதி பெந்தி), நடெஸராவை, பூதாக்
வாதாகிக் காரயிக்வா, ம-அஷ்டணாமட்டுரெக்கி செது
வழுரைநாரெணக் மஹவது பிறங்குது),

தாத்ரெ யூணிதம் கூக்வா ரொகியாலிட ஒன்றுக்கு
கடநக மாங்கங்கில் வா-மங்க காவா-ரெரிரவி |

ஓவிதம் தத்ர விநாக்கராய-குவப்பு-ய-அவிதம் |
கூஷ்டாமா-அதுவங் மங்கங் வாண-வாதுவிதம் மா-க்கி

காவ-குருவெ-நாக்கு 80த்ருணாக்கு-காக்கு வங்குதி தயா
குதெக்கு |

வங்க-அ-கு கூஷ்டியெநாயா மாது) கூஷ்டாஜிதாதிநா |
தாத்ரெ யூணிதம் கூக்வா வங்காவாய-கு மஹ-தாகநா
புதிங்குவாய் வங்காய் பூ-க்கு-காக்கு ஜூங்கி
தக்குக்காக |

தாத்ரி மாங்குபெய நூது-அத்ர-அத்ர-கிட்டுவாவை) வ-அ-குபெக |
ஸநகம் தந-அ-கிட்டுத்ருண வங்கியா வவித்தா ததக் |

வர்ணா வ தூரோசிரகுா பூயஶி தி சிவொரதஃ
கூகுா வ-அண்டாஸ்ரீவெதம் ஸ்ரவணம் நடெபூரம் ।

ஸ்ர-அதென யொஜயிகூாதி விஸ்ரேஜூ ஜாதி துதஃ
ஜபூத தெந ஸிரஸந த-அமெநா ரெவபெஜிரா ।

ப-அவத்திவ சிவெந்தூராதி அகுா செலவ வீ-யாய்த்தகம்
நாரவ தண்டம் ஸண்டம் வல்லும் மாங்க ஸவத்தகம் ।

தந்தூ நாசெஸ்ரூரையுறு கத்தேவி தூநாவாரதஃ
காரயிகூர ததெந செலவம் பூாவாதாதி பூதக்ஷினம் ।

கண்: பூ-வெஸயிகூர தம் நாவிரெநாராதிகம் உடெசக்
ஸாவயிகூரயஸங்வ-அஜூ ரெநவெநும் திமாவ-பெபக்
ஸாயங்காராவ-நாநெநவிகாரயிகூர பூதக்ஷினம்
நாராகாவந்திராவத்தீ த-அநிவத்தி விரீாஹநம் ।

கூகுா பூவிஸு ஸ்ரவாதெ பூ-கெநாஷாவ-நாநெக
த-கு கிள்ள-ஶிவெஸ்ரா-வதி த-அநிவத்வாவ-நம் யயா ।

தயாவநாதித்வாதும் நித்துவ-அஜாம் ஸ்ராவநாரக்
ஸாபாக்காம் தத்: கூகுா நெநவெந்தூராதி ஸ்ர-வ-பெபக்

நித்துவ-நெந்திகெவெவுவம் ஸங்கா காராவ-நெ வியிஃ
உ-தவெஸாதி வெபாணாம் ஸத்தாவிவுயம் கு-கி ।

உ-ஸ-யிகூர விரெநாஷ்டாது (நாதி) ரா-து-நெத-
நடெபூரம்

ஸவ-நாமாகாரவஸங்ப-நம் றா-காதிநாம் பூதக்ஷினம் ।

மாநாள்கள் நடத்தி முன்வரத்தூண் பூர்த்திக்கூறுவது என்றும்

தந்திலு) நடைபொலி யாநகானு சாகிஷமி த
நட்டுத் திட்டம் முடிபுதின்று காரமிக்கு, சரிவ
காலியிலும் சுதங் பூவெடுப்புக்கு தொவார தாரக
வாடு வெஸ்யிக்கு வழி தட்டுப்பாவாஸ்ரத இணவுவு
நட்டுத் திட்டம் நாக்குசு கொவு பூஶாதி நகரங்களு
ராமிவு லீராவுநானி கரிக்கு தட்டுத்தாங்குமிடம் ஒகூநாங்
ராமு மணிக்குவிள் கால்லீகு ஊதாங்கு குருக்கு தெவ
கிணக் பூவெடுப்புக்கு பூண்டகுறிச்சாலு விழிஃ ॥

சுய சீரம்பாடுதூரை வியல்

ஏனோது வருவதிலிரு விகித ரக்டாப்பஸ் ந
திவாராரிம் சநாவெராணி வா கீழமாயா குருயடி
(அங்கு ஸெவார் தாராரா முலை வா) குறுக்குத்துப்பாஜிர
மாம புலாவெந கெசரிஜ யநாயடுக்கொஃ வட
பாணிதி: காவாரமுக்கெல் மஜாரமுக்கெல் லப்புக்கெது
குமிணீர குவு யநாப்பாரா வி வா முக்கெயரா தி:
மாகுமணிகாக்கிஸ நாந்தவாகுப்பு நிலைகிதம் மாகுமார

உமங் புவிஸ்ரூ, ஜோல்யோஸ் நாடி குருகுா ரொஜுஸ்ரச
பிரமாதி புதுமண்ணல்லுமாராயிக்குா, ஷட்டாநாம் ஜயாவு
ஜயம் வ அஸ-டியிக்குா, ஸ்ரீவிந்காநாம்ஹாதி பிரம்வாகு
வொஷ்டவஹிதங் குறுயம் புவிஸ்ரூ விஶெஷஷ்ட வூபநாவி
தெஷ்காஷிகங் காரபெதிதி இந்தி நிதி, மூர்த்தி மாண்பு பூர்த்தி
பாரதூதவு விபிஃ ।

காம ராதோதவ விபிஃ

“ ரயவூரமாதி வைவடௌணி சொங்கெட வினாவித்து தெனிடிஃ
போன்று நூர்வாவுபெத்தது ராதம் வெங்கூர்க்கூ ।

கஜ்ஞெருமி ।

வைவடௌஅமாரவாங்பாகம் ரயம் வெங்கூஒிஜ்டெக குடிகாக
உத்துநினைஷ்டா தீர்மாவூர் வத்துநிடா மாஶ்ரிமா வெரான் !
மாஶ்ரவெங்கூஷ்டா வ அதெண்ணா மாந்தா வாஷத்தீஷாஷ்டுபெக
பரிதஃ வடிகாஸாகெ ததெயெகாஷம் ராத்துகாநு ।

மாதுநிடாமாதுநினைஷ்டா யதிதோயத்துநிகாநாகுகெக்க
மாதுநாமாதுநினெரவாய்மாம் வா-முவிகாயாங்வாஸரிவங்
ரயபூராகெண் வாவாதிக்கா ரொகவாராநு வாசியந்துபெதக
தந்தும் வாஸ்துபெயாவிட்டாநு ஜயாநு விஜயம் தயா ।

பூர்வம் பிபூர்தெக்குஶாநு வெநாநு வைவடைநா ராஜ்ஞாஷ்டா
பூர்வாணம் வாராயிம் வாமெறு வா-முகெயத்து யதெவதாநு
தெவெஶம் பூர்த்தியிக்காதா ரயதீரோவூ ததி தந
பூர்த்திபூர்த்திக்கிணம் குருகுா புவிரெ அந்தம் பூதி ।

ஈயவெட்ஜா புதொடவியிஃ

வாழுவதேவ ராகஷாநம் உகவா யாதபோமும் வா
ஒதி வர்க்கு, ராயாராமன் ஓமை-அதூம் நீசுதி,
தத்தாதெ வாண்மாகம் வந்மஹவும் கூகவா தாஸும்,
ஈயவெட்ஜாநம் உவாங்மாநி வ ஸாஸு-ஜினாந பு-க்கால
நாநாநாநம் ஸாந்தோங்கு, தத்தாரதஃ ஸாந்தி செஹாஃ
பொரஸாநம் ஸாபநம் விதாந-ாவாரெண் காரயிக்கு,
தஜினாந ராயஸாயு-ஏ-ஏ செவாவெதெ தத்தாநிதஃ சங்கி
விசு, பு-ய-ஏ-ஏ ராயாதெ விவெதாநம் கங்கு-ஏ-ஏ, ரய
வ-கு-காந காய-காத-ஏ ।

ஓ- ஸா-கு-ப-கா-ய-ந-க-ஃ : ஓ- ஹ-ங-க-ா-ய-ந-க-ஃ : - ஒதி அகு-க-இ-ய-ஏ

ஓ- வ-க-ா-ந-க-ா-ய-ஏ-ஏ ஓ- வித்தி-வ- ந-க-ஃ : - ஒதி

அகு-க-ா-ண- அய-ய-க-ா-

ஓ- கு-ப-கா-ந-க-ா-ய- ந-க-ஃ : - ஸா-க-ா-ந- அய-ய-க-ா-

ஓ- ய-க-ா-ய- ந-க-ஃ :

ஓ- ஜ-க-ா-ந-க-ா-ய- ந-க-ஃ :

ஓ- ர-வ-ர-க-ா-ய- ந-க-ஃ :

ஓ- ர-வ-ந-ப-க-ா-ய- ந-க-ஃ :

ஓ- க-ய-க-ா-ய- ந-க-ஃ :

ஓ- க-ஜ-க-ா-ந-க-ா-ய- ந-க-ஃ :

ஓ- க-ர-வ-ர-க-ா-ய- ந-க-ஃ :

ஓ- க-ர-த-ப-க-ா-ய- ந-க-ஃ :

ஓ- வ-க-ா-ய- ந-க-ஃ :

ஓ- வ-க-ா-ந-க-ா-ய- ந-க-ஃ :

ஒதி மா-கு-மா-கு-ந-க-ா- க-ப-க-ா- வ-க-ா-ய-ப-த-ஏ ।

க-இ-ய-ஏ-ஏ ஓ- ந-ம-ா-க-ா-ய- ந-க-ஃ : ஓ- ஸ-வ-வ-ந-க-ா-ய- ந-க-ஃ :

ஈய பூர்வாதாடியேடு வாழுவதால் குறிசென்

ஓம் காநிராய நடி: ஓம் அகநினாசிதத்தடிய நடி:

ஓம் விஷ்ணுவு நடி: ஓம் பூர்வாண நடி:

ஹுமிவிளாயா ஓம் வந்தாபரிவாய நடி:

ஸாராதீ

ஓம் சிதைநாய நடி: ஓம் யஜாவெடாய நடி:

ஓம் ஸாவெநாய நடி: ஓம் கயவடுவெநாய நடி:

ஓம் வெநார்மிவெபெஹார்பெஸ்தெஹா நடி:

வாராதி: ஸாராயிராமுபாய் பூர்வாண நடி:

வாசை வாமுவடாலி திங்கா உங்குரதிநு ஸஂவாடிங்!

கறுவாஸ்துபொ:

ஓம் ஜயாய நடி: ஓம் விஜயாப நடி:

தந்தைக திட்டுருவிதா

ஓம் வராண்ய நடி: ஓம் உங்குராய நடி: ஓம் வாகிய நடி:

பஷ்டித்தாகாரை ஓம் கந்தாய நடி:

ஓம் ஸதிதைவாயிவதி திஹாராய நடி:

வனவங் ரயிலை தெவாநு ஸஂவாடிங்!

தெவீராதீ

வாமுவடுவக ஸாங்கிரைந பூங்காங் வாண்யாஹ

ஐருந ரூங்காங் தெவீராதைந காங்ஸஜைநாஹிவிங்!

ஓம் ஸங்காவநாரைய நடி:

ரய்பூஷாதாரியுடு

ஓம் காரீஸ்ராமெய நகி: ஓம் ஸாவாநாமெய நகி:
 ஓம் சுவீகாரெய நகி: ஓம் மணாலுக்காய நகி:
 விளாமெய நகி:

உரிதி: வாசிலி ஶக்திரஸ்யுவாயு^ஈ பெஷந்த ஶிவத்தோ
 ரய்வு-அஜாவக காய-^ஈ தபெயேவ மண்சா ஸாலு^ஈ
 ஸ்யு ரய்வு-அஜாதிகங் யாத்ரா ஸாமெத

உதவெஸ்ராம் சுமங்கப்பது ஸங்வெழு^ஈ வஏஷாங்க
 சின் அக்வா மூராயு^ஈ நாநாவாடு^ஈ மது அாஸ்ராதி லக்க
 வீரா-நாதி விலை ரயா ரெ^ஈ ஸா^ஈ மூக்குதெ^ஈ
 யாத்ரா தாதிகங் கருக்வா தெவங் ரபோவரிட்டா^ஈ ரெ^ஈ
 சிவாராமாதோவு^ஈ தெவாதெ^ஈ ஸாநாநாய^ஈ யாகங்^ஈ
 பாஸ்துபொஃப் வெவக்காமரன் வ-அவித அாஸ்ராதை^ஈ
 வெவக்காம ஸாநாரா ஸாது^ஈ மணிக்கரஸ்யு^ஈ வெவிதம் தா^ஈ
 யஃ மூஞிந்காமலை மீதவாடு^ஈ அலையாது^ஈ அா^ஈ பெக
 குத்தி ரபோதவ விலிஃ।

ரய்வெங்கடவித்தெய கிஂகத-வு^ஈ திது^ஈ சம

ரய்பாநம் திவாகாய-^ஈ குவாபாம் ந காநாவந
 ரயாக்காது^ஈ மலைமெத-^ஈ ஸங்பூஷாதெ^ஈ யாநகாஞ்கெ
 ராவ்து^ஈ ஸ்யு ஜீயதெ ஸங்ஹஃ ஸங்ஸாநாவம்^ஈ தா

வ-அுப-வத

ஸங்ஸாய ஸாஞ்சி: கத-வு^ஈ செஸாயிலு^ஈ வதநாதிநிஃ:

“ சாக்கெடு ட்டி தெவெஸ் திவராமூர் ராமாதூரை
ஸ்ரீவிகாலிஷ்டாவாராவு செஷஷன்ட் நமெதூயிங்
நிதிஹாரநாயகவாவங்கெ மத்தாதெளை வத்தெத் ராஜே
திஜூர்நாலைபெய் பூதெத் தது திவாஞ் தியட்டியெக்
தீட்டியாதெந யா வாழுவதோ காந்தநோ ஸ்ரீமாவுரைக்
ராஜங்குபூநாண்ண க௃குவா யாதூ ஸ்வந் ஸங்யாதம்
நிதூரெநவெந்வங்யாதம் காய்டாதெநாதி திகாந்தநோ
கியூர்நபஜிதந் கிதா ஸ்ரீவாழி க௃தம் யா
தெநவெந்வாதெந லியாயாய் காவீட்த ஸ்வநாதிகம்
யதெதெநாதாவு தம் செஷஷன்ட் க௃குவாவுரைகாம
பெதெ
உஸாவி தா தீரகுபெசுக் லாதெநாராஜியாதூரா
கவதாய்டாதயிக்குவாதெந செஷஷன் வாழுவதாவரைதெ
கவரோங்கிஶஶகுபெவக் வாழுஜாங்க௃குவாவுரைகாதவக
தெவெஸு ஸ்வநந் க௃குவா தெவெந்வா லிதெவா அ
காமஶாலா மூலியூரை வாஜா கஹாலிக்கியா
வியாய வாழுவதுக்கீர்தா காஞ்சி குதியாநமொ
ஸாஞ்சிதெஹா லிஶாதெஹா க௃குவா தெவல் ராயவு
தா ஸங்குரவுவாழுஜந் தது லிதெநாநாவெநாகந் நமெக
கதெந்வா ராமைபெய் பூதக் க௃குவா நிதூநாதாதிகம்
வெஹாதெ ராயகீக௃ஷ்ண ஸ்ரீவிகாலிஷ்டா தம் வாநங்
குரோவு ததிதெயாதம் காய்டாதெநு வாரோதெ

கங் கெளதாக தீயடிலியி:

தீயடி விவசாஸு வழிவடவூரம் ரஜிஞ்சும் தீயடோ
யடி கிடைவு தெவாராஸு தேயாமுலைஸு அ வழிவடி கெள
தாக்கி தெஜி, பாநி: தீயடோம் கெளதாகவையுநம்
வியாப மாஸ்ரோநியால் தழிவெடி தீயடோயி வாஸநா
யடி தேயாமுலைந வை சாதி, தீரோ வதெ
உடிராந வா தீயடோநம் ஸங்பூரூ தசு முவா
க்ருகா மாதிராஜிங் வியாப தசு ஷாலிம் அபி கிடை
கலூ வசிடி தேயாமுலை வழிவெடி வை து
வதெந்தாக்காதியாக நவகாங்காநிஞ்சுஸு பாண்டுமீம்
வாயிக்கா தேயாமுலை ஸங்பூரூ காங்காலியூ கிடெநா
நாதீம் பூர்ணாதி தின்கா நாமா யானா நாதீகா வாரஸுதீ
நாதீ பூர்ணா நாமாவரீ காவெரீ தாடிவண்டிகாஸு நாதீ
யடி நாதீ பூர்ணாதி நகோந வை வாஸநாகியி: ஸங்பூரூ
நாதீ: காங்காலை திருமுதியிவிசு திருமுலைந
வை தீயடி கிடை பூர்ணா தீயடி கெவதாராவாகு
பெதே ||

இம ஒலி நாமெ யானா நாதீ வை வாரஸுதீ
வினா நாமாவரீ நெவ காவெயடி து ஜாராயெ
வாநியிலவ ஸங்கூரூ தீயடோயடி தீதி
நாவெராஸும் யாவக வாதீயடோ: வாவ கெவங்கா:
உடி: காராந்தோரஸு குஹுத அயநாகிகா
தீயடோம் தீதி ஜெயம் தத்தெ தீயடோவரெக
தீயடோம் விவெற்றன தாங்கா தீயடோதீ ||

வனவங் தீயடி வஸங்கு ஹெ தப்பாக்டினம் மருவாதிலிஃ
வஸங்கு ஜூ தீயடி சியெ மூக் பரிரவர்க்கெழுண்
தப்பாக்டினநாவமாஹெ தப்பாக்டினம் செவாத்தாவே வஸங்கு
மங்கார வஸங்யாதம் மூக்ஸாகம் மூலிசெதா ||

- தக்கபுளைணவுநடவடிக்கை

“ தவங்காம் ரஜிந்தாம் தீயடாயடி உதவெச
தப்பாக்டினபெயாஃ

மூக்குத்திவரங்கெய்யா மூக்கெவ தக்கநாத்யாக
தீயடாயிளாவநாயடித்தா தீயடி வஸங்கு மூவெ தத்தெடு
கீண்கெ செநாத்யாலிசெ காவீட்த வஸ்தி அயம்
வனக்கு சுபாக்டினம் வஸங்கு வஸங்கு தத்தெறு தக்கநாமகாநு
வஸ்தி வஸ்துாதி வஸங்யாதாநு விந்துவஸ்துநு

ஏஞ்சாதவகை
வஸங்கு ஜூ சியெகாங்கெலதா யஷ்டாகெலவீ சிரெநாந்தீஃ
வட்டிவாக்காஞ் காங்கெலத்தா மங்மாஞ் யஷ்டாநாகிவி
கீட்டாம் வ வஸங்கு வஸ்துா விஸுஏ செநாத்வரீ கவி
காவெரீ தா திருவண்ட்டு மூண்வாகெத்துஃ வூநாதிலிஃ
நகீரகெஞ்சாவட்டுபிக்குாய் வஸங்குபெரெதெ வீப்பாக்டினகம்
தீயடி தெந வஸங்குவிஸுஏ வட்டிஜெய தீயடிகெவதாஃ
தாவீட்டு வஸ்தி வஸ்துாக்டு வஸ்குா சாக்டுாநிதா

மார்க்காஃ
மூக்ஸாக்டிங் கபெத்துநுங்கு வட்டிவண்டாதவலியிஂசு அண்டா

10-வது பாடம்.

அடிக்கண்டாகும் விபி

“ கூய தீயடிரெந சூருவா வாழுக்கெமரசி வேலிலூரை¹
 மாநாநஞாச 8ாலூரநகிணைபே 1 ஷணிய அயம்
 வொளிரூலெந்தாரமே, வ அங்கு வென்னுறுக்கெவிவா
 அடிக்கண்டாகும் ததி: காய்டாகச் பூராதிவாழு
 ஸாம்ரெ

2 வதாவது யெ ஷணிய நாம் திரெஸ்டு: பாடிவெடு:
 பரிலூரதெ

வாக்குவிடு வெ தூராடிமும் ஸுரசி தாடிவெடு
 ஷணிய எலுவா
 குலாநாநா நவகம் ததி: வாடிவெடு குவாமுவெடு
 8-வெயும் வ திரெதாக்கீரீ 8-திரெ ஷாவபெய ததி:
 நவவகிவெடு ராமங்குதூராடிமுவும் 8-வெயும் தா
 விழுப்பு போகிமடு திரெவட்டா ஸ்வத்துகாதிளாவ
 ரெவடு யெலுமுவகெ தது 8-வெயு வ திரெயெவ வ
 ராண்டாமும் வாஉயெத்தாகச் பூராக்குயெதுவுஜாமுகம்”

1 ஷணிய அயம் - தூராடிவெஸ்கம் உடுமுவு
 ரெவெஸ்கம் ।

2 வதாவது ஷணிய அயம், குலா, உடுமுவு,
 கெர்ஜாம் உதி 80-தவும் ।

“வாரிதொலைவுமாலை கொலேதூதுவி யாக்கு^{கி}
வாழுவதை நடவடிகாம் தயாறுதெயை வாழுதலீங் அ

கொலை எனதெதெ கொலேதூது ரஜநீ^ஈ வாராண்தயா
தாவை முலம் வாயாதெலெயதை வீதிதாதாகொலைக
மக்ஷீஸாநகொலேதூதை மாநுகளோலைவாலை தாரை
மலைதை தட்டுக்கிணை செனுவ மாநுகெதைமல் தட்டுத்தரை
காங்காடித் தையை செனு தக சூருஜாதை நூலெதை
குதீதை”

“தனுதீபாலைமுதிருமெதை ஏதுமாது வாசந வாழுவட்கை
குவநம் புதுதீபுமுலை 80 துநூலை வாராஸாரா
ஜோக்கியுபெதயாக வாழுவதை வைக்கும் தெய்வை
காங்கை மாதை தீபாலை பூதீநாஸாதீ ததி வாரா
வாழுவட்கீஸாநவயுதை உநூதீநாலு வங்கு
வாழுபெதை”

உறைவுமூலகுஜா

“ஏதுமாதீபாலைமுதிரு தலைநு தகுதுயம் நூலெதை
ஸரிவதகுாலிதொ வாஸாலை நாதுதகுாலிதொவிவா!

வீய்தீபாலைவுமெதை ராமதீபாலை வங்குவாஜையை
வங்குமெதீபாலைவுமெஶக்தி காஸாராம் பீவுமெதை ஸரிவம்!

பதா || உறைவுமெதை வாதீஸீம் வாதீஸம் பீவுமெதை
யைகா! நாலைவடிகாலி ராதீஸுதீகாந சூருஜாலு

வாழ்டால் வங்குதான் நிர்க்கணால் வங்காரோ
வங்குது அப்பவியி ।

வங்கிதாகி சூஜாரெலூர் யசைது-அவடாலிதஃ குருதீ

ஸஹரீவ-அஜா

“தாதாதாவணி கெலு அ ஸஹரீ வங்காவபெயத்தக்
வொண்டினால் வங்குமாரெ ஸஹரீ அக்கணாலிலி:
வெட்டுபெய அதிது-குண வாட்டாரீலிலிலுதக்:
தந்துபெய ராத்ரீவாகமு கீலெலு வங்குவெக்குதீத
பூரங்காதிக் கா-அ-கு-பெய அா வா-அ-கு-பெய நவங்கு
ஞாநு

கூவிவாவாக்கிநா ஜாக்கா மூவாக்கா மூவாக்கா வாவாபு
வங்கு-கு அ விசௌதேண யா-அ-வக்கிலாலிலிலுயா
ஸஹரீ வங்காவபெயத்து-குரா விநாக்காநயா-தெ
ஞாநா

பூரங்குதாக்கிநா மூயாக்கு தாவுபெயக்கு-கு
ஒது விதிதிலூத்துண அதியாக்கு தாவுபெயதீத
தானாக்குவணா களாகா: காவுக்கென வங்குக்கிலிலாக
ததொவாக்கிலாகமுய பெராக்குபெய ஜீலவிநா-னி:
காக்காரிலு வாட்டாரீவா யாரமிகா அ தத்தெர
காக்காரிகொகாவபெயத்து-கு வொவிதவங்குக்குயாவா-கி
ஸஹரீயெபு விநிக்கிவெபு ஸஹரீ கூனெ நிலாய அ

நந்திதான்கு செல்லேவ தாலையெ அ ததஃ வா
உலோடுவமலை செல்லுதா விடையை ராஜநீந் ததஃ
(ஷரிதெட்டுஶரீரகொல்லு கவட்டுகிறென வசிப்பிதம்)

குஹாடுப ராட்டு யணிகாம் வைவட்டுலக்கண அக்ஷி தாம்
நாஸுவாட்டுமாளி காம் க்குவா யாரீவட்டாது பூரவாரம்
கீர்வையாமணிகா ஹம்பெலூ கீ-ஏவாலம் டாவபெயாட்டாராஃ
ஏந்தீவீக்காசிடாவாலம் ஸாவி சௌகெகாா மி வைங்குவெவி
* ஹக்கூத்துாவி கீ-ஏவாலவாகெத வெங்குவையெக

குதீரத்

த வு-அண்டு மாஸுகெதமெந கா-ஏவா தி: கா-ஏகா
ஆ கெவைய
கிழுயிக்கா அமிரண்டு வெக்க் காக்கூது கீ-ஏகுதஃ

“கா-ஏவாக்குதுதா வெங்குவை அதாவெங்குவார
வாக்குவைகாம், ஜவிக்கா வாக்குதெண பாரிவாரக கீ-ஏ
வட்டநி, நியாய வாரா டாகெதாக்கு: பாரித்துாகுபம்
ததஃ।

க்கு யாகமின்னவா பு-வியை, கெங்கா-ஏங்கம் வாகி
காக்குபா வெங்குவாக்கு, தாநுவையை வெங்குவா
கா-ஏகாம் கெங்காக் கூலிகாந்தரை வெங்குவை, கா-ஏ
வக்கூணா மாத்து ராஜநீ வாக்குவையிதம்।

* ஹக்கூத்தி - என்பது இவ்விடத்தில் திருவாசகத்திலென்ன
பொற்சன்னமாம்.

“உலகுமேற்கூட பூவிலூாய் வெண்டியு அ நியாய அ வெங்களுக்குமிழும் தகதாக்குரெநுவுவெய்க்”

கிட்டுமலிங்கம் சுங்க-ராட்சுக்கூர், வசாநாதவெஸ்ரவ்
ராய் திருமதிராய் பரிவரைக்கூர் மக்ஜிந்தாபுர
வெட்டு வாழின்டீராம் ஆவயேத் ।

வாந்தலு தங்களைத் தழுவ கட்டாக்கம் செய்து கூடிருவதே

கால தீவிரமாக்குவதற்கான விபி:

செலு செலு கிடார்ப்பாக்டம் திருமாலுக்கும் விதம்
 தக்க காலை மாலைவதி கிடாக்டீ பூயாதாலிலிருநிதி !
 வைத்தொடு வஸ்தோப்பாக்டம் மணிகாப்பாலுப் பூயாக்டம்
 பாரசுப்புக்குவினை செலு காஜதேநுங்கள்ளியா !
 தீயடத்தீரா வஸ்தோவாடு ஸ்ரீயு ரீக்லாந்திரன் வராம்
 தத்தீரகிணவாதெளதா மூணிய அதியம் கூரா,
 பாரங்குஷம் வெராக்கணம் கீக்கு செலுதா மூவநம்
 வைதநம் நவகாம்ரெஹஷ்டா கிஜிரெ சரிவ கிடாவிகாம் !
 தத்தீ

குஊரபெட்டா பிஜிந் காய்டா தீயமாடுவது வளிகிதம்
பெி தசு வைவைப்பிஜிங் ஜநாலக்கி வளிகிதமா்।
வாதகாரிசெடு விட்டிராவுக்கென் நிடிட்டாகா உவவனமா்
இதாவு வைவு தீயட்டாநி வ,விஶேஷங்குமியம் தகம்।

ஒத்தி போதியோதுவலியில்:

11-ଲକ୍ଷ ପାଠମ்

பாரதாங்கள் விவேக விபி:

மார்ச் : நிதி வகுக்காதி மரிவுவதனாவர்ணாக்காக்காது அல்லது ஜெப் வசிவட்டு ! வகுக்காது வகுக்கா மூத்துக்காது மூத்துக்கா, காஷ்டுவாலி கூயாலி போன்று !, பாகுவ தீவ ரெந்து வெட்டுக்காதிகால் விழாய், வரியிலில்லை ராஸ்ஸு ரத்வா நாக வெளின் விழாய்.

“80 கு மீண்டும் கிழாவுமீண்டும் வகுவிமீண்டும் வாடாஸரிவ
பல்லத்தனா சியாகிடுவ வரிப்புண்டு தாழ்வாடுது”
இதி வாடைகளூடுகூட ஒவ்வாக குறிஷும் கூடாடுவ ஸங்பொ
சி), ஆயஸ்திர உமாதீஷு-கூவா, வெள்ளாம் தொர்
-னவு கூடங்கூட நெவாங்கூ வருத்துகின்றா அவஸு
யாகிறா கூடங்கூ பரிவங் வல்லநெஞ்சு கிவி பூராந
கூடங் வயடுதெந்தாம் வங்பொசி), பூராந கூடங்கூ
சிவங் வெவாவுவாகிரோ ஸங்பாசிஜி),

୪ କେତନ - ପା ।

ததி: யாம காங்காவிடெடுகாய்து அதீப வாஸுர்
வாடிபெ இ-அதிவெஸுராமெறு வனநவு வனாசிரிகாதி
கம வங்காபு), யாராக்கி வெப்தம் வங்கலு), சிவா
மெறு யாமகாங்க ஸாவநாய்து ஸ்ரீணிதம் வியாய
இ-அதிட்டிரெவெஷம் பாமயாறிலூ ஸிவகாங்கம் வயடுநீ.
விடெடுபார காங்காங்க உட்டுது), ஸிரவுபிரோவு,
இந்தவராஜுவாக்கிதம் யாரி பூத்துக்கிணம் கருகூர, சிவா
மெறு ஸ்ரீணிதேர பரிவங்காவு), வாணுகாநம் வன
நவு) செஞ்சுக்கணம் கருகூர, சுந்துவாமெறு ராமுவடு,
பாகுவத்திவள தகூர, மூயாந காங்க ஜிருந சிவல்,
வயடுநீ தொப்பெந விண்ணிகாம், விடெடுஸ காங்காஜிரெ
ஸ்தத்தாந்தாந்திவிது), மஹு வனாசிரித வப்பா தியி
வயடுத செஞ்சுராதி விடு | பூதி திருவுரைத் தொட்டிலாத
கெந லாய்து வங்காவு). வாவந குறெஸா திரெக
ராவிவிது), வலெஞ்ஜ பரிசிருது), வஞ்சாமாண சாஸ
காமரதிவிராமம்கருது), ய-அவதிப தாநாந்தாநம் இந்து
மெலித்திரெவது), சுந்தாவெய்தேன சு தகூர, சுவாண
வ-அசீகிவி கருகூர, ஶாலீநம் வாச்வாநம் கருவ
ராநம் மாநாநம் இ-நாநம் வலெவட்டாவந்தம் வாஹிதம்
ஸாத்தாமெறெஞ்சிதம் சிஹாமெறெவது), வனநவதெடு-
தகூர, வாந்தம் வலெவடு), பூதிவது காவி-நாவடு) தகூர,
வனந வெளாமாவிகோவெத தாநாவெ-மும் வா
வடு) | ஜவாநம் வங்கெ-முஜயெத |

ஒதி யாமெஸா காங்காவிடெடுக வியி:

உண்டாது விபிஃ

உண்டாது சொல்ல வியாதம் வா காய்தாது |

கபி 84வான் வா-சோதந அண்ணாமயம் பூவிடு |
விடுவாமெந ஸகலீக்குது), தெதி-தெதி ரவு-து
வங்காலு), வா-சோது வாண்டு-து), அண்டாய்தாவா
மநாதம் வங்க-து), விடுவாமநி விடுவு), வாது
ஏதாவது-ாணி ஒகுா, விடுவாமம் வரிதங்க-து),
பு-வதிவதெநவது-ாதிகம் ஒகுா, ஜெ ஸங்க-
பெது |

- சொல்ல வந்த யாயாஸ்தி உண்ட கீ-கு இந
உாகுா, உ-கு-கு-ாதிகம் நி-து-து-மு-பு-வ-து) |
- “நி-து-மு-பு-வ-து-து-கா-நு-மு-து-து-நா-யா
நு-கு-நா-யிகம் கூ-தம் கீ-நா-கா-பு-வ-து-து-து-நா-
தெ” உதி பூ-ய-து-பெது |

த-து-விற-ரங்க-விபிஃ

யாமஶா-மா ஸங்கு-த உண்நாயி கா-மெந கி-கு-த
கி-விவிசு), ஸங்க-கு-து நி-து-மு-ாதிகம் ஒகுா,
சரிவிகாயா-ம வெட்டு-கெ வா ஸரிவிராவு) த-ா உண்கம் |
வது-ாமாண்ஸங்கம் உய்தா-ாதி ஸங்கமதம் |
உது வா-கிர ஸந்தெ வாது) வொந்த விவிதம் |
ஸவ-து-மா-மா-வந்த மரிசு-க ஜெதெ ஸங்கம |
த-தெ நி-ம-து-பெ சு-தி-து பூ-நா-கந்தினு) கு-தெ-ன வு |

விஜயாநம் வரைந்தியு தீராஜிநாதிகங் தகஃ |
 ஸவாநெ ஸங்புவிஸ்ராய ய-அவத்திகங் தகஃ |
 ரதநவேஷும் டாவயெதபா தீராஜிந சிராவரத் |
 ஒதி உணர்நாதவலியிஃ |

12-வது பாடம்.

தொகவரதவிலைச்சுநவு-அவ-குவ-டு பிழாவரைநாமணவியிஃ
 செளர்நாதவலியிஶ

“ததவாயாந வ-அ-ஶா-தெ உ-த-வெ-ஸ-ர-இ-ஈ-கி-த-
 வ-வ-ப-ா-ஞ-ா-ர ஸ-ய-ய-க-த- வ-வ-த-க-வ-ஸ-ர-ய-ா-த-
 த-ய-ய-க-த-ம-ந-வ-ர-ய-ா-த- ச-ந-வ-இ-ம- வ-க-ந-க-த-
 வ-ர-ா-ம பு-த-க-ந-க-ய-ா-த-

பு-ற-ா-தி ஸ-ந-வ-த-ா-ம

வ-அ-ஶ-ா-ந-க-ா-ம ய-ல-இ- ட-க-வ- வ-வ-ஸ-ர-ஜ-த-

ச-ா- வ-ா ச-ெ-ள-ர-ந-ா-த-வ-க-ா-த- வ-வ-ஸ-ர-ஜ-த-

“மொவ-ர-ா-ந-ா-ர-ா-ந-ய தீராஜிந வ-ர-வ-ா-ம
 வ-ர-வ-த-ா-த-க-ங க-ா-க-ா பு-வ-வ-ஸ-ர-ா-ம-ய-ம த-க-ஃ
 பு-ங-க-ா-த- ச-ந-ா-ப-ா-வ- வ-வ-ஸ-ர-ா-த- ச-ந-வ-ர-த-
 ஸ-ர-ா-த- த-க-ந-க-ந- வ-ா-ந-வ-இ-ம- க-க-ந-க-ந- க-க-ந-
 வ-ா-த- க-ந-க-ந- வ-ா-ந-க-ந- வ-ா-ந-க-ந- க-க-ந- க-க-ந-
 வ-ா-த- க-ந-க-ந- வ-ா-ந-க-ந- வ-ா-ந-க-ந- க-க-ந- க-க-ந-

“ இலை தங்களையிடதா காரமென்றனவு அடியா
வளக்கவிந்தனவிலை ஶாமுகம் தட்டு முடிவை வண்ணிகெஸராம்
காட்டுத்தரை வ செர்வீன் வெள்ளநினை வங்பொதாம் ”

பாண்டாகம வந்த மறு) பாரமூராம் வருஷ வெஸரா
மா ஸவநம் கூர்க்கா, சரிவாக்கூர் வாசிவட்டவ தெவதா
நராக்கி), வகைநூராம் வங்பொதுக்கி, செர்வீகி வாசு
வட்டவதும்வருக்கி, வாசிவட்டவஜிஜம் கட்டுவு வங்பொக்கி,
வருஷத்தாய்தீர்த்துனை புராநக்காமம் யூக்கிடுவெ
காஷ்டி காங்காநி தத்திக்காவு காவிவிசு, மங்காலி கி ரக்கி
உடு), ஏடு பழிப்பும் ஒக்கா, கீஞ்சாநம் திருவெ, வாசு
அங்காலி கிருக்கெட்டா உக்காத்தாம் வங்கி ஒக்கா, விவர
கேத் ।

கால செர்வீதாட்டம்

செர்வீ வங்காடுபெய் தட்டுவது வீந்து குருதயாடதா
மாநாம்
புருஷுகாத்திர்துனை புருஷம் தாடுபெக்குருதயாத
உடு விவிதி கீர்த்துனை விதீபம் தாடுபெக்குருதயாத
குருவுகெதெத்திர்த்துனை தபுதீபம் தாடுபெக்குருதயாக

ததெதா வாதிகாம் மாநோராக்கியா செர்வீ ஸ்ரெயு
கிலாப, மணவதாலி தாரெலே தாடுபெத் ।

தத்வெவட்டு வாதுவாரமூராம் யூக்கிடுவதாயடி,
வட்டுவூம் வருஷம் சரிவாக்குவு கிருக்கெட்டு வங்பொக்கி,

ରେଣ୍ଡାର୍ଟନା ତଥା

ஸ்ரீவஂ புண்டிலிஜ்ஞாவு சுநாஜ்ஞா பூர்ணமே
கூ-ஏ-ரா-ஃ-

பேர்மாணவிக்கரை முடிக்கூர் தனி எவுட்டுக்கயாண்தும்

ஒன்றைத் தவம் பூத்ததுவும் வைத்திருக்க வேண்டுதல்

ஸ்ரீவිකාර්තිගා රෙඛුවේ වා ලංකාගොඩු) තැම යුතු කිරීම්

ஓவர்யா குடும்பத்தை விவாதித்துக் கொடு யான 80 |

ஈடுபாடு கூடியாகவே ராஜைந் வாண்மீறைந் ஸங்போதம்

வட்டிவட்ட ஸம்பாதம் மனுவரை வகிக்தம் ॥

விகா விலைகள் வட்டம் வட்டத்தோடு மூலம் சொல்கிறது ॥

கியராட்டுள தா விரெங்க வைதார்டிவ்!

வாட்க்குள் குரிசெனவ வாறும் வரிதலுத்:

கிளாந்பேரிக் 8

பாடுவதோ பூர்வாகி விவசைநாம் ந குத்
தெனக் குறையதோ ஹவுதெநாகி அலை, சேளாங்காமைநாம்
எனின் வட மகிழ்ச்சிதாம் வீபிகாம் பாவிடா,

“த-கி^னபோடுவது வஸ்யாகும் திசாதால் விடாவதும்
கீள்காலுக்கு வருவது விடாவதும் என்று பேசுத்”

நெடுஞ்செழுதூர் பாம்பாநாதன் வெளின் தக்கா, விவரப்பீஜி,

தனு “ஈடுதப்பேத விஶாவாதயீடு யாது”

“நெடுஞ்செழுதூர் பாம்பாநாதன் மாண்புவிடிப்பிழைத்”

வெளின் ஸம்மாநம் யாரவாநம் மாண்புவிடிப்பிழைத் தனு வண்டார
நடவடிக்கை யாது “ஊர்” காரெண் விவரப்பீஜைத் ।

குவர்யாய்துல்லா வாசிகள் நான்கு அடி பூஷாநா ।

குவர்யா, ஸம்மாநா துறைத், நடவடிக்கை ஸம்மாநம் குவர்யா
பூஷாநா சிவாகுரு தாவாகமி த ஸவாதிவாநு விவரப்பீஜைத் ॥

குவர்யாய்துல்லா தவவிலிஃ

“கதும் வாம் பூஷாநா குவர்யாய்து உதவும் ।

ஸாக்ஷிராதவுக்கு குவர்யாய்து உதவும் ।

ஸிவ ஸவ மார்த்தா தூதி கத்தோவிதூதாவாரதும் ।

குவர்யாய்து வாடுகையெப்பதூர் தூதாகுமிடி யந்தாநா தூதும் ।

கீக்கிளாம் ஸாயகாநா தூது பொயக்கநாம் ததும் வாம் ।

வாநிவாரக்கிளாவுராநாம் சிவக்காய்துநாநாவத்துநாம் ।

அதூராதி தக்காணாதாநி தாவுபெறு யாகு ॥० ।

குவர்யாய்து நவாஸுப்புவதி ஜூஸாத்துவும் வாஸுவும் ।


நடை வா சிவிகாயாம் வா ஸகோராவு தா தெரிகும்

முகுவாயிராக்கெறெஶுவ பதாகாதிழுக்கெஜ்ஜூம் ।

நாகாத்திவாவலீசியா நாகாவாரெடு ஸ்ரூபெனஸ்ஸம் ।
 வாஸ்டுயோ ஸ்ரூபூ மணிகா நாக்தமிரெதைட்டிரா
 ஹரெரா : ।

எராம் புதுக்குறிச்சை நாக்து வெவ்டோமுகார சொனிதம் ।
 யாவிலித் துரெனைவ தத்துவம் வங்புவெஸு வ ।
 வூராவூரா நூழ்க்கெய தாங்கிவலை ஜிரெந்வஸம் ।
 வெவ்டேமூலவெப்பாது தோவாய்டுவெஸுா தவம் வரெத ।
 விஜயம் பூர்ணாம் பூரணம் கூராணம் கேமூலம் ஶாமம் ।

ஒ தி பரிவதிர ஹாதவ வங்பு உம
 விபிவெகாவு : ।



பிழை திருத்தம்.

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
ii	20	ரிக்கை	ரிகை
iii	21	யென	மென
1	11	தீயட்டாங்கார	யாழாங்கார
2	8	ஸ்ரீவி	ஸ்ரீவி
...	14	சூராதின	சூராதின
3	20	வாங் மங்	வாங்மங்
4	12	நய்தா	தாங்சுக் கூ நய்தா
5	8	பூய்	வீய்
...	12	யாரெ	யாரோ
...	17	துமாடு	தீமாடு
...	20	தீமாடு	தீமாடு
8	16	கூவ	கவ
9	5	கூவ	கவ
10	1	ஏஞ்சோ	ஏஞ்சோ
...	12	காத	காத
...	15	வாவி	வாவி
...	16	தீமாடு	தீமாடு
12	4	உங்கை	உங்கை
...	11	பூர்ணி	பூர்ணி

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
12	13	வீஜஂ	வீஜஂ
...	18	உதிஃ	உதி
13	4	தொகூரை	தொகூரை
...	11	வூஷ	வூஷ
...	19	ஒங்க	ஒங்க
14	11	தெநயா	தெநயா
...	12	(ஸாவ-ஶீஸங்வ)	—
15	9	வூஷா	வூஷஂ
...	13	நாளை	நாளை
16	13	ஏஷ	ஏஷ
...	20	காஷ	காஷ
17	8	ஏஷ	ஏஷ
...	11	வெறாங	வெறாங
18	16	நவ	நவ
20	7	நாயா	நாயா
...	8	வஞ்ச	வஞ்ச
...	17	ஸக்தி:	ஸக்தி:
...	...	ஸாங்க	ஸாங்க
21	17	வ-அழங்க	வ-அழங்க
...	20	நாயா	நாயா
22	16	தாட	தாட
...	19	தாட	தாட
23	4	தாட	தாட

பக்கம்.	வரி.	பிளமு.	திருத்தம்.
24	1	உண்மொலூ	மொலூ
...	10	தைடெ	தெடே
...	11	நெய்ட	நெட
25	20	ஏடு	ஏடு
27	14	கரண	கரணி
...	17	ஸாஞி	ஸாஞி
28	7	ஸக்தி	ஸக்தி
30	19	யியு	யியு
31	20	தாங்போ	தாங்போ
33	23	வளி	வளி
36	12	ரீஷுப	ரீஷுப
...	13	ஈடுசு	ஈடுசு
...	17	ஈடுசு	ஈடுசு
38	3	நானு	நானு
...	4	ஏஜ்சு	ஏஜ்
...	9	ஏஜ்சு	ஏஜ்
...	11	ஸாய்டா	ஸாயாதா
39	6	ஊவு	ஊவு
...	7	காது	காதி
...	11	தரி	திரி
40	8	வவவி	வவவி
41	3	ஈடுவோதா	ஈடுவோதா
...	20	ஸாஸுள கூடா	ஸாஸுள கூடா

பக்கம்.	வரி.	பின்று.	திருத்தம்.
42	10	வெந்தை	வெந்தை
...	11	மாஸாங்க	மாஸாங்க
44	3	ஸ்ரீ	ஸ்ரீ
...	19	வலி	வலி
46	7	நாஜிதூர்	நாஜிதூர்
48	4	கவீ	கபரீ
49	17	ஹுவட்டு	ஹுவட்டு
...	19	ததீஸாநா	ததீஸாநா
50	15	ஐரை ச	ஐரை
...	...	கனாவ	தனாவ
51	3	தீயடிதீ	தீயடிதீ
...	5	காாகா	காாகா
...	10	சுவகு	சுவகு
...	23	ணாய்தீ	ணாய்தீ
52	21	ரெந்திதீ	ரெந்திதீ
53	8	ஷந	ஷநவ
...	17	விணு	விணு
58	13	நீராங்ஜ	நீராங்ஜ
63	8	துறப்	துறப்
64	15	நாடித்ருவா	நாடித்ருவா
...	20	ஸ்ராக்வா	ஸ்ராவா
66	2	உயறாறாய்தீ	உயறாறாய்தீ
...	21	யநாய்தீ	யநாய்தீ

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
67	5	ஸ்யா	ஸ்யா
...	21	தழிநெ	தழிநெ
71	1	ஸங்க	ஸங்க
...	11	உயா	உயா
...	12	யிக்வாதஂ	யிக்வாதஂ
...	20	யெ பூதஃ	யெஃப் பூதஃ
72	6	இ, தீரை	இதீரை
...	13	வண்டிகா	வண்டிகா
...	15	ரெஹ	ரெஹஃ
73	4	ஸாந்த	ஸாந்த
76	1	தாநு	தாநு,
	15		வரிக்கிமேல்
			“திருயங்வெள்ளதா
			ஶாம்ருண திருதீயம்
			தாநுமெய்க்கு ஓசு”
77	14	வட்காங்	வட்காங்
...	15	வட்காங்	வட்காங் ;
...	20	ஊாந்து	ஊாந்து)
78	22	ஸா-ஸாங்	ஸா-ரெஹ
79	8	ஸ்ரிவ	ஸ்ரிவஂ
81	4	ஓரெஞ்சு	ஓரெஞ்சு

விளம்பி-விகாரி-கு இரண்டுக்கு சிவாசாரியார்கள் வரவு

	கு.
1. ஆ. சிதம்பர பட்டர் பிரான்மலை	3
2. சொ. அகஸ்தீஸ்வரர் குருக்கள், தேவகோட்டை	5
3. சிவசப்பிரமணிய குருக்கள், தேவகோட்டை	1
4. குப்புசாமி பட்டர், காளையார் கோவில்	1
5. சுப்பிரமணிய குருக்கள், பழ. செ. கோவில்	1
6. கணேச பட்டர், தேவதானம்	1
7. சுப. சந்திரசேகர குருக்கள், கண்டதேவி	1
8. சுவாமினாத குருக்கள், ஆளபிறந்தான்	1
9. சு. கிருஷ்ண குருக்கள், பிள்ளையார்பட்டி	1
10. து. கணபதி சுப்பிரமணிய குருக்கள், சுன்னக்குடி	2
11. முத்துச்சாமி குருக்கள், குன்னக்குடி	1
12. ஆத்மநாத சிவாசாரியார், வைரவன்பட்டி	1
13. சோமு குருக்கள், காளையார் கோவில்	1
14. வெ. சோமசுந்தர குருக்கள், திருப்பாச்சேத்தி	2
15. பரமேஸ்வர குருக்கள், நேமம்	3
16. முத்துச்சாமி குருக்கள், சிரட்டுர்	2
17. முத்துப்பாண்டி குருக்கள், வீரசோழன்	1
18. ரெத்தினகாலேஸ்வர குருக்கள், காளையார் கோவில்	2
19. ரெ. ராமவிங்க குருக்கள், கொத்தமங்கலம்	1
20. ராஜாமணி குருக்கள், சிவகெங்கை	5
21. செல்லையா குருக்கள், மித்ராவயல்	2
22. நடராஜ குருக்கள், மதகுபட்டி	1
23. சங்கர குருக்கள், ராமநாதபுரம்	2
24. பிச்சையா குருக்கள், சக்கங்கு	2
25. தெய்வசிகாமணி பட்டர், மதுரை	1
26. வைத்தியனாத குருக்கள், கடகம்பாடி	1
	2

27.	ராம. பொன்னுக்குருக்கள், கொ. லெட்சமிபுரம்	2
28.	கைலாச குருக்கள், வேந்தன்பட்டி	1
29.	சொக்கு பட்டர், மதுரை	1
30.	கற்புர பட்டர், மதுரை	1
31.	உலகஞ்சுத குருக்கள், ஆத்தங்குடி	1
32.	நடராஜ குருக்கள், அரியக்குடி	1
33.	கல்யாணசுந்தர குருக்கள், இளையாத்தங்குடி	1
34.	சவாமினத குருக்கள், கிழிசிவல்பட்டி	1
35.	சங்தர குருக்கள், திருப்பத்தூர்	1
36.	ராம. முத்துச்சாமி குருக்கள், திருமலை	1
37.	ராமலிங்க பட்டர், இடைக்காட்டுர்	1
38.	U. ஏன்றமுகசுந்தர பட்டர் மதுரை	5
39.	செ. சங்கர பட்டர், அம்பாசமுத்திரம்	1
40.	முத்தம்யா பட்டர், பாளையங்கோட்டை	2
41.	த. ச. கல்யாணசுந்தர பட்டர், கல்லினாடக்குறிச்சி	1
42.	சுப்பிரமணிய பட்டர், சங்கரன் கோவில்	1
43.	நாகசுந்திர பட்டர், நாகமுகுஞ்சன்குடி	1
44.	சௌ. சிவகுருக்கள், காஜீயார் கோவில்	1
45.	D. கற்புரசுந்தர பட்டர், மதுரை	1
46.	சங்தர பட்டர், பார்த்திபனூர்	1
47.	R. சுப்பிரமணிய பட்டர், சுசிங்கிம்	3
48.	கணேச குருக்கள், ஆத்தங்குடி	3
49.	ச. நாரம்புநாத பட்டர், திருச்செங்கூர்	1
50.	ஆ. சிதம்பர பட்டர், பிரான்மலை	2
51.	தி. பாலசுப்பிரமணிய சிவம், சென்னை	3
52.	ந. சிவப்பிரகாச தேசிகர், சிதம்பரம்	3
53.	முருகன் முத்தமிழ் நூல்சிலையம், புதுச்சேரி	1
54.	சவாமினத குருக்கள், 108 சிவாஸ்யம் பாபனிளாசம்	1

55.	S. சுவாமினத குருக்கள். மன்சக்கொல்லை	1
56.	P. சுப்பிரமணிய குருக்கள். திருக்கடையூர்	1
57.	சந்திரசேகர குருக்கள், கொற்கை	1
58.	ஐயாமணி குருக்கள், V. கணபதி வசம் வரவு	1
59.	S. K. S. சிவாசாரியார், பிக்ஞாண்டார் கோவில்	3
60.	பாலசுப்பிரமணிய குருக்கள். ஈரோடு	1
61.	அனங்தபத்மனாப குருக்கள், வெள்ளைக்குட்டை	1
62.	A. சுவாமினத குருக்கள் தி. ஆகர் சென்னை	3
63.	ஐகதீஸ்வர குருக்கள். ஆனதாண்டவபுரம்	2
64.	நாகனத குருக்கள், திருவாளப்புத்தூர்	1
65.	ராமனத குருக்கள், வகுல் சிந்தரேசன் வசம் வரவு	5
66.	கனகசபாபதி குருக்கள், அசனமாப்பேட்டை	3
67.	சு. மு. கி நாகனத குருக்கள், கம்பம்	2
68.	கிருஷ்ணமூர்த்தி பட்டர், பெரியபட்டி	3
69.	சு. ராமனத குருக்கள், முத்துப்பேட்டை	1
70.	ஏகாம்பர குருக்கள், கொத்தமங்கலம்	1
71.	சோமசுந்தர குருக்கள், சிடூர்	1
72.	மணி குருக்கள், அழகாபுரி	1
73.	தியாகராஜ நயினர், திரு ஆரூர்	1
74.	த. சோமு குருக்கள், காஞ்சிபுரம்	3
75.	மு. கணேச குருக்கள், நேமம்	2
76.	ச. தெற்பாரணிய குருக்கள், திருநள்ளார்	1
77.	பெ. தெண்டபாணி குருக்கள், திருமருசல்	3
78.	T. S. ராமலிங்க குருக்கள், வழூலூர்	3
79.	S. சதாசிவ குருக்கள், ராசீபுரம்	3
80.	K. S. முத்துக்குமாரசாமி தேசிகர், திருசிலை	3
81.	கிருஷ்ணசாமி குருக்கள், கோவை 6	3
82.	சுவாமினத குருக்கள், தம்பிக்கோட்டை	1

83.	குருசாமி குருக்கள், அ. புதூர்	1
84.	விஸ்வநாத குருக்கள், வல்லம்	2
85.	ச. சப்பிரமணிய பண்டிதர், திரு ஆனைக்கா	3
86.	நர். தொராம குருக்கள், திருவானூர்	4
87.	கு. வங்முக குருக்கள், ஆரக்குடி	1
88.	மணிக்குருக்கள். கடமீபர் கோவில்	1
89.	S. ராமநாத குருக்கள், தாண்டாங்கோரை	3
90.	S. V. ருத்ர கோட்டஸ்வர குருக்கள், சென்னை	6
91.	கிருஷ்ணசாமி குருக்கள், அடி அண்ணமலை	3
92.	ரா சுந்தரமூர்த்தி, காரைக்கால்	3
93.	பாலசுபேச குருக்கள், குத்தாலம் தஞ்சை ஜில்லா	2
94.	முத்துக் குருக்கள், தருமபுரம்	1
95.	V. K சுகவர குருக்கள், வேலுவார்	5
96.	சிவசப்பிரமணிய குருக்கள் மூலம் முத்து. கரு. தி வரவு ரு.	1

நகர்த்தார் வரவு

விளம்பிவு விகாரிவு

	ரூ.
1. தி. ராம. தி.	10
2. பழ. சேரம். கை	2
3. ராம. அரு. அரு. ராம அரு. எஸ்டோட்	10
4. முத்து. கரு. பழ. வெ,	2
5. தி ச. பழ. ப.	5
6. சேவு. ராம. அரு.	3
7. சித, வீர.	1

8.	ப. ராம. செ.	2	
9.	சி. பிச. அரு. பெ. வி.	2	
10.	சு. மு. மு. கா.	2	2
11.	அன. சுப. பள.	3	3
12.	உ. ராம. மெ. சுப சேவு	7	7
13.	மு. ராம அரு மா,	2	2
14.	கி கரு. ராம.	5	1
15.	வெ. சோ.	3	
16.	உ. ராம. மெ. சு. செ. சு.	3	
17.	தி. அ. சு ராம. அ 59-வது சாந்தி	2	
18.	கரு. லெ. சீமந்த சாந்தியில் வரவு	1	
19.	முத்து. கரு. தி. புஸ்தகம் 1க்கு வரவு	1	
20.	அன. வீர. சித.		
ஆக வரவு		66	47

விளம்பினூ—விகாரிணை இரண்டுக்கும்

சிவாசாரியார் வரவு ரூ. 180

ஷீ. ஸை இரண்டுக்கும் நகரத்தார்கள் வரவு ரூ. 113

ஆக மொத்தம் வரவு ரூ. 293

சிலவு விபரம்.

அச்சுக்கூலி	ரூ.	300
போக்கு வரத்து சிலவு	ரூ.	25
புஸ்தகம் அனுப்பியவகையிலும் இதர சிலவும்	ரூ.	35
அதிக சிலவு	ரூ.	67

சிவாகம நூல்களை வெளியிட்டவர்கள்

1. தீரு. ஏண்முக சுந்தர முலியார்	சென்னை
2. தீரு. அழகப்ப முதலியார்	சென்னை
3. ஆறுமுகநாவலர் வித்யாலயம்	சிதம்பரம்
4. சிவாகமஸித்தாந்த பரிபாலனங்கம்	தேவகோட்டை
5. தென்னிந்திய அரச்சகர் சங்கம்	சென்னை
6. மனோன்மனீக்ரந்தமாலா	பொங்களூர்
7. பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்	பாண்டிச்சேரி
8. தருமைஆதீனம்	தீருவாவடுறை
9. தீருவாவடுறை ஆதீனம்	தீருவாவடுறை
10. சிவஸ்ரீ குமாரகவாமி குருக்கள்	அச்சவேலி
11. சிவஸ்ரீ இராமநாத குருக்கள்	கண்டனூர்
12. சிவஸ்ரீ முத்தையாப்பர்	தீருச்செந்தூர்
13. சிவஸ்ரீ விச்வநாத சிவாசார்யர்	அல்லூர்
14. சிவநந்திக்கழகம்	பிள்ளையார்ப்பட்டி
15. லோகாம்பிகா வேதாகமவித்யாலயம்	தீருப்பாலைவனம்
16. சிவத்தீரு தத்புருஷ தேசிகர்	தேவகோட்டை
17. சிவஸ்ரீ ச்சான சிவசார்யர்	பழனி
18. ஶ்ரீ மத் ராஞ்ஜன சிவசார்ய டிரஸ்ட்	காரைக்கால்
19. சைவ சித்தாந்த மஹாஸமாஜம்	சென்னை
20. தீருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம் சென்னை	
இன்னும் பலர் சிவாகமநூல்களை வெளியிட்டுள்ளனர் அவர்கள்	
அனைவருக்கும் எங்களது நமஸ்காரங்கள்	
அவர்கள் வழியில்...	

ஸ்ரீ அகோர சிவாசார்ய முரசு

சென்னை - 78